

6

இறைக் கொள்கையும் அரசு நிதியும்

6.1 பொதுநோக்கு

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினையும் அரசாங்கத்தினது படுகடன் சுமையினையும் குறைக்கும் பொருட்டு அரசிணையே அதிகரிக்கக்கூடிய வரி மறுசீரமைப்பினை வலியுறுத்தும் அரசிணையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி தந்திரோபாயத்தினை 2017இலும் தொடர்ந்தது. இதன் பிரகாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக வரி அரசிணையானது 2016இன் 12.3 சதவீதத்திலிருந்து 2017இல் 12.6 சதவீதமாக அதிகரித்ததுடன் இது கடந்த ஆண்டில் வரி அரசிணை மூலங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரதானமான திருத்தங்களினைப் பிரதிபலித்தது. எப்படியாயினும், வரியல்லாத அரசிணைகளின் வீழ்ச்சி காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிணையானது 2016இன் 14.2 இலிருந்து 2017இல் 13.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பலய்மான நிதியியல் செயற்றிறனின் காரணமாக அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளினால் மாற்றல் செய்யப்பட்ட பங்கிலாபங்களின் போதாமையே காரணமாக அரசிணைச் சேகரிப்பு குறைவடைந்ததனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரியல்லாத அரசிணை வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும் கடந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 19.6 சதவீதத்திலிருந்து 2017இன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 19.4 சதவீதத்திற்குக் குறைவடைந்ததுடன் மீண்டெழும் செலவினத்தில் ஓர் குறைவினைப் பிரதிபலித்தது. சம்பளங்கள், கூலிகள் மற்றும் நடைமுறை மாற்றல் கொடுப்பனவுகளின் வளர்ச்சியானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதனால் மீண்டெழும் செலவினங்கள் 2016இல் காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14.8 சதவீதத்திலிருந்து 2017இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 14.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எப்படியாயினும், மொத்த உள்நாட்டு

உற்பத்தியின் சதவீதமாக வட்டிச்செலவினங்களானது 2016இன் 5.1 சதவீதத்திலிருந்து 2017இல் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. அரசிணை வருமானத்திற்கும் வட்டியல்லாத செலவினங்களுக்குமிடையிலான வேறுபாட்டினைப் பிரதிபலிக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் முதன்மை மீதியானது 2017இல் ஓர் மிகையினை கொண்டுவந்தது. 1992ஆம் ஆண்டிலிருந்து முதல் தடவையாகவும், 1955 இலிருந்து இரண்டாம் தடவையாகவும் முதன்மை மீதியில் மிகையொன்றினை அரசாங்கத்தினால் 2017இல் பதிவுசெய்யக்கூடியதாக இருந்தமையானது வரவுசெலவுத் திட்டச் செயற்பாடுகளில் ஓர் முக்கியமான அடைவாகக் கருதப்படுகின்றது. முதன்மை மீதியில் காணப்பட்ட மிகையானது 2017இல் அரசாங்கத்தினுடைய ஒட்டுமொத்த வரியல்லாத செலவினங்களும் அரசிணை வருமானங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்டதுடன் ஓர் மிகையும் எஞ்சியுள்ளதை வெளிக்காட்டுகின்றது. 2017இல் அடையப்பட்ட முதன்மை மிகையானது பன்னாட்டு நாணய நிதியின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கணியம்சார் செயலாற்ற பிரமாணங்களாக தீர்மானிக்கப்பட்ட ரூ.23 பில்லியன் முதன்மைப் பற்றாக்குறை இலக்கினைத் விஞ்சியுள்ளது. அதேவேளை, அரசிணை மற்றும் மீண்டெழும் செலவினங்களுக்கிடையிலான வேறுபாட்டினைக் காட்டும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது 2016இன் 0.6 இலிருந்து 2017இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவீதமாக அமைந்து ஓர் சிறிய அதிகரிப்பினைப் பதிவுசெய்துள்ளது. மேலும், வட்டிச் செலவினங்கள் மற்றும் அணர்த்த நிவாரண நடவடிக்கைகள் என்பவற்றின் அதிகரித்த பாய்ச்சலும் வரியல்லாத அரசிணையின் பற்றாக்குறையும் சேர்ந்து வரவுசெலவுப் பற்றாக்குறையை கடந்த ஆண்டின் 5.4 சதவீதத்திலிருந்து 2017இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.5 சதவீதமாக அதிகரித்தது. 2017இல்

வரவுசெலவுப் பற்றாக்குறைக்கு நிதியிடலில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து உள்ளூர் முகவர்களிலிருந்தான கடன்பாடுகள் அதிகரித்திருந்தாலும்கூட அரசானது வெளிநாட்டு மூலங்களை பெருமளவு நம்பியிருந்தது மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசினது படுகடனின் சதவீதமானது 2016 இறுதியில் காணப்பட்ட 78.8 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 77.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு படுகடன் திட்டலின் வளர்ச்சி குறைவடைந்தமையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி அதிகரித்தமையும் காரணமாகும்.

ஆண்டு காலப்பகுதியில் வரி வீதங்களின் அதிகரிப்பு, வரித்தளத்தின் விரிவாக்கம், வரி விலக்குகள் மற்றும் சலுகைகளின் சிக்கனங்கள் மற்றும் வரி நிர்வாகத்தின் வலுப்படுத்தல் என்பவற்றினூடாக அரசிறைச் சேகரிப்பினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. 2017இன் 24ஆம் இலக்க புதிய உள்நாட்டு அரசிறைச் சட்டமானது ஏற்கனவேயுள்ள வருமான வரிக் கட்டமைப்பினை எளிமைப்படுத்தல், வரி விலக்குகளை அகற்றுவதன் மூலம் வருமானத் தளத்தினை விரிவாக்குதல் மற்றும் நேரடி வரிகள் மூலம் அரசிறை சேகரிப்புக்களை உயர்த்தும் நோக்குடன் வரி நிர்வாகத்தினை வலுப்படுத்துதல் போன்ற எதிர்பார்ப்புடன் இயற்றப்பட்டது. இப்புதிய சட்டமானது 2018 ஏப்பிரல் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும், 2017 ஏப்பிரல் 1ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் பொருளாதார பணிகள் கட்டணமானது காலாண்டு புரள்வுப் பொறுப்பினது ஆரம்ப எல்லையை ரூ.50 மில்லியனிலிருந்து ரூ.12.5 மில்லியனுக்கு குறைப்பதற்கும் உந்து உள்திகள் இறக்குமதி மீதான பொருளாதாரப் பணிகள் கட்டணத்தை விதிப்பதன் மூலமும் வரித் தளத்தினை அதிகரிக்கும் எதிர்பார்ப்போடு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆண்டுகாலப்பகுதியில் குடிவகைகள் மீதான கலால் தீர்வை வீதங்களானது மேல்தோக்கி திருத்தம் செய்யப்பட்டதுடன் அரசிறைச் சேகரிப்பில் காணப்படக்கூடிய கசிவுகளைக் குறைக்கும் நோக்குடன் எதனோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மீது கலால் தீர்வை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியின் கீழ் வழங்கப்பட்ட பல்வேறு விலக்களிப்புக்கள் 2017இல் அகற்றப்பட்டன. இத்தகைய வரி மறுசீராக்கத்திற்கு மேலதிகமாக அரசிறை நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையினூடாக உள்நாட்டு அரசிறை திணைக்களத்தின் தன்னையக்கச் செயன்முறையானது 2017இல் தொடர்ந்தது. மேலும், வரி விலக்களிப்புக்கள், வரி விடுமுறைகள் மற்றும் பிரதான வரிகள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஏனைய சலுகைகள் போன்றவற்றின் கிரயங்களை விரிக்கும் வரிச்செலவின அறிக்கையானது 2017 வரவுசெலவுத் திட்டத்தினூடாக முதற்தடவை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. வரிச் செலவின அறிக்கையினை

வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதானது இறை தொடர்பான வெளிப்படைத் தன்மையினை விருத்திசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

செலவின பக்கத்தில் அரச செலவினங்களில் கண்காணிப்பு செயன்முறையினை வலுப்படுத்தும் அதேநேரம் அரச செலவினை சிக்கனப்படுத்த ஆண்டுகாலப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்பிரகாரம் 2017 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன்படி பொதுநிதியின் மீது பாராளுமன்றத்தின் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் நோக்குடன் காலாண்டு செலவினங்கள் மற்றும் வருமானங்களின் பெறுபேற்று அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன. மேலும், வரவுசெலவுத் திட்ட கண்காணிப்புச் செயன்முறையினை வலுப்படுத்தும் பொருட்டு 2018 வரவுசெலவுத் திட்டத்தில் 2018 இற்கான காலாண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. செயற்றிறனை அடிப்படையாகக் கொண்டு மாதாந்த காச விடுவிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட மீளாய்வு மற்றும் செயற்படுத்தல்கள் குழுவினால் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சுக்களின் பிரதான மூலதனச் செயற்றிட்டங்களில் செயற்றிறன்கள் கண்காணிக்கப்பட்டது. வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் வினைத்திறன் மற்றும் செயற்றிறனான செலவினங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு 2018இன் வரவுசெலவுத் திட்டமானது செயற்றிறனை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட முறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதுடன் இவை நிகழ்ச்சித்திட்டங்களுக்கான நிதியிடல் மட்டங்கள் மற்றும் அத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் என்பவற்றுக்கான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்டங்களை உருவாக்கும் செயன்முறையாகும். மேலும் நிதியமைச்சில் ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையினூடாக பிரதான திறைசேரி செயற்பாடுகளை தன்னையக்க அடிப்படையில் செயற்படுத்தும் செயன்முறையானது ஆண்டுகாலப்பகுதியில் தொடர்ந்து இடம்பெற்றது. இதேவேளை முதலீடுகள் தொடர்பில் தனியார் துறையுடன் ஒன்றிணைந்து இயங்கும் பொருட்டு 2017இல் அரச தனியார் பங்குடைமைக்கான தேசிய முகவர் நிறுவனம் உருவாக்கப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட இறை இடைவெளி காணப்படும் ஓர் நிலையில் மூலதனச் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் சவால்களை நிவர்த்தி செய்ய உதவுமென அரச தனியார் பங்குடைமைக்கான தேசிய முகவர் நிறுவனம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நலன்புரி முகாமைத்துவத்திற்கான ஒரே இடமாக அனைத்து நலன்புரி நிவாரண பயன்களுக்கான அவசியமான சட்டக் கட்டமைப்பு மற்றும் வெளிப்படையான தெரிவுமுறைமையை வழங்குதல் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களுக்குமான ஒருங்கிணைந்த முறைமையை உருவாக்க ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்காக நலன்புரி பயன்கள் சபை உருவாக்கப்பட்டது. ஆரம்ப கட்டமாக

இம்முறையில் நான்கு பிரதான நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2017 காலப்பகுதியில் அரசிற்குச் சொந்தமான விபாபார தொழில்முயற்சி நிறுவனங்களின் பொறுப்புக்கூறல்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் செயற்றின் போன்றவற்றை விருத்தி செய்யும் பொருட்டு அரசிற்குச் சொந்தமான விபாபார ஐந்து பிரதான தொழில்முயற்சி நிறுவனங்களுடன் கம்பனி நோக்கு கூற்றுக்களைக் கைச்சாத்திட்டது. இத்தகைய முன்னெடுப்புக்கள் அரசாங்கத்தின் செயற்றிறன்களின் சாத்தியத்தன்மையை உயர்த்தும் அதேநேரம் அவைகளுடைய நிதியியல் நிலைமைகளை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக கிரயத்தினைவிட குறைவான விலைக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருட்களையும் சேவைகளையும் வழங்குதலென வரையறுக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சி நிறுவனங்களினது வர்த்தகம் சாரா கட்டுப்பாடுகள் முதல்தடவையாக 2018 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு ஓர் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டது. அவ்வறிக்கையானது 2017 மற்றும் 2018 காலப்பகுதியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின் சபை போன்றவற்றில் வர்த்தகம் சாராக் கட்டப்பாடுகளை உள்ளடக்கியிருந்தது. 2017ஆம் ஆண்டுகாலப்பகுதியில் அரசாங்கமானது குறிப்பிடத்தக்க பல்வேறுபட்ட தந்திரோபாயம் சாராய் பொதுச் சொத்துக்களை கைமாற்றம் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயின் மூலம் எதிர்காலத்தில் படுகடன்களை திருப்பிச் செலுத்தும் கட்டப்பாடுகளை பூர்த்திசெய்வதற்கு பாவிக்கும் நோக்குடன் விற்பனை செய்தது. இதன்பிரகாரம் அரசு தனியார் பங்குடமையாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை செயற்படுத்துவதற்கும் அதிலிருந்து கிடைக்கும் பணத்தினை படுகடனை மீள்செலுத்துவதற்கும் பயன்படுத்தும் பொருட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவருடன் ஆண்டுகாலப்பகுதியில் ஓர் சலுகை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

நடுத்தரகால பேரண்ட இறைக் கட்டமைப்பின் பிரகாரம் 2020இல் வரவுசெலவுப் பற்றாக்குறையினை மொ.உ.உற்பத்தியின் 3.5 சதவீதத்திற்கு குறைப்பதற்கு மதிப்பிடப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்தும் பேணுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை 2020 இல் மத்திய அரசின் படுகடன் மட்டத்தினை மொ.உ.உற்பத்தியில் 69 சதவீதம் என்கின்ற மட்டத்திற்கு குறைவடையச் செய்யவும் எதிர்பார்க்கப்பட்டது. எப்படியாயினும், தீர்மானிக்கப்பட்ட இறை இலக்குகளை நடுத்தர காலத்தில் அடைந்துகொள்வதென்பது சவால் நிறைந்ததொன்றாகவே காணப்படுவதுடன் இது தொடர்பில் அரசிடமிருந்து உறுதியான அர்ப்பணிப்பு வேண்டப்படுகின்றது. விசேடமாக அயல் பொருளாதாரங்களினது சராசரி அரசிறைச் சேகரிப்புடன் ஒப்பிடுமிடத்து இலங்கையில் மொ.உ.உற்பத்தியில் அரசிறையின் சதவீதமானது குறிப்பிடத்தக்களவு தாழ்வாகவே காணப்படுகின்றது. இக்குறைந்த அரசிறைச் சேகரிப்பானது இறை இடைவெளியினை மட்டுப்படுத்துவதோடு அதனால் பொது முதலீடுகளுக்கு மட்டுமல்லாது மீண்டெழும் செலவினங்களின் ஒரு பகுதிக்கும்

படுகடன் நிதியிடல் தேவைப்படுத்தப்படுகின்றது. இதன் பிரகாரம் மொ.உ.உற்பத்தியில் அரசாங்க வருமானத்தினது விகிதத்தினை நடுத்தர காலத்தில் ஏறத்தாள 17 சதவீதத்திற்கு அதிகரிக்கவும் அதேநேரம் அரசாங்கச் செலவினங்களை மொ.உ.உற்பத்தியில் 20 தொடக்கம் 21 சதவீத மட்டத்தில் பேணவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது, நடுத்தரகாலத்தில் பொது முதலீட்டின் தற்போதைய மட்டமான மொ.உ.உற்பத்தியில் ஏறத்தாள 5 சதவீதத்தில் பேண இயலச்செய்யும். வட்டியல்லாச் செலவினங்களை அரசிறைச் சேகரிப்புக்குள் பேணுவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கள் வெளிக்காட்டப்படுவதனால் எதிர்பார்க்கப்படும் இத்தகைய முன்னேற்றங்களுடன் இயைந்த விதத்தில் முதன்மை மீதி மேலும் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நடைமுறைக் கணக்கும் 2018 இலிருந்து மிகையினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் இது அரசாங்கமானது தனது நாளாந்த செயற்பாட்டு செலவினங்களுக்கு கடன்படும் வழக்கத்தினை இல்லாதெழிப்பதுடன் அரசிறைச் சேகரிப்பிலிருந்து பொது முதலீட்டு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்ய இயலச்செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னோக்கிய பார்வையில், தீர்மானிக்கப்பட்ட இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், விரிக்கப்பட்ட மறுசீரமைப்பிலிருந்து அதிபுச்ச பயனை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் மேலதிக தாமதம் ஏதும்மின்றி, 2018 வரவுசெலவுத் திட்டம் மற்றும் தொலைநோக்கு 2025 என்று தலைப்பிடப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பத்திரத்தில் ஏற்கனவே கூறப்பட்டிருந்த கட்டமைப்புச்சார் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்தவொன்றாகக் காணப்படுகின்றது. அண்மைக்காலத்தில் அரசிறைச் சேகரிப்பில் சில முன்னேற்றங்களை அவதானித்திருந்தாலும்கூட நடுத்தரகாலத்தில் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையினை குறைக்கும் பொருட்டு அரசிறைச் சேகரிப்பினை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தினது அர்ப்பணிப்பு தவிர்க்கமுடியாததொன்றாகக் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் வரிவிலக்களிப்புக்களின் கிரயத்தினை உள்ளடக்கிய வரிச்செலவின பகுப்பாய்விற்கு மேலதிகமாக வரிச்செலவினக் கட்டுப்பாட்டு அறிக்கையினைத் தயாரித்தல் தொடர்பில் ஓர் நடுத்தர காலத் திட்டத்தினை கொண்டிருத்தல் வரி அரசிறை அதிகரிப்பிற்கான தேவைப்பாடாகவுள்ளது. மேலும் வரி வரிவாக்கத்தினைவலுப்படுத்த உதவும் இடர்நேர்வு அடிப்படையிலான கணக்காய்வுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நேரவரையறை கொண்ட திட்டத்தினை உள்ளடக்கிய வரியிறுப்பாளர்களுக்கான பெறுமதி சேர்வரியின் இணங்குவிப்பு தந்திரோபாயத்திற்கான ஆரம்ப படிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக இறை ஒழுங்கினை முன்னேற்றும் பொருட்டு கட்டுப்படுத்தும் இறை விதிகள், தெளிவாக வரையறை செய்யப்பட்ட தப்பிக்கும் விதிகள் மற்றும் இறை இலக்குகளை மீறுகின்ற சந்தர்ப்பங்களில் சீர்படுத்தும் பொறிமுறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக 2003ஆம் ஆண்டில் 03ஆம் இலக்க இறை முகாமைத்துவப் பொறுப்புக் கூறல் சட்டவாக்கம் திருத்தப்படவேண்டும். (சிறப்புக் குறிப்பு 06: இறை விதிகள் - பார்க்கவும்) மேலும், 2019 தொடக்கம் 2023 காலப்பகுதியில்

வெளிநாட்டுப் படுகடன்களை திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகள் ஓர் கரிசனை கொள்ளத்தக்க சவாலாகக் காணப்படுவதுடன் அரசாங்கத்தினுடைய கொள்கைக் கவனிப்பினையும் அவசரமாக வேண்டி நிற்கின்றது. இதன் பிரகாரம் 2018இன் 8ஆம் இலக்க இறைப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டம் 2018 மாச்சு மாதம் இயற்றப்பட்டது. அரசிறைப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தினுடைய நோக்காக நிதியியல் தேவைப்பாடுகளை உறுதிப்படுத்தல் மற்றும் முன்னெச்சரிக்கையளவிலான இடர்நேர்வுகளை கொண்டதாக நடுத்தரம் தொடக்கம் நீண்ட கால அடிப்படையில் சாத்தியமானவகையில் குறைந்த கிரயத்தில் அரசின் செலவினக் கட்டுப்பாடுகள் பூர்த்திசெய்யப்படும் வகையில் பொதுப் படுகடனை முகாமைத்துவம் செய்வதாகக் காணப்படுகின்றது. அரசிறைப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டமானது எதிர்காலப் படுகடன்களின் திருப்பிச் செலுத்தும் தேவைப்பாட்டிற்காக முன்னரே கடன் படுதலை அனுமதிக்கின்றது. மேலும் அரசு படுகடன்களை சிறந்த முறையில் முகாமைசெய்யும் பொருட்டு மத்திய வங்கியும் நிதி அமைச்சு இணைந்து 2019 - 2023 காலப்பகுதிக்கான நடுத்தரகால கடன் தந்திரோபாயத்தினை உருவாக்கவுள்ளது. இத்தகைய முன்னகர்வுகளுக்கு மேலதிகமாக எரிபொருள் மற்றும் மின்வலுவிற்கான தானியங்கப்படுத்தப்பட்ட விலையிடல் பொறிமுறையினது அறிமுகமானது முறையே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின் சபையினது நிதியியல் இயலுமையை விருத்திசெய்யும். அதன்மூலம் அரசுக்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சி நிறுவனங்களின் செயற்பாடுகளிலிருந்து எழக்கூடிய அரசாங்கத்தின் சுமையினைக் குறைக்கும். அதேவேளை உயர் வட்டி வீதத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகளவான வெளிநாட்டு வர்த்தக கடன்கள் காரணமாக அண்மைக்காலத்தில் அரசு படுகடன் நிலுவைகள் மீதான வட்டிக் கொடுப்பனவு கடுமையான சவாலாக உருவெடுத்துள்ளது. வட்டிக் கொடுப்பனவுகள் மீதான செலவினங்கள் இறைச் செயற்பாட்டில் அதிகூடிய தனியான மீண்டெழும் செலவினமாக தொடர்ந்தும் காணப்படுவதுடன் 2017இல் அரசாங்கத்தினது அரசிறைச் சேகரிப்பில் 40.2 சதவீதம் என்கின்ற தொகையினை பதிவுசெய்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் மீது அதிகம் தங்கியிருத்தலானது நாட்டினை உயர்ந்தளவிலான வெளிநாட்டுச் செலவாவணி இடர்நேர்வுக்கும் வெளிவாரி அதிர்ச்சிகளுக்கும் இட்டுச்செல்வதோடு அதனால் நாட்டினுடைய சென்மதி நிலுவையில் ஓர் தாக்கத்தினை உருவாக்குகின்றது.


6.2 இறைக் கொள்கையின் போக்கும் வழிமுறைகளும்

நடுத்தர கால அடிப்படையில் படுகடன் நிலுவைகளையும் அரசு வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினையும் குறைக்கும் நோக்குடன் 2017இல் அரசாங்கமானது அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சி செய்முறையினைத் தொடர்வதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதன் பிரகாரம், எதிர்பார்க்கப்பட்ட நடுத்தர கால இலக்குகளை அடையும் பொருட்டு அரசிறைச் சேகரிப்பினை உயர்த்துவதற்கும், அரசு செலவினங்களை முன்னுரிமைப்படுத்தி சிக்கனப்படுத்துவதற்கும், பிரதானமான அரசுக்குச் சொந்தமான வர்த்தகத் தொழில்முயற்சிகளினது நிதியியல் செயற்றிறனை வலுப்படுத்தும் பொருட்டும் படுகடன் முகாமைத்துவ தந்திரோபாயங்களை விருத்திசெய்வதற்குமேன 2018இல் பல்வேறு கொள்கை வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அரசிறை பக்கத்தில், 2017ஆம் ஆண்டு 24ஆம் இலக்க புதிய உள்நாட்டு அரசிறைச் சட்டவாக்கமானது 2017 ஒத்தோப் மாதம் இயற்றப்பட்டதுடன் 2018 ஏப்பிரல் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்புதிய சட்டவாக்கமானது ஏற்கனவேயுள்ள வருமான வரிக் கட்டமைப்பினை எளிதாக்கும் நோக்கத்துடனும் வரி விலக்குகளை அகற்றுவதன் மூலம் வருமான வரி அடித்தளத்தினை விரிவாக்குவதற்கும் மற்றும் நேரடி வரிகளின் மூலம் அரசிறை அறவிட்டினை உயர்த்தும் நோக்கத்துடன் கூடிய வரி நிர்வாகத்தினை வலுப்படுத்துதல் போன்ற எதிர்பார்ப்புக்களுடன் வரையப்பட்டது. இப்புதிய சட்டவாக்கமானது வருமான வரிகளின் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களினைக் கொண்டு வந்துள்ளது. தனிநபர் வருமான வரிக்கான வரி விலக்கு எல்லையானது ஏற்கனவே காணப்பட்ட ரூ.500,000 அளவிலேயே தொடர்ந்தும் பேணப்பட்ட போதிலும் ஊழியர் வருமானத்திற்கான வரி விலக்கு எல்லையானது ரூ.750,000 இலிருந்து ரூ.1.2 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழியர் வருமானம் உள்ளடங்கலாக தனிநபர் வருமான வரிக்கான வரிப் பிரிவுகள் ரூ.500,000 இலிருந்து ரூ.600,000 ஆக அகலப்படுத்தப்பட்டதுடன் உச்ச எல்லைக்கான வரி வீதமானது 16 சதவீதத்திலிருந்து 24 சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மூன்று அடுக்குக் கொண்ட வரிக் கட்டமைப்பினது அறிமுகத்துடன் கம்பனி வருமான வரிகளும் ஒழுங்கமைக்கப்பட்டது. இதன்பிரகாரம், ஏற்றுமதியாளர்கள், வேளாண்மை வியாபாரங்கள், கல்விப்

வரைபடம் 6.1
முக்கிய இறைக் குறிக்காட்டிகள்
(மொ.உ.உ.இன் சதவீதமாக)



சிறப்புக்குறிப்பு 6 இறை விதிமுறைகள்

ஓர் நாட்டின் மொத்த பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டை எய்துவதற்கு இறை ஒழுக்காற்று¹ இன்றியமையாததாகும். செயற்றிறமான மற்றும் சுதந்திரமான நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு அவசியமான நெகிழ்ச்சியை இது வழங்குகிறது. இறை ஒழுக்கத்தின் இல்லாமை என்பது ஒரு பொருளாதாரத்தில் இறையாத்திக்கத்தை ஏற்படுத்தி விலை உறுதிப்பாட்டை எய்துவதற்கான நாணயக் கொள்கையின் செயற்றிறனை நலிவடையச் செய்கிறது. இறை பலன்கள் தொடர்பான ஆண்டிற்கான இல்லாவிடில் நடுத்தரக் கால இலக்குகளை எய்துவதனால் இறை ஒழுக்காற்று எய்தப்படவேண்டும். சில குறிப்பிட்ட விதிமுறைகளை இறை அதிகாரிகள் பின்பற்றாவிட்டால் இலக்கிடப்பட்ட இறை பலன்களை எய்துவது சாத்தியமில்லாமல் போகலாம். இறைக் கொள்கை மீது விதிக்கப்படும் நீண்ட கால கட்டுப்பாடுகள் என்பனவே இறை விதிமுறைகளாக வரையறுக்கப்படுகின்றன. அநேகமாக, செலவினம், அரசிறறை, அரசின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை இல்லாவிடில் படுகடன் போன்ற இறை பலன்களிற்கான எண்சார்ந்த இலக்குகளின் விதிப்பாக இந்த கட்டுப்பாடு காணப்படுகிறது. இறை விதிமுறைகளை மேற்கொள்வது என்பது இறை ஒழுக்கத்தை பேணுவதை நோக்கி பங்களிப்பதுடன், மொத்த பேரண்டப்பொருளாதாரத்தின் உறுதியின்மையை விளைவிக்கக்கூடிய சூழ்நிலையை தவிர்ந்துக்கொள்ள உதவும் என பன்னாட்டு அனுபவம் எடுத்துக்காட்டுகிறது. ஆகவே, ஓர் நாட்டின் வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் நீண்ட கால இறை சார்ந்த நிலைத்திருக்கக்கூடிய தன்மை மற்றும் கடன்தீர்வுத்திறத்தை இலக்கிடும் வகையிலிருக்க இறை விதிமுறைகள் அவசியமாகும்

இறை விதிமுறைகளின் வகைகள்

படுகடன் விதிமுறை, வரவுசெலவுத்திட்ட நிலுவை விதிமுறை, செலவின விதிமுறை மற்றும் அரசிறை விதிமுறை என்ற நான்கு வகையான இறை விதிமுறைகள் உள்ளன. அதன் குறிக்கோள்கள், நடைமுறை வழிகாட்டல், தெளிவுத்தன்மை மற்றும் கட்டுப்படுத்த நோக்கும் வரவுசெலவுத்திட்ட கூற்று என்பதனை கருத்திற்கொண்டு ஒவ்வொரு விதிமுறையிற்கு தனித்துவமான பண்புகள் உள்ளன. படுகடன் விதிமுறை என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக மொத்த படுகடனுக்கு ஓர் தெளிவான எல்லை இல்லாவிடில் இலக்கை நிர்ணயிக்கின்ற அதே வேளையில், அரசிறையிற்கு மேலதிகமாக செலவிடுதல் இல்லாதவாறு அரசு செலவினம்


மீது ஓர் விதிமுறையை வரவுசெலவுத்திட்ட நிலுவை விதிமுறை விதிக்கிறது. வணிகசுழல்களை கருத்திற்கொள்வதற்காக சில் நாடுகள் அமைப்பியல் ரீதியிலான வரவுசெலவுத்திட்ட நிலுவை விதிமுறைகளை² பயன்படுத்துகின்றன. மேலும், நடைமுறை மற்றும் மொத்த செலவிடுதலின் மீது செலவின விதிமுறைகள் எல்லைகளை நிர்ணயிக்கின்றன. அரசிறை மீது உச்சவரம்பு மற்றும் அடிநிலை எல்லைகள் விதிக்கும் அரசிறை விதிமுறைகள் என்பன அரசிறை சேகரிப்பை உந்துவித்து பொதுமக்கள் மீதான மட்டுமீறிய வரிச் சமையை தடுப்பதற்கு எய்துகின்றன.

பன்னாட்டு அனுபவம்

இறைக்கொள்கையை ஆளும் விதிமுறைகள் மற்றும் எல்லை நாடுகளுக்கிடையே பெருமளவில் வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 69 சதவீத படுகடன் உச்சவரம்பை இந்தோனேசியா மற்றும் மலேசியா கொண்டுள்ள வேளையில், மலேசியா மற்றும் நியூசீலாந்தில் படுகடன் உச்சவரம்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 55 சதவீதமாகும். இந்த நாடுகள் எல்லாவற்றிலும் படுகடன்

உருவம் சி.கு. 6.1

இறை விதிமுறைகளுள்ள நாடுகள் (2015)




உச்சவரம்பின் பிரதான இலக்கு என்பது வெளிநின்ற படுகடனின் இருப்பை முன்மதியுடைய மட்டங்களுக்கு குறைப்பது இல்லாவிடில் அவ்வகையான மட்டங்களில் பேணுவதாகும். இந்த இலக்குகள் தொடர்பான சகல வரையறைகளும் வேறுபட்டாலும், சில நாடுகள் இலக்குகளை

2 சொத்து மற்றும் பண்ட விலைகள் மற்றும் வெளியீடு பகுப்பாய்வு விளைவுகள் போன்ற பரந்த பரப்புடைய காரணிகளை திருத்துவதனால் கணிப்பிடப்படும் அமைப்பியல் நிலுவைகள் என்பன சுழற்சிக்குத் திருத்தப்பட்ட நிலுவைகளின் ஓர் விரிவாக்கமாகும். சுழற்சிக்கு திருத்தப்பட்ட திரட அரசிறையிலிருந்து சுழற்சிக்கு திருத்தப்பட்ட செலவினத்தை கழிப்பதனால் சுழற்சிக்குத் திருத்தப்பட்ட நிலுவையை பெறலாம் (சுயடியை நெ யட.இ 2011).

1 தளம்பலற்ற நிதியியல் நடவடிக்கை மற்றும் நீண்ட கால இறை நலனைப் பேணுவதற்கான அரசாங்கத்தின் உள்ளாற்றல் என்பது இறை ஒழுக்கமென வரையறுக்கப்படுகிறது.

வரைபடம் சி.கு 6.1
நாடுகளால் மெற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட இறை விதிமுறைகள் (2017)



பல ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதியிற்கு வரையறுக்கும் அதே வேளையில் வேறு சிலர் ஒப்பொது ஆண்டிலும் தங்களது இலக்குகளை திருத்துகிறார்கள். இருப்பினும், யோர்மனியல் சராசரி அடிப்படையில் செலவினமானது அரசிறையை விட வேகமாக அதிகரிக்கமுடியாத வேளையில், பிளேசிலில் அரச செலவினம் என்பது மத்திய அரசாங்கத்தின் தேறிய நடைமுறை அரசிறையின் 50 சதவீதமாகவும் மாநிலங்கள் மற்றும் நகரசபைகளுக்கு 60 சதவீதமாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வருமானத்திற்கு நேரடியான தொடர்புடையதனால் சில நாடுகள் மட்டுமே அரசிறை விதிமுறைகளை பயன்படுத்துகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 21 - 22 சதவீத அரசிறையை கெனியா பேணுகிறது.





கடந்த மூன்று தசாப்தகாலத்தில் நாடுகளால் இறை விதிமுறைகளை மெற்கொள்வது அதிகரித்துள்ளது என பன்னாட்டு நாணய நிதியம் தெரிவிக்கிறது. 1990 இல், யோர்மனி, இந்தோனீசியா, யப்பான், லக்சம்பெர்க் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இறை விதிமுறைகளை பின்பற்றியிருந்தன. அந்த காலம் முதல், இறை விதிமுறைகளின் பின்பற்றல் பரவலாகியிருந்துள்ளதுடன் 2015 இல் 92 நாடுகள் இறை விதிமுறைகளை பின்பற்றியிருந்தன (வரைபடம் சி.கு. 6.1). இந்த 92 நாடுகளில், 73 நாடுகள் ஒன்றிற்கு மேலான இறை விதிமுறை வகைகளை பயன்படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு அலுவல்திரேலியா, பிரான்ஸ், லிதுவேனியா மற்றும் நெதர்லாந்து என்பவையின் இறை கருவித்தொகுதிகளில் இறை விதிமுறைகளின் நான்கு வகைகளை கொண்ட சேர்மமுள்ளது. முக்கிய நான்கு இறை விதிமுறைகளில், வரவுசெலவுத்திட்ட நிலுவை விதிமுறை அதிக பிரபல்யமுடையதாகவும் அரசிறை விதிமுறைகள் மிகக் குறைந்த பிரபல்யமுடையதாகவுமுள்ளன. குறைந்த வருமானமுடைய நாடுகள் படுகடன் விதிமுறைகளை

பயன்படுத்துகிற வேளையில், முன்னேற்றமடைந்த நாடுகள் வரவுசெலவுத்திட்ட நிலுவை விதிமுறைகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என அவதானிக்கப்பட்டுள்ளது.

இறை விதிமுறைகளை பிணைப்பாக ஆக்குவதற்கு தண்டனைகளும் நியதிச்சட்ட நடவடிக்கைகளின் விதிப்பு என்பன அவசியமாகும் என பன்னாட்டு அனுபவம் பரிந்துரைக்கிறது. உதாரணத்திற்கு, டென்மார்க்கில் இறை விதிமுறைகளின் மீறலின்போது தனிப்பட்ட மற்றும் பொதுத் தொகுதி கொடைகளின் குறைத்தல் மூலம் சகல தேறிய மேலதிகமான வரி வருவாய்கள் பறிமுதல்செய்யப்படுகின்றன. போலாந்தில், வெளிநின்ற படுகடன் இருப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 55 சதவீதத்திற்கு மேலதிகமானால், படுகடன் இருப்பை குறைப்பதற்கு பாராளுமன்றத்திற்கு ஓர் இறைத்திரட்சித் திட்டத்தை அமைச்சரவை சமர்ப்பிக்கவேண்டும். பொதுப் படுகடனின் மட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 60 சதவீதத்தை எய்தினால், எந்தவித புது அரச பொறுப்புறியும் வெளியிடமுடியாது மற்றும் பாராளுமன்றத்திற்கு அமைச்சரவை ஓர் இறைத் திரட்சித் திட்டத்தை சமர்ப்பிக்கவேண்டும் என்பதுடன், சமநிலைபடுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்டங்களை உப அரசாங்கங்கள் நிறைவேற்றவேண்டும். கனடாவிலுள்ள நான்கு மாகாணங்களில், இறை இலக்குகளை எய்துவதில் தேல்வியுறும் சந்தர்ப்பத்தில் அமைச்சுக்கள் மற்றும் நிறைவேற்றுச் சபையின் உறுப்பினர்கள் கூலிகளில் பாரிய குறைப்புக்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அயர்லாந்தில், தவணைதவறும் அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகள் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாலியில், இறை விதிமுறைகளை மீறுவதென்பது விதிமுறைகளை மீறும் அதிகாரிகளினால் மெற்கொள்ளப்படும் பொருளட்கள் மற்றும் சேவைகளின் கொள்வனவு மீதான வரையறைகளின் விதித்தலை விளைவிப்பதுடன், புதிய படுகடன் சகலது

வரைபடம் சி.கு. 6.2


அரசிறை, செலவினம், வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறை மற்றும் அரசு படுகடனின் எறிவு எதிர் உண்மைத்தன்மை



மீதும் தடை விதிக்கப்பட்டு ஆட்சேர்ப்பு தடைகளும் நடைமுறைப்படுத்தப்படலாம். ஸ்பெயினில், இணங்காத அதிகாரிகள் ஏதேனும் இறை பற்றாக்குறைகளை திருத்துவதற்கு ஓர் திட்டத்தை சமர்ப்பிக்க தேவைப்படுத்தப்படுகிறார்கள்.

வரையறுக்கப்பட்ட இலக்குகளிலிருந்து விலகிச் செல்லாமல் இருப்பதை இறை விதிமுறைகளின் முறையான நடைமுறைப்படுத்தல் உறுதிபடுத்தினாலும், விதிவிலக்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு, இவையினால் இவ்வகையான

வரைபடம் சி.கு. 6.3
முதலாந்தர நிலுவைக்கெதிராக திரண்ட நிலுவை



இலக்குகளுடன் இணங்குவதை இயலாத விடயமாக ஆக்கலாம். இது தொடர்பில், இறை அதிகாரிகளுக்கு ஓரளவான இடைவெளியை வழங்கும் பொருத்தமான ஆனாலும் கடுமையான “விடுவித்தல் கூற்றுக்கள்” அவசியமாகும். எனினும் தவிர்க்கக்கூடிய ஓர் விதிமுறை பயனற்றதாக இருந்தபோதும், போதியளவு நெகிழ்ச்சியை வழங்காத அதிகளவில் கண்டிப்பான விதிமுறைகள் இணங்குதலுக்கு ஊக்குவிக்காது. இயற்கை அனர்த்தங்கள் மற்றும் பொருளாதார மந்தங்களுக்குத் தான் விடுவித்தல் கூற்றுக்கள் பொருந்தும். இருப்பினும், ஏனைய சூழ்நிலைகளும் விடுவித்தல் கூற்றுக்களில் குறிப்பிடப்படுகின்றன. உதாரணத்திற்கு, அரசாங்கத்தில் மாற்றம், வரவுசெலவுத்திட்ட காப்பீட்டில் மாற்றம் மற்றும் அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு நடைபெறும் சம்பவங்கள் என்பனவும் ருமேனியாவில் விடுவித்தல் கூற்றுக்களில் உள்எடக்கப்பட்டுள்ளன. மேலும், இறை விதிமுறைகளுடனான இணங்குவிப்பை கணிப்பிடும்போது அரசியல் சார்ந்த வணிகச் சூழல்களும் ஓர் கரிசனைக்குரிய விடயமாகும். கிறிஸ்டியன் மற்றும் ஒல்சர் (2013), 68 குறைந்த வருமான நாடுகள் (வங்காளதேசம், கம்போடியா, கானா, கெனியா, மலாவி, நேபாளம் மற்றும் நைஜீரியா உள்ளடங்கலாக) கொண்ட தங்களது ஆய்வில் குறைந்த வருமான நாடுகளில் தேர்தல் வருடங்களில் அரசு நுகர்வு அதிகரித்து உயர்வான இறைப் பற்றாக்குறைகளை விளைவிக்கிறது. தேர்தல்களை தொடர்ந்த இரு ஆண்டுகளில் வர்த்தக வரிகள் மூலமான அரசிறை அதிகரிப்புக்கள் மற்றும் அரசு முதலீட்டின் வீழ்ச்சி மூலம் இறைத் திருத்தம் ஏற்படுகிறது என கணிதசார் முடிவுகள் காண்பிக்கின்றன. எனினும், இறை விதிமுறைகளை பின்பற்றும் இல்லாவிடில் தேர்தல் காலப்பகுதியிலும் நிதி வசதி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் பன்னாட்டு நாணய நிதியத்துடன் ஈடுபட்டுள்ள நாடுகளில் அரசியல் சார்ந்த வரவுசெலவுத்திட்டச் சூழல் ஒப்பீட்டு ரீதியில் சிறியதாகவுள்ளது.

இறை விதிமுறைகளின் சரியான நடைமுறைபடுத்தலுக்கு பிணைப்பான இறை விதிமுறைகள் மற்றும் விடுவித்தல் கூற்றுக்கள் அவசியமென்பதுடன், இறை விதிமுறைகளின் வெற்றிகரமான நடைமுறைபடுத்தலுக்கு ஓர் கண்காணிப்புப் பொறிமுறையும் அவசியமாகும். இறை விதிமுறைகளுடனான இணங்குவிப்பை கண்காணிப்பதற்கு அமுலாக்கப் பொறிமுறைகள் இல்லாவிடில் ஓர் தனித்துவமான கண்காணிப்பு அமைப்பொன்றை இறை விதிமுறைகளை பின்பற்றும் நாடுகள் நிர்மாணித்துள்ளன. இறை அபிவிருத்திகளை கண்காணிக்கும் அமைப்பு இணங்குவிப்பில்லாத சந்தர்ப்பங்களில் பரிந்துரைப்புக்களையும் செய்கிறது.

இலங்கையின் அனுபவம்

கடந்த 30 ஆண்டுகளாக, உயர்ந்த படுகடன் மட்டங்களுடன் பாரிய வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைகளையும் இலங்கை கொண்டுள்ளது. இந்த காலப்பகுதியில் சராசரியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5 சதவீதமாக வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகள் இருந்ததுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 90 சதவீதமாக படுகடன் காணப்பட்டது. இலங்கையில் அரசிறையின் உருவாக்கம் என்பது அரசின் மொத்த செலவினத்தை விட மிகக் குறைவாக இருந்ததுடன் இது மீளெழும் செலவினங்களைக் கூட ஈடுசெய்வதற்கு போதவில்லை. இதனால் கடந்த ஆண்டுகளில் தொடர்ச்சியான உயர்வான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகளை உருவாக்கி, அரசின் மீளெழும் செலவினத்திற்குக் கூட படுகடன் நிதியிடல் மீது தங்கியிருக்க அரசாங்கத்தை வற்புறுத்தி, இதனால் அரசின் படுகடன் இருப்பின் திரட்சிக்கு பங்களித்தது. இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மத்திய அரசின் படுகடன் விகிதம் 2001இல் 103 சதவீதத்தை எய்தியது. உயர்வான வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைகள் மற்றும் உயர்வான படுகடன் மட்டங்கள் என்பன பொருளாதாரத்தின் ஏனைய துறைகளில் திடமான பரம்பல் தாக்கங்களை உருவாக்கி நாட்டின் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டை அச்சுறுத்தியது. பொருளாதாரத்தில் இறை ஆக்கக்கத்தை அதிகரித்த பாரிய இறை முதலீடுகளின் பொருளாதார எதிர்தீர்வுகளை கருத்திற்கொண்டு இறை ஒழுக்கத்தை எய்துவதற்கு இலங்கையில் படுகடன் மற்றும் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை மீது இறை விதிமுறைகளை நடைமுறைபடுத்த தொடர்ச்சியான அரசாங்கங்கள பல முயற்சிகளை செய்தன. நாட்டின் இறை ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட இவ் வகையிலான ஓர் முயற்சி 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தின் சட்டவாக்கமாகும். இலக்கிடப்பட்ட இறைப் பாதையிலிருந்து தொடர்ச்சியாகவும் பெருமளவிலும் நாடு விலகியிருந்தாலும், பகுதியளவில் உயர்வான பொருளாதார வளர்ச்சியினால் 2012 இல் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு படுகடனின் விகிதம் மெதுவாக 68.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. விரிவாக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறைகள் மூலமான உயர்வான நிதியியல் தேவைப்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மெதுவடைதலை தொடர்ந்த படுகடன் திரட்சியை பிரதிபலிக்கும் வகையில் 2016 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 78.8 சதவீதத்தை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு படுகடன் விகிதம் எய்தியது. ஏனைய தரமிடல் சரியிணை நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை மற்றும் படுகடன் இருப்பு தொடர்ந்து கணிசமாக உயர்வான மட்டங்களில் தொடர்ந்துமிருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.0 சதவீதமான வரவுசெலவுத்திட்டப் பற்றாக்குறை மற்றும் 85 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு படுகடன் விகிதம் என்பன 2009ற்குள் எய்தப்படவேண்டிய முக்கிய இலக்குகளாக நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டம் வரையறுத்தது. இருப்பினும், முக்கியமாக உள்ளக முரண்பாட்டின் உச்சத்தில் இறை விலகல்கள் பாரியனவாக இருந்ததனால் 2013 இல் நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டம் திருத்தப்பட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு படுகடன் விகிதம் 2013இற்குள் 80 சதவீதமாகவும் 2020ற்குள் 60 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. 2003இல் வரையறுக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அரசினால் உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடனுக்கான இலக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 4.5 சதவீதம் ஆகியிருந்தது. பின்னர் 2013இல் இது 7.0 சதவீதமாக மேல் நோக்கி திருத்தப்பட்டு இதைத் தொடர்ந்து 2016 திருத்தத்தில் 10 சதவீதத்திற்கு மேலும் மேல்நோக்கி திருத்தப்பட்டுள்ளது. இறை கூற்றுக்களுக்கு தெளிவான இலக்குக்களை சட்டரீதியாக நிர்ணயித்தாலும், நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தில் எதுவிதமான முறையான அமுலாக்க வழிமுறைகளும் இல்லை. ஆகவே, அண்மைக் காலங்களில் நியமிக்கப்பட்ட இறை விதிமுறைகள் மற்றும் எதிர்நோக்கப்பட்ட இறைத் திரட்சிப் பாதையிலிருந்து இலங்கையின் இறைத் துறைச் செயலாற்றம் தொடர்ந்து விலகிக் காணப்பட்டது (வரைபடம் சி.கு. 6.2).

பல தேர்தல்கள் நடைபெற்ற 1999 முதல் 2017 காலப்பகுதிக்கான முதன்மை நிலுவை மற்றும் திரண் நிலுவையிலான அசைவுகளை வரைபடம் சி.கு. 6.3 காட்டுகிறது. நிலவிய உள்நாட்டு மோதலின் விளைவாக 2009ற்கு முன்னரான காலத்தில் தேர்தல்கள் மற்றும் வரவுசெலவுத்திட்ட நிலுவைகளுக்கிடையிலே ஓர் பாரிய தொடர்பை இனங்காண்பது கடினமாகியிருந்தாலும், தேர்தல் சுழல்கள் இலங்கையின் இறைச் செயலாற்றத்ததை பாதிக்கிறது என்பதை கருத்திற்கொள்ளாமல் விட முடியாது.

பணிகள் மற்றும் சுற்றுலா ஊக்குவித்தல்கள் உள்ளடங்கலாக பெரும்பான்மையான துறைகளுக்கு 14 சதவீதம் என்கின்ற ஓர் குறைந்தளவான வருமான வரி வீதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், வங்கித்தொழில், நிதி, காப்புறுதித் தொழில் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு ஓர் நியம வீதமான 28 சதவீதம் அறிமுகப்படுத்தப்பட்ட அதேநேரம் குடிவகை, புகையிலை, குதிரைப்பந்தயம் மற்றும் சூதாட்டம் போன்ற துறையினருக்கு 40 சதவீதம் என்கின்ற ஓர் உயர் வீதமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக மூலதனச் சொத்துக்களின் விற்பனையிலிருந்து கிடைக்கின்ற இலாபங்கள் மீது 10 சதவீத மூலதன இலாப வரி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வதிவுள்ள தனிநபர்களால் பேணப்படும் வைப்புக்களிலிருந்து கிடைக்கின்ற வட்டி வருமானங்கள் மீதான பிடித்துவைத்தல்

தொலைநோக்கு

நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தில் வரையறுக்கப்பட்டவாறு இறை விதிமுறைகள் இலங்கையிலிருந்தாலும் முக்கியமாக இரு காரணங்களினால் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளிலிருந்து அடிக்கடியான விலகல்களை நாடு அனுபவித்துள்ளது: சட்டரீதியான பிணைப்பு கட்டப்பாடுகளின் கிடைக்காதத்தன்மை, மற்றும் ஓர் ஒழுங்குமுறையான அமுலாக்கம் பொறிமுறை இல்லாமையாகும். இவ்வகையான விலகல்கள் இறை ஒழுக்கத்தை சிதைத்தது மட்டுமின்றி முழு பேரண்டப்பொருளாதாரத்திலும் பரம்பல் விளைவுகளையும் உருவாக்கியுள்ளது. ஆகவே, சட்ட விலகல்கள் ஏற்படும்போது இசைவாணையின் விதித்தலை வசதிப்படுத்தும் வகையிலான சட்ட அமுலாக்கத்துடன் கூடிய பிணைப்பான இறை விதிமுறைகளை உள்ளடக்கி தற்போதுள்ள நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தை திருத்துவது அவசியமாகும். அனர்த்தங்கள் மற்றும் பாரிய மந்தங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு விடுவித்தல் கூற்றுக்களை உள்ளடக்குவது முன்மதியாவிருக்கும் ஏனெனில் இவ்வகையிலான சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஓர் பாதுகாப்பு வரை பொறிமுறையை வழங்குவதற்கு அதிகாரிகளை இயலச்செய்யும். மேலும், பல்வேறுபட்ட இறைச் சலுகைகள் மீது தொடர்ந்தும் கவனம் செலுத்தும் மனோநிலையுடைய பொதுமக்கள் கொண்ட இலங்கையை போன்ற ஓர் நாட்டிற்கு வரையறுக்கப்பட்ட இலக்குகளை எய்துவதற்கும் இறை ஒழுக்கத்தை பேணுவதற்கும் இறை விதிமுறைகள் தொடர்பில் அரசியல் ஒப்பிய பொறுப்பு மற்றும் பொது மக்களின் ஆதரவென்பது இன்றியமையாததாகும். ஆகவே, நிலைத்திருக்கமுடியாத இறைக் கொள்கைகளின் விளைவுகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது பொதுமக்களின் ஆதரவை கட்டியெழுப்புவதற்கு இன்றியமையாததாகவுள்ளது.

வரி வீதமானது 2.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது¹. அதேநேரம், வரி அடித்தளத்தினை விரிவாக்கும் நோக்குடன் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் மற்றும் பணிகள் கட்டணங்களுக்குப் பிடித்துவைத்தல் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. அதேவேளை, புதிய சட்டத்தில் திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் மீதான வட்டி வருமானத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத பிடித்துவைத்தல் வரி அகற்றப்பட்டுள்ளது. எப்படியாயினும், திறைசேரி முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்களிலிருந்தான வட்டி வருமானமானது வரி இறுப்பாளருக்கு விதிக்கப்படக்கூடிய

¹ சிரேஸ்ட பிரசைகளால் பேணப்படும் வங்கி வைப்புக்களிலிருந்து கிடைக்கின்ற வட்டி வருமானத்தின் மீதான பிடித்து வைத்தல் வரியானது ஆண்டிற்கு ரூ.1.5 மில்லியன் வரை விலக்களிப்புச் செய்யப்பட்டுள்ளது.

அட்டவணை 6.1
அரச இறைத் தொழிற்பாடுகளின் சுருக்கம்

விடயம்	2016	2017		2018 ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மதிப்பீடுகள்	
ரூபா மில்லியன்				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	1,693,558	2,020,300	1,839,562	2,227,200
மொத்த அரசிறை	1,686,062	2,010,300	1,831,531	2,217,200
வரி அரசிறை	1,463,689	1,827,000	1,670,178	2,034,000
வரியல்லா அரசிறை	222,374	183,300	161,353	183,200
கொடைகள்	7,496	10,000	8,031	10,000
செலவினமும் மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கலும்	2,333,883	2,645,300	2,573,056	2,902,200
மீண்டெழும்	1,757,782	1,946,000	1,927,693	2,152,000
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	576,101	699,300	645,363	750,200
இதில் அரச முதலீடு	594,013	708,300	657,386	761,000
நடைமுறைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-71,719	64,300	-96,162	65,200
முதன்மைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-29,430	55,087	2,071	145,000
தீர்ண்ட இறை மிகை (+) / பற்றாக்குறை (-)	-640,325	-625,000	-733,494	-675,000
மொத்த நிதியிடல்	640,325	625,000	733,494	675,000
வெளிநாட்டு நிதியிடல் (அ)	391,914	332,000	439,243	360,000
உள்நாட்டு நிதியிடல்	248,411	293,000	294,251	315,000
சந்தைக் கடன்பாடுகள்	248,411	293,000	249,574	315,000
வங்கியல்லா	108,456	261,000	61,841	195,000
வங்கி	139,955	32,000	187,733	120,000
நாணய அதிகார சபை	183,085	வி.கி.	-187,931	வி.கி.
வர்த்தக வங்கிகள்	-43,130	வி.கி.	375,663	வி.கி.
சந்தையல்லா கடன்பாடுகள் (ஆ)	-	-	44,677	-
மொ.உ.உ இன் சதவீதமாக (ஆ)				
மொத்த அரசிறை மற்றும் கொடைகள்	14.2	15.0	13.8	15.7
மொத்த அரசிறை	14.2	14.9	13.8	15.6
வரி அரசிறை	12.3	13.5	12.6	14.3
வரியல்லா அரசிறை	1.9	1.4	1.2	1.3
கொடைகள்	0.1	0.1	0.1	0.1
செலவினமும் மீள் கொடுப்பனவுகளைக் கழித்த கடன் வழங்கலும்	19.6	19.6	19.4	20.4
மீண்டெழும்	14.8	14.4	14.5	15.2
மூலதனமும் தேறிய கடன் வழங்கலும்	4.8	5.2	4.9	5.3
இதில் அரச முதலீடு	5.0	5.2	4.9	5.4
நடைமுறைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-0.6	0.5	-0.7	0.5
முதன்மைக்கணக்கு மிகை (+) / பற்றாக்குறை (-)	-0.2	0.4	0.0	1.0
தீர்ண்ட இறை மிகை (+) / பற்றாக்குறை (-)	-5.4	-4.6	-5.5	-4.8
மொத்த நிதியிடல்	5.4	4.6	5.5	4.8
வெளிநாட்டு நிதியிடல் (அ)	3.3	2.5	3.3	2.5
உள்நாட்டு நிதியிடல்	2.1	2.2	2.2	2.2
சந்தைக் கடன்பாடுகள்	2.1	2.2	1.9	2.2
வங்கியல்லா	0.9	1.9	0.5	1.4
வங்கி	1.2	0.2	1.4	0.8
நாணய அதிகார சபை	1.5	வி.கி.	-1.4	வி.கி.
வர்த்தக வங்கிகள்	-0.4	வி.கி.	2.8	வி.கி.
சந்தையல்லா கடன்பாடுகள்	-	-	0.3	-
(அ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டாயல்கள் மற்றும் திறைசேரி முறிகள் உள்ளடங்கலாக	மூலம்: நிதி மற்றும் வெகுசன-ஊடக அமைச்சு			
(ஆ) 20.03.2018 இல் கிடைக்கக்கூடியதாகவுள்ள தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2016 இற்கான திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது				
(இ) 2017இல் நிதிமன்ற ஆணையின் முன்னெடுத்தலை உள்ளடக்கியது.				

வருமான வரி விதிப்பனவுக்கு ஏற்ற வீதத்தில் உரித்துடையதாகிறது. வரிக் கையேடு ஒன்று வரையப்பட்டுக் கொண்டிருப்பதுடன் புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்களின் விழிப்புணர்வினை உயர்த்தும் நோக்குடன் பொதுமக்கள் மற்றும் வரியுடன் தொடர்புடைய தொழில்சார் நிபுணர்களுக்கான பயிற்சி அமர்வுகள் 2018 மார்ச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை

வரி அடித்தளத்தினை அதிகரிக்கும் நோக்குடன் 2017 ஏப்பிரல் 01 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் பொருளாதாரப் பணிகள் கட்டணம் மீள்திருத்தியமைக்கப்பட்டது. இதன் பிரகாரம் பொருளாதாரப் பணிகள் கட்டணத்திற்கான புரள்வு பொறுப்பின் ஆரம்ப எல்லையானது காலாண்டு காலப்பகுதிக்கு ரூ.50 மில்லியனிலிருந்து ரூ.12.5 மில்லியனுக்குக் குறைக்கப்பட்டது. மேலும், உந்து ஊர்திகளின் இறக்குமதி மீது பொருளாதாரப் பணிகள் கட்டணங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பெறுமதிசேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி போன்ற சட்டவாக்கத் திருத்தங்களின் காரணமாக பெறுமதிசேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன மூலமான அரசிறை சேகரிப்புக்கள் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்தது. பெறுமதிசேர் வரி வீதத்தினை 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்துக்கு உயர்த்தியமை, பெறுமதிசேர் வரிக்குப் பதிவுசெய்யும் ஆரம்ப எல்லையினை காலாண்டுக்கான ரூ.3.75 மில்லியனிலிருந்து ரூ.3.0 மில்லியனுக்கு குறைத்தமை மற்றும் குடிவகை, புகையிலை, நிலக்கரி, வாசனைத்திரவியங்கள், மின்சாதனங்கள் மற்றும் மின்னியல் பொருட்கள் மற்றும் தொலைத்தொடர்புடல் சாதனங்கள் மீது பெறுமதிசேர் வரியினை விதித்தமை என்பன 2016ஆம் ஆண்டு பெறுமதிசேர் வரி சட்டவாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரதான திருத்தங்கள் ஆகும். இதற்கு மேலதிகமாக, தேசத்தை கட்டியெழுப்பும் வரி மீதான மாற்றங்களானது தேசத்தை கட்டியெழுப்பும் வரிக்கு பதிவுசெய்யும் தொடக்க எல்லையானது காலாண்டுக்கு ரூ.3.75 மில்லியனிலிருந்து ரூ.3.0 மில்லியனுக்கு குறைக்கப்பட்டமை தொலைத்தொடர்புடல், மின்வலு வழங்கல் மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய்கள் மீதான தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மீதான விலக்களிப்புக்கள் அகற்றப்பட்டமை போன்றவற்றை உள்ளடக்குகின்றது. மேலும், 2017ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்டவாறு பன்னாட்டுப் போக்குவரத்துப் பணிகளுக்கு தேவைப்படும் பொருட்கள், அடுக்கு மாடிக் குடியிருப்புக்களுக்கான வழங்குகைகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது வரையறுக்கப்பட்ட லக் சதோசவினால் வழங்கப்படும் ஏதாயினும் பொருட்கள் மற்றும் பணிகளின் வழங்குகைகள் என்பவற்றின் மீது தேசத்தை கட்டியெழுப்பும் வரி தொடர்பில் காணப்பட்டிருந்த விலக்களிப்புக்கள் 2017ஆம் ஆண்டு ஓகத்து 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் அகற்றப்பட்டது.

வியாபாரத் தாராளமயமாக்கல் தொடர்பில் அரசு கொள்கையினை பேணும்பொருட்டு எதிர்த் தீர்வைகளை இல்லாதொழிக்க 2017இல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அரசாங்கமானது உலக வர்த்தக நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்களுக்கமைவாக அடுத்த மூன்று வருட காலப்பகுதிக்கு கட்டண வகைகளுக்குள் காணப்படும் ஏதாவது கூங்கத் தீர்வைகளைக் கொண்டிராத எதிர்த் தீர்வைகளை இல்லாதொழிக்க கொள்கை முடிவினை எடுத்துள்ளது. 2017ஆம்

ஆண்டின் இறுதியில் செஸ் தீர்வை மற்றும் துறைமுகம் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வை போன்ற வடிவத்தில் விதிக்கப்பட்டிருந்த 1,200 இற்கு அதிகமாக எதிர்த் தீர்வைகள் அகற்றப்பட்டதுடன் அதற்கு மேலதிகமாக கடந்தகாலத்தில் விதிக்கப்பட்டிருந்த 100 இற்கு மேற்பட்ட இறக்குமதிப் பொருட்களுக்கான செஸ் தீர்வையில் காணப்பட்ட எதிர்த் தீர்வைகள் அகற்றப்பட்டன. இதற்கு மேலதிகமாக பண்ட வகைப்படுத்தலின் இணங்குவிப்பு முறைமையினுடைய 2017ஆம் ஆண்டிற்கான பதிப்பு மற்றும் உலக சங்கங்கள் அமைப்பின் குறியீட்டு முறைமை என்பனவற்றினை சங்கத் தீர்வை வரிசைக்கு இணைத்துக்கொள்ளவும் மற்றும் மீளமைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

பன்னாட்டுச் சந்தையின் மாறுதல்களின் விளைவாக பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் உள்ளூர் சந்தை விலைகளில் ஏற்படக்கூடிய அழுத்தங்களைக் குறைக்கும் பொருட்டு ஆண்டுகாலப்பகுதியில் சங்கத் தீர்வைகள் மற்றும் சங்கத் தீர்வைச் சலுகைகள் திருத்தியமைக்கப்பட்டன. இதன் பிரகாரம், 2017 பெப்புருவரியில் டீசல் மற்றும் பெற்றோல் போன்றவற்றின் இறக்குமதி தொடர்பில் முறையே லீற்றருக்கு ரூ.3 மற்றும் ரூ.10 என்பன சங்கத் தீர்வை சலுகையாக வழங்கப்பட்டது. மேலும் பன்னாட்டு எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகாலப்பகுதியில் பல்வேறு தடவைகள் சங்கத் தீர்வைச் சலுகைகள் திருத்தியமைக்கப்பட்டன. இதனால் ஆண்டு இறுதியில் டீசல் மற்றும் பெற்றோல் போன்றவற்றுக்கான சங்கத்தீர்வைச் சலுகையானது லீற்றருக்கு முறையே ரூ.11 மற்றும் ரூ.23 ஆகக் காணப்பட்டது. இதன் பிரகாரம், 2017இன் இறுதியில் டீசல் மற்றும் பெற்றோலின் இறக்குமதி மீது விதிக்கப்படும் சங்கத் தீர்வையானது லீற்றருக்கு முறையே ரூ.4 மற்றும் ரூ.12 ஆகக் காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக, 2017 யூலையில் பால்மா இறக்குமதி மீதான சங்கத் தீர்வைச் சலுகையானது கி.கிறாமிற்கு ரூ.223 இற்கு அதிகரிக்கப்பட்டதுடன் விதிக்கப்படக்கூடிய சங்கத் தீர்வையானது கி.கிறாமிற்கு ரூ.2 இற்கு குறைக்கப்பட்டது.

அரசிறைச் சேகரிப்பில் காணப்படக்கூடிய கசிவுகளைக் குறைக்கின்ற அதேவேளை, கலால் தீர்வையிலிருந்தான அரசிறை சேகரிப்பினை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஆண்டுகாலப்பகுதியில் குடிவகைகள் மீதான கலால் தீர்வை விகிதங்களை மேல்நோக்கி மீளமைத்துடன் வெளிநாட்டு குடிவகைகளை இறக்குமதி செய்வது தொடர்பில் அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் முறைமையானது இலகுவடுத்தப்பட்டது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மேலதிக சலுகையினை வழங்கும்பொருட்டு குடிவகைக்கு பயன்படுத்தாத மதுசாரத்தின் இறக்குமதி மீது லீற்றருக்கு ரூ.15 கலால் தீர்வை விதிக்கப்பட்டது. அதேவேளை, குடிவகைகளின் உற்பத்தியினைக் கண்காணிக்கும் நோக்கத்துடனும் சட்டரீதியற்ற குடிவகைகளின் உற்பத்தியினை

இல்லாதொழிக்கும் செயற்பாட்டிற்கு உதவும் பொருட்டும் எதனோல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் இறக்குமதி மீது சங்கத் தீர்வை விதிக்கப்பட்டது. அதேவேளை, பொருட்களைக் கொண்டுசெல்லப் பயன்படும் வாகனங்களின் மீதான சங்கத் தீர்வை ஒரு அலகுக்கு ரூ.1,000,000 இலிருந்து ரூ.700,000 இற்கு கீழ்நோக்கி திருத்தப்பட்டது.

பல்வேறுபட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதிகள் மீது விசேட பண்டத் தீர்வையானது அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அறுவடைக் காலங்களில் உள்ளூர் வேளாண்மை உற்பத்தியாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பினை வழங்கும் பொருட்டும் உள்ளூர் சந்தைகளின் விலைகளில் காணப்படக்கூடிய தளம்பல்களை குறைக்கும்பொருட்டும் 2017ஆம் ஆண்டுகாலப்பகுதியில் சில பொருட்களுக்கான விசேட பண்டத் தீர்வையானது பல தடவைகள் திருத்தியமைக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2017 சனவரி 07ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் பச்சை அரிசி, நாட்டரசி மற்றும் சம்பா அரிசி என்பவற்றின் இறக்குமதி மீது விதிக்கப்பட்டிருந்த சங்கத் தீர்வைக்குப் பதிலாக விசேட பண்டத் தீர்வையாக கி.கிராமிற்கு ரூ.15 அறிமுகப்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நிலவிவந்த வறட்சி நிலைமைகளினால் உள்ளூர் சந்தைகளின் வழங்கல்களில் காணப்பட்ட பற்றாக்குறை காரணமாக 2017 சனவரி 28 இலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் கி.கிராமிற்கு ரூ.5 ஆலும், 2017 யூலை 27இல் நடைமுறைக்குவரும் வகையில் கி.கிராமிற்கு 25 சதத்தினாலும் விசேட பண்டத் தீர்வை குறைக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக, 2017 சனவரி, பெப்புருவரி மற்றும் நவெம்பர் என மூன்று தடவைகள் மரக்கறி எண்ணெய் இறக்குமதி மீதான விசேட பண்டத் தீர்வை கீழ்நோக்கி திருத்தியமைக்கப்பட்டதுடன் 2017 திசம்பரில் மேல்நோக்கி திருத்தியமைக்கப்பட்டது. மேலும், 2017 ஏப்பிரல் 02ஆம் திகதிக்கு முதல் நடைமுறைக்குவரும் வகையில் கருவாடு, தயிர், வெண்ணெய்க்கட்டி, இஞ்சி, தோடம்பழம், அப்பிள், உப்பு மற்றும் குரக்கன்மா உள்ளடங்கலாக 12 பொருட்களுக்கு விசேட பண்ட வரிகள் விரிவுபடுத்தப்பட்டது. அதேவேளை, மீன், பயறு, மங்குல்தான், உலர்ந்த தோடம்பழங்கள், கிவிப்பழங்கள், பியர்ஸ், செரீஸ், முந்திரிவத்தல்கள் மற்றும் திராட்சைப் பழம் என்பனவற்றின் மீதான விசேட பண்டத் தீர்வை 2017 மே 08ஆம் திகதி மற்றும் 2017 நவெம்பர் 08ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் ஆறுமாத காலத்திற்கென இரு தடவைகள் விரிவாக்கப்பட்டது. 2017இன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியில் சீனி மீதான விசேட பண்டத் தீர்வைகள் கிலோவிற்கு ரூ.10 மற்றும் ரூ.8 என இரு தடவைகள் அதிகரிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மண்ணிறச் சீனி மற்றும் வெள்ளைச் சீனி என்பவற்றின் மீது விதிக்கப்படும் விசேட பண்ட வரிகள் கி.கிராமிற்கு முறையே ரூ.33 மற்றும் ரூ.31ஆக காணப்பட்டது. இதற்கு மேலதிகமாக உள்ளூர் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையாக

2017 நவம்பர் 09இல் நடைமுறைக்குவரும் வகையில் மாசிக் கருவாடு, உருளைக்கிழங்கு, கருவாடு, பெரிய வெங்காயம் மற்றும் பருப்பு உள்ளடங்கலாக பல்வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் விசேட பண்டத் தீர்வையைக் குறைப்பதாக அரசாங்கம் அறிவித்தது.

வினைத்திறனான அரசிறைச் சேகரிப்புக்காக அரசிறை சேகரிப்பு முகவர்களை பலப்படுத்தும் நோக்குடன் வரி நிர்வாகத்தினை மேம்படுத்துவதற்கு 2017இல் பல்வேறு முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 2017 மாச்சிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் பதிவுசெய்யப்பட்ட வரியிறுப்பாளர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அரசிறை நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையின்கீழ் வங்கிகளுக்கூடாக தமது வரிக் கொடுப்பனவுகளைச் செலுத்தமுடியும். அதேவேளை, அரசிறை நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமைக்கூடாக நிதியியல் பணிகள் மீதான பெறுமதிசேர் வரிக் கொடுப்பனவுகள் 2017 ஓகத்து முதல் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக 2017 நவம்பரில் தனிநபர் வருமான வரி மற்றும் பங்குடமை வருமான வரியின் பட்டியல்கள் மற்றும் கூற்றுக்களை கணனிவழி மூலம் சமர்ப்பிப்பிக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு உதவுமீநோக்குடன் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியுடன் தொடர்புடைய வேறுபட்ட ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அனைத்து எல்லை முகவர்களையும் ஒருங்கிணைத்து தேசிய ஒரே கூரையின் கீழாக முறைமை ஒன்றினை நிறுவும்பொருட்டு இலங்கை சுங்கத்தால் ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முக்கிய திறைசேரி செயற்பாடுகளை தன்னியங்கப்படுத்தப் படுவதனுடாக பொது நிதியியல் முறைமையினை நவீனப்படுத்தும்பொருட்டு ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுகாலப்பகுதியில் உள்ளகக் கணக்காய்வு முகாமைத்துவம், ஆளணி முகாமைத்துவம் மற்றும் நீதிமன்ற வழக்குகள் முகாமைத்துவம் போன்ற பகுதிகளைக் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையானது பரிட்சித்துப் பார்க்கப்பட்டதுடன் அதன் உருவாக்கமும் பூரணப்படுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக பரிட்சார்த்த அடிப்படையில் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகள் அனைத்து செலவிட்டு முகவர்களினாலும் தேசிய வரவுசெலவுத் திட்டத் திணைக்களத்திற்கு சமர்ப்பிப்பதன் மூலம் வரவுசெலவுத் திட்டத் திட்டமிடல் தொகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ முறைமையின் பிரதான தொகுதிகளினது பரிட்சார்த்த செயற்பாடுகள், 2017 ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கம் திசெம்பர் வரையான காலப்பகுதியில் நிதி அமைச்சு மற்றும் உயர் கல்வி மற்றும் பெருந்தொருக்கள் அமைச்சினால் செயற்படுத்தப்பட்டது. அதேவேளை

2018இல் இடர்நேர்வினை அடிப்படையாகக் கொண்ட கணக்காய்வு மற்றும் பிரதான செயற்றிறன் குறிகாட்டிகளை நடைமுறைப்படுத்துவதற்கேற்ற காலஎல்லைத் திட்டமிடலை உள்ளடக்கிய பெறுமதி சேர்வரியுடன் இணைந்தொழுக்கும் தந்திரோபாயத்தினை முன்னோடி அடிப்படையில் பாரிய வியாபார நிறுவனங்களுக்கு நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய பெறுமதிசேர் வரியுடன் இணைந்தொழுக்கும் தந்திரோபாயமானது குறுகிய காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர வரியிறுப்பாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

அரசு செலவினங்கள் பக்கத்தில் கண்காணிப்பு செயல்முறையினை பலப்படுத்தும் அதேவேளை செலவுகளை சிக்கனப்படுத்துவதில் அரசாங்கமானது தனது முயற்சிகளை 2017இலும் தொடர்ந்தது. இதன் பிரகாரம் பொது நிதிகள் மீதான பாராளுமன்றத்தினது கட்டுப்பாட்டினை வலுப்படுத்தும் நோக்குடன் 2017 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் 2017இன் முதல் மூன்று காலாண்டுகளுக்கான செலவுகள் மற்றும் வருமானங்களது பெறுபேற்று அறிக்கைகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளின் பிரகாரம் அரசிறை மற்றும் செலவினங்களின் பெறுபேறுகள் 2017இன் முதல் மூன்று காலாண்டுகளில் இலக்கிடப்பட்ட மட்டங்களை விட குறைவாகவே காணப்பட்டன. மேலும், 263/2017 ஆம் இலக்க அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் பிரகாரம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட ஒதுக்குகள் ஓர் முறையான அடிப்படையில் பயன்படுத்துவதை உறுதி செய்யும் முகமாக அனைத்து செலவின முகவர்களும் 2018 இற்கான தமது ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை காலாண்டின் அடிப்படையில் தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 05/2016ஆம் இலக்க தேசிய வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து செலவின முகவர்களும் 2017இல் அனைத்து செலவினத் தலைப்புக்களுக்குமான காலாண்டு செலவின உச்ச எல்லையினைக் குறிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார். 01/2017ஆம் இலக்க தேசிய வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கையின் கீழ் வினைத்திறனான வளங்களின் ஒதுக்கீட்டினை அடையும் நோக்குடன் செலவிட்டு முகவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட ஒதுக்கினை அடைந்துகொள்ளும் நோக்குடன் செலவிட்டு முகவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளினது பயன்பாட்டினை கண்காணிக்கும் செய்முறையினை தொடர்வது என ஓர் முடிவு எடுக்கப்பட்டது. நிதி அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட மீளாய்வு மற்றும் செயற்படுத்தல் குழுவானது தெரிவுசெய்யப்பட்ட பதினான்கு அமைச்சுகளின் பிரதான மூலதன நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்றிறனை கண்காணித்தது. அரசாங்க செலவினங்களை சிக்கனப்படுத்தும் நோக்குடன் செயற்றிறனை அடிப்படையாகக்கொண்ட மாதாந்த காசு ஒதுக்குகள் மேற்கொள்ளப்பட்டது. 2/2017ஆம் இலக்க தேசிய வரவுசெலவுத் திட்ட சுற்றறிக்கையின் வழிகாட்டல்களை

பின்பற்றி ஒவ்வொரு வரவுசெலவுத் திட்ட ஒதுக்குகளிற்கும் வினைத்திறன் மற்றும் செயற்திறமான செலவினங்களை உறுதிப்படுத்தும் பொருட்டு 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டமானது செயற்பாட்டுத்திறனை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட அணுகுமுறையின் கீழ் தயாரிக்கப்பட்டது. கடந்த சில காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பூச்சியத்தை அடிப்படையாகக் கொண்ட வரவுசெலவுத் திட்ட அணுகுமுறையினை நடைமுறைப்படுத்தியதன் மூலம் கிடைக்கப்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு இது மேற்கொள்ளப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக தற்போது காண்படுகின்ற இறை மட்டுப்படுத்தல்களை கருத்திற்கொண்டு மத்திய அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் அளர்த்தங்கள் தொடர்பான செலவினங்களின் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு பாதகமான காலநிலையின் காரணமாக சேதமடைந்த சொத்துக்களை மீள்நிர்மானம் செய்தல் மற்றும் புனரமைப்புக்காக 2017ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்ட ஒதுக்குகளை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அத்தகைய செலவினப் பரிமாற்றமானது, ஒட்டுமொத்த வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறையின் மீது அளர்த்தங்களுடன் தொடர்புடைய செலவினங்களின் தாக்கத்தினை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டது.

காத்திரமான அதிகரிக்கப்பட்ட வழிமுறைகளினூடாக விருத்தி செய்யப்பட்ட பணிகளை வழங்கும் பொருட்டு 2017இல் ஓய்வூதியத் திணைக்களத்தினுடைய தன்னியக்க செயல்முறையானது மேலும் வலுப்படுத்தப்பட்டது. 26/2017ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் கீழ் 2015ஆம் ஆண்டு மாசு 12ஆம் திகதிக்கு முன்னர் விதைவைகள்/ துப்தாரர்கள் மற்றும் அநாதைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்துக்காக பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு கணனிவழிமுறை மூலம் பதிவுசெய்கின்ற செயல்முறையினை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஏற்கனவே கணனிமுறை மூலம் பதிவுசெய்யப்பட்ட அலுவலர்களுக்கு அவர்களுடைய தகவல்களை மேம்படுத்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக பொதுச் சேவைகள் சேமலாப நிதியத்திற்காக முழுமையான தானியங்க கணனிவழி முறை மூலம் பதிவுசெய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட அதேநேரம் மாதாந்த கொடுப்பனவு விபரங்களை கணனிவழிமுறை மூலம் வழங்குவதற்கு வழிவகை செய்து கொடுக்கப்பட்டது. 21/2017ஆம் இலக்க பொதுநிர்வாக சுற்றுநிருபத்தின் கீழ் 2016ஆம் ஆண்டு சனவரி 01ஆம் திகதிக்கு பின்னர் பொதுப் பணிகளில் சேர்த்துக்கொள்ளப்பட்ட அலுவலர்களை விதைவைகள்/ துப்தாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்து கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன்பிரகாரம் 2016 சனவரி 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து விதைவைகள்/ துப்தாரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்துக்கான பங்களிப்பை அறவிட்டுக்கொள்ளும் வகையில் பொது நிர்வாகச் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

பொது முதலீடுகளுக்காக காணப்படக்கூடிய இறை இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்படுவதால் அரசு தனியார் பங்குடமையினை ஊக்குவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற அதேநேரம் பல்வேறு பிரதானமான உட்கட்டமைப்புக்களை தீர்மானிப்பதற்கு அரசாங்கம் அதனுடைய பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களை தொடர்ந்தும் பேணிவந்தது. வீதி அபிவிருத்தி விடயத்தில் ஆண்டுகாலப்பகுதியில் அரசாங்கமானது வீதி நிர்மானம், புனரமைப்பு மற்றும் காணிகளைக் கையகப்படுத்தல் போன்றவற்றுள் முதலிட்டது. மேலும் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் வேளாண்மை நடவடிக்கைகளுக்கு உதவும்பொருட்டு மொறக்காகந்த பல்நோக்கு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் 2018 சனவரியில் பொது மக்களுக்களிடம் கையளிக்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக ஆண்டுகாலப்பகுதியில் பாதகமான காலநிலை காரணமாக சேதத்துக்குள்ளான உட்கட்டமைப்புக்களின் புனர்நிர்மானத்துக்கு வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதேவேளை பொது முதலீட்டுக்காக கிடைக்கத்தக்க இறை இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டு காணப்படுவதைக் கருத்திற்கொண்டு நாட்டில் நிலவுகின்ற உட்கட்டமைப்பு தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் தேசிய தந்திரோபாயமாக அரசு தனியார் பங்குடமைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் 2017இல் அரசு தனியார் பங்குடமைக்கான தேசிய முகவர் அமைப்பு உருவாக்கப்பட்டது. அரசு தனியார் பங்குடமைக்கான தேசிய முகவர் அமைப்பு உருவாக்கப்பட்டதன் பிரதான நோக்கமானது தொடர்புடைய அமைச்சுக்களுடன் கலந்துரையாடுவதற்கும் அரசு தனியார் பங்குடமையின் கீழ் நிறைவேற்றப்படக்கூடிய பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களை இனங்காணல், தேவையான வழிகாட்டல்களைத் தயாரித்தல், ஒப்பந்தங்களைக் கோருதல் மற்றும் முதலீட்டாளர்களை எதிர்கொள்ளல் போன்றவற்றுக்கான போதுமானளவு சட்ட, நிர்வாக மற்றும் நிதியியல் விடயங்களைக் கொண்ட மத்திய அமைப்பு ஒன்றை உருவாக்குதல் ஆகும். ஆண்டுகாலப்பகுதியில் அரசு தனியார் பங்குடமைக்கான தேசிய முகவர் சபையானது உலக வங்கியினுடனான கலந்துரையாடலின்படி அரசு தனியார் பங்குடமையாக நிறைவேற்றப்படக்கூடிய உயர் முன்னுரிமைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களை தெரிவுசெய்தது.

அரசாங்கமானது, பல்வேறு உதவுதொகைத் திட்டங்களை சிக்கனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அதேநேரம் தேவையுடைய குழுக்களுக்கான நலன்புரி விடயங்களை விருத்திசெய்யும் பொருட்டு வளங்களை தொடர்ச்சியாக வழங்கியது. இதன் பிரகாரம், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை விருத்திசெய்யும் நோக்குடன் 2017இல் கர்ப்பிணித்தாய்மாருக்கான ஊட்டச்சத்து உணவுப் பொதிகள், திரிபோசா நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பாடசாலை சத்துணவுத் திட்டங்கள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. மேலும், சிறுநீரக

நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையானது ரூ.3,000 இலிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக 2017ஆம் ஆண்டு திசம்பர் 01ஆம் திகதி நடைமுறைக்குவரும் வகையில் குறைந்த வருமான மட்டத்திற்குள் உள்ளடங்கும் 100 வயதைத் தாண்டிய முதியவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகைகள் உள்ளடங்கலாக மாதாந்தம் ரூ.5,000 வழங்க அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சமுர்த்தி அபிவிருத்தியின் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தும் போது மிகவும் வறிய மட்டத்தில் காணப்படும் பிராந்தியங்களான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பாதிக்கப்படக்கூடிய நபர்களது வாழ்க்கைத் தரத்தினை விருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மேலும், 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நலன்புரி பயன்கள் சபையானது அரசின் அனைத்து நலன்புரிச் செயற்றிட்டங்களுக்குமே ஒருங்கிணைக்கப்பட்ட சமூகப் பதிவேட்டு தகவல் முறைமை² ஒன்றினை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதன் ஆரம்பகட்டமானது சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான நிதியியல் உதவித்திட்டம், குறைந்த வருமானம் பெறும் விசேட தேவையுடைய நபர்களுக்கான உதவித்திட்டம் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கான நிதியியல் உதவித்திட்டம் போன்ற நான்கு நலன்புரித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் சமூகப் பதிவேட்டு தகவல் முறைமையினுள் உள்ளடக்கப்பட்டது. இதேவேளை, காசு அடிப்படையிலான உதவுதொகைக் கொள்கையினை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்கும்பொருட்டு வேளாண்மையாளர்களுக்கு வளமாக்கியினை வழங்குவதற்கு அனுமதியளித்த அதேவேளை வளமாக்கி உதவுதொகை நிகழ்ச்சித்திட்டத்திற்கு காசு அடிப்படையிலான உதவுதொகையினை வழங்கும் கொள்கையை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவையால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்பிரகாரம், வேளாண்மையாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஓர் வளமாக்கித் தொகையானது நெற்பயிர்ச்செய்கைக்கு 50 கி.கிராம் வளமாக்கியானது ரூ.500 என்கின்ற சலுகை விலையிலும் உருளைக்கிழங்கு, வெங்காயம், சோளம் மற்றும் சோயா போன்ற ஏனைய பயிர்களுக்கு 50 கி.கிராம் வளமாக்கி ரூ.1,500 என்கின்ற சலுகை விலைக்கும் 2018இன் பெரும்போக காலப்பகுதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் வழங்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தின் மீதான சுமையினைக் குறைக்கும் நோக்குடன் அரசுக்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சி நிறுவனங்களின் செயற்றினை விருத்திசெய்யும் பொருட்டு அரசாங்கமானது பல்வேறு கொள்கை வழிமுறைகளை கையாண்டது. அதன் பிரகாரம் நிதியியல் மற்றும் நிதியியல்சாராத செயற்றினைகளையும்

² ஒருங்கிணைக்கப்பட்ட சமூகப் பதிவேட்டுத் திட்டமானது நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து வைத்திருக்கும் ஓர் இலத்திரனியல் தரவுத்தளமாகும்.

கம்பனி ஆளுகை நடைமுறைகளையும் விருத்தி செய்யும் அதேவேளை அவற்றினுடைய செயற்பாடுகளில் பன்னாட்டு சிறப்பு நடைமுறைகளை பயன்படுத்துவதை உறுதிசெய்யும் நோக்குடன் இலங்கை மின் சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனங்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடகாலமைப்புச் சபை, எயார்போட் அன்ட் ஏவியேஷன் சேர்விஸஸ் (சிறிலங்கா) லிமிடெட் போன்ற ஐந்து தெரிவுசெய்யப்பட்ட அரசுக்குச் சொந்தமான வியாபார தொழில்முயற்சி நிறுவனங்களினுடன் கம்பனி நோக்கக் கூற்றுக்கள் கைச்சாத்திடப்பட்டது. மேலும் ஏனைய பத்து அரசுக்கு சொந்தமான வியாபார தொழில்முயற்சி நிறுவனங்களினுடன்³ அவற்றின் செயற்றினை விருத்திசெய்யும் பொருட்டு 2018இன் ஆரம்பத்தில் கம்பனி நோக்கு கூற்றுக்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. 2018 ஆண்டு காலப்பகுதியில் ஏனைய தொழில்முயற்சிகளுக்கும் கம்பனி நோக்குக் கூற்று எண்ணக்கருவை விரிவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது. சிறிலங்கன் எயார்லைன்ஸினுடைய நிதியியல் சாத்தியத்தன்மையினை விருத்திசெய்யும் பொருட்டு மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் முன்மொழிவுக்கான வேண்டுகோள் ஒன்றிற்கு 2017ஆம் ஆண்டில் அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதன் பிரகாரம் சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு தற்போதைய வர்த்தக மாதிரியினை மதிப்பீட்டுக் கொள்வதற்கும் பிரயோகிக்கப்பட்டுள்ள அரசு தனியார் பங்குடமைக்கான பொருத்தமான தரப்பினரை இனங்காணுவதற்கு உதவும்பொருட்டும் முன்னனி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். அதேவேளை, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அரசு தனியார் பங்குடமையாக செயற்படுத்துவதற்கு “சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங் கம்பனியுடன்” இலங்கை துறைமுக அதிகார சபையானது 2017ஆம் ஆண்டில் ஓர் சலுகை ஒப்பந்தத்தைக் கைச்சாத்திக் கொண்டது. வலுத்துறையில், பெற்றோலியப் பொருட்களின் விலையிடலில் வெளிப்படாத தன்மையினை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியியல் சாத்திய தன்மையினை விருத்திசெய்யும் பொருட்டு பன்னாட்டு விலைகளுடன் இயைந்தவிதத்தில் பெற்றோல் மற்றும் டீசலிற்கான உள்ளூர் சில்லறை விலைகளை சிராக்கம் செய்வதற்கு ஏற்றவகையில் கிரயத்தை பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் சூத்திரமானது தயாரிக்கப்பட்டு வருகின்றது. வர்த்தகம்சாரா பொறுப்புக்கள் அரசாங்கத்தினது உறுதியளிக்கப்பட்ட செலவினங்களது ஒரு பகுதியாக இனங்காணப்பட்டுள்ளதால் இறைத்துறையின் வெளிப்படாத தன்மையினை விருத்தி செய்யும் பொருட்டு இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின் சபையினது வர்த்தகம்சாராப் பொறுப்புக்கள் 2018 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முதற்தடவையாக உள்ளடக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2017 மார்ச்சில் 2018 காலப்பகுதிக்கான

³ நகர அபிவிருத்தி அதிகாரசபை, அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், அரசு மரக் கூட்டுத்தாபனம், இலங்கை போக்குவரத்துச் சபை, மில்க்கோ, தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, மத்திய பொறியியல் ஆலோசனைச் சபை, லங்கா சதோச நிறுவனம், லங்காபுத்திர அபிவிருத்தி வங்கி.

சிறப்புக்குறிப்பு 7

திறைசேரி முறிகளுக்காக புதிய வழங்கல் முறைமையொன்றின் அறிமுகம்

2015 பெப்புருவாரியிலிருந்து நடைமுறையிலிருந்து வந்த முழுமையான ஏலத்தினை அடிப்படையாகக் கொண்ட வழங்கல் முறைமைக்குப் பதிலாக 2017 யூலை 27ஆம் நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் திறைசேரி முறிகளுக்காக புதிய முதலாந்தர வழங்கல் முறைமையொன்று இலங்கை மத்திய வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. பன்னாட்டு அதிசிறந்த நியமங்களுடன் இணங்கிச்செல்லும் விதத்தில், அரசு பிணையங்களின் வினைத்திறனானதும் வெளிப்படத்தன்மை கொண்டதுமான வழங்கல் முறைமையொன்றுக்கான வலுவான தேவையினைப் பதிலுறுத்தும் வகையில் இப்புதிய முறைமை காணப்படும்.

நாணயச்சபையினால் ஒப்புதலளிக்கப்பட்டவாறான முதனிலை வணிகர்களுக்காகவும் வணிகரல்லாத விலைக்குறிப்பீட்டாளர்களுக்காகவும் (தற்போது ஊழியர் சேம நிதியம் மட்டுமே திறைசேரி முறிகளின் ஆரம்ப வழங்கல்களில் பங்குகொள்ள தகுதிவாய்ந்த வணிகரல்லாத விலைக்குறிப்பீட்டாளராக காணப்படுகின்றது) உருவாக்கப்பட்டுள்ள இப்புதிய திறைசேரி முறி வழங்கல் முறைமையானது மூன்று கட்டங்களை கொண்டுள்ளதுடன் ஒவ்வொரு ஏலங்களும் வேறுபட்ட முதிர்ச்சிகளின் இரண்டு திறைசேரிமுறி தொடர்களை வழங்குவதன் மூலம் கிரமமான மாதாந்த திறைசேரி ஏலங்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு தொடர் வழங்கலுக்காக, கட்டம் ஐஇன் கீழான வழங்கல்கள் பல்விலை ஏல முறைமையினை கொண்டுள்ள அதேவேளை, கட்டம் II/III கீழான வழங்கல் தொகையானது கீழே விபரிக்கப்பட்டவாறு, அடுத்துவரும் கட்டங்களின் வெளியீட்டில் தங்கியுள்ளது.


கட்டம் I: பல்விலை ஏல முறைமையின் கீழான திறைசேரி முறிகளின் போட்டி வழங்கல் மற்றும் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதம் மற்றும் வெட்டு வீத நியதிகளில் முன்வைக்கப்பட்ட தொகைக்குள்ளாக விலைக்கோரல் சபைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதானதொரு மட்டம் வரையிலான விலைக்குறிப்பீடுகளை ஏற்றுக்கொள்ளல்.

கட்டம் II: கட்டம் Iஇன் ஏதேனும் குறை ஒதுக்கிற்கான அளவு அடிப்படையிலான சுயாதீன விலைக்குறிப்பீட்டுடன் தொடர்புபட்டதாகக் காணப்படுவதுடன் இங்கு வழங்கல்களானது கட்டம் Iஇல் நிர்ணயிக்கப்பட்ட நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்தில் மேற்கொள்ளப்படும். மேலதிகமாக விலைக்கோரப்பட்ட சந்தர்ப்பங்களில், இக்கட்டத்திலான ஒதுக்கீடானது கட்டம் ஐஇன் ஒவ்வொரு விலைக்குறிப்பீட்டாளர்களின் செயலாற்றத்தின் விளைவு அடிப்படையில் எடுக்கப்படும்.

கட்டம் III: கட்டம் I மற்றும் IIஇன் ஒவ்வொரு முதனிலை வணிகர்களின் செயலாற்றத்தின் அடிப்படையில் ஏதேனும் மேலதிக குறை ஒதுக்குகளின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதத்திலான (முதனிலை வணிகர்களுக்கு மட்டும்) கட்டாய வழங்கல். எனினும், கட்டம் IIIஇன் நிறையேற்றமானது கட்டம் ஐஇல் வழங்கப்பட்ட தொகையில் 60 சதவீதத்தினை ஏற்கின்ற சந்தர்ப்பத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும்முதலாம் முதனிலை வணிகருக்கான கட்டம் IIIஇலான வழங்கலானது கட்டம் ஐ மற்றும் கட்டம் IIஇன் வெற்றி விகிதத்தின் எதிர்மாறான பங்கில் மேற்கொள்ளப்படும்.

சுருக்கமாக, இப்புதிய முறைமையானது ஏலத்தின் கட்டம் ஐஇல் பெறப்பட்ட நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு வீதங்களிலான போட்டி ஏலங்களின் கலப்பொன்றாகவும் செயலாற்ற அடிப்படையிலான போட்டியற்ற ஒதுக்கொன்றாகவும் பார்க்கப்படுகின்றது. இத்தகைய போட்டித் தன்மையற்ற ஒதுக்கீடுகளானது போட்டி ஏலங்களில் ஏலப் பங்கேற்பாளர்களின் செயல்திறன்மிக்க பங்குபற்றுதலின் தகுதிக்கான வெகுமதியாக செயற்படும். மேலும், செயல்திறன் அடிப்படையிலான அத்தகைய திட்டங்களானது முதனிலை வணிகர்களின் இரகசிய நடவடிக்கைகளின் இடர்நேர்வுகளை குறைப்பதற்கான கருவியொன்றாக செயலாற்றும்மேன எதிபார்க்கப்படுகின்றது. இப்புதிய முறையானது முதனிலை வணிகர்கள் தங்களின் முதலீட்டாளர் தளத்தினை விரிவாக்குவதற்கும் வியாபார உறுதிப்பாட்டிற்காக ஏலங்களின் போட்டித்தன்மையினை மேம்படுத்துவதற்கும் தூண்டுகின்றது.

வரைபடம் சி.கு 7.1
புதிய வழங்கல் முறைமையின் செயல்வழிப்படம்



கட்டம் III இன் கீழான ஒதுக்கீடானது கட்டம் I இல் வழங்கப்பட்ட தளவில் குறைந்தபட்ச 60 சதவீதத்தினை ஏற்றுக் கொள்வதற்கு உட்பட்டதாகும்.

இலங்கை மத்திய வங்கியால் அதன் ஏல அறிவித்தல்களில் ஒவ்வொரு தொடர்களின் கீழும் முன்வைக்கப்பட்ட தொகைகளுக்கு அத்தகைய திறைசேரி முறிகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும் அளவுகளின் வரையறைப்படுத்தலானது இப்புதிய வழங்கல் முறையின் குறிப்பிடத்தக்க பண்பாகக் காணப்படுவதன் மூலம், வழங்கல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மையினையும் வழங்கல் செயன்முறை மீதான விலைகுறிப்பீட்டாளர்களுக்கிடையிலான நம்பிக்கையினை கட்டியெழுப்புதலினையும் மேம்படுத்துகின்றது.

புதிய வழங்கல் முறையின் ஏனைய முக்கிய பண்புகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.

- (i) நிலவுகின்ற சந்தை வட்டிவீதங்களுக்கு ஈடாக வழங்கப்படவுள்ள புதிய திறைசேரி முறிகளின் நறுக்கு வட்டி வீதங்களை உறுதிசெய்வதன் மூலம் அதிக கழிவிடப்பட்ட திறைசேரி முறிகள் வழங்கலை ஏற்காமை.
- (ii) கலண்டர் மாதத்தின் 15ஆம் நாளினை புதிய முறிவழங்கல்களுக்கான முதிர்ச்சி திகதியாக நிர்ணயிப்பதன் மூலம் அதிக ஊகிப்புத்தன்மையினை உறுதிசெய்தல்.
- (iii) கோரப்பட்ட தொகைகளின் தலா முதனிலை வணிகர் சராசரிக்கு ஒவ்வொரு முதனிலை வணிகராலும் குறைந்தபட்ச விலைக்குறிப்பீடுகளைத் தீர்மானித்தல்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின் சபையினது வர்த்தகம்சாரா பொறுப்புக்களாக முறையே ரூ.35.1 பில்லியன் மற்றும் ரூ.16.5 பில்லியன் காணப்பட்டது. இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது 2017 மற்றும் 2018 காலப்பகுதியில் இலாபத்தை உழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதனால் 2018 வரவுசெலவுத் திட்டத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினது வர்த்தகம்சாரா பொறுப்புக்கள் உள்ளடக்கப்படவில்லை.

அரசு பிணையங்கள் சந்தையின் விளைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை விருத்தி செய்வதற்கு குறித்த ஆண்டுகாலப்பகுதியில் மத்திய வங்கியால் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. முதனிலை வணிகர்கள் மற்றும் உரிமம்பெற்ற வங்கிகள் அரசு பிணையங்களின் இரண்டாந்தரசு சந்தைக் கொடுக்கல்வாங்கல்களுக்காக புளம்பேர்க் முறி வர்த்தகப்படுத்தல் தளத்தினைப் 2017 ஏப்பிரிலிலிருந்து பயன்படுத்த வேண்டுமென மத்திய வங்கி கட்டாயமாக்கியது. மேலும், முதனிலை வணிகர்கள் தமது மீள்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்களை வர்த்தகப்படுத்தல் தளத்தினூடாக மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளும் ரூ.100 மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்களும்

- (iv) ஒவ்வொரு கருத்திற்கொள்ளப்படும் காலாண்டிற்குள்ளும் முதனிலை வணிகர்களுக்கு வழங்கப்பட்ட சராசரி தொகைகளின் 50 சதவீதம் கொண்டதொரு குறைந்த வெற்றிவிகிதத்தினை பேணுவதற்கு ஒவ்வொரு முதனிலை வணிகர்களை தேவைப்படுத்தும் முதனிலை வணிகர்களுக்கான காலாண்டு ரீதியிலான மிகக் குறைந்தபட்ச செயலாற்ற வழிமுறையினை அறிமுகப்படுத்தல்.

இந்தப் புதிய முறைமையானது விலை கோருபவர்களுக்கு மத்தியில் போட்டித்தன்மையும் வழங்குனருக்கு கிரய விளைத்திறனையும் அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் வழங்கல் செயன்முறையின் வெளிப்படைத்தன்மையினை அதிகரிக்கின்றது. இது தொடர்பில், திறைசேரி முறி ஏலங்களினூடாக பெறப்படும் தொகையானது சந்தையில் கிடைக்கத்தக்கதாகவுள்ள வழங்கலினைக் கருத்திற்கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டியது முக்கியமாகும். வருடாந்த திறைசேரி முறி வழங்கல் செயன்முறையின் மற்றுமொரு முன்னேற்றமான, ஓர் ஏல கலண்டரின் வழியாக வழங்கல் தொகைகளின் தொடர்பாடலும் காலங்களின் முன்கூட்டிய அறிவித்தல்களும் சந்தை பங்கேற்பாளர்களை தாமாகவே சிறந்த முறையில் தயார்படுத்தலுக்கு உதவும். அதன் மூலம், செலவுச் சிக்கனம் மற்றும் பங்குபற்றுதல்களின் நியதிகளில் புதிய முறைமையின் வெற்றியை நோக்கி சாதகமாக பங்களிக்கும்.

அது பூர்த்திசெய்யப்பட்ட 30 நிமிட காலப்பகுதிக்குள் வர்த்தகப்படுத்தல் தளத்தினூடாக அறிக்கையிடப்படவேண்டும் என மத்திய வங்கி வலியுறுத்தியிருக்கிறது. மீள்கொள்வனவுத் தொகைகள் மற்றும் விளைவு வீதங்கள் பற்றிய வர்த்தக தகவல்களின் நாளாந்த தொகுப்பானது மத்திய வங்கியினால் சந்தைப்படுத்துதல் தகவல்களுக்காக வெளியிடப்படுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் வெளிப்படைத் தன்மையினை விருத்தி செய்வதற்கு உதவும் அதேநேரம் விலை வெளிப்படுத்துகை, சந்தைத் திரவத்தன்மை மற்றும் சந்தைப் பரப்பு என்பனவற்றினை அதிகரிக்க உதவுவதுடன் அதன்மூலம் நடுத்தரகாலத்தில் கடன்படல் கிரயத்தினை குறைப்பதற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த ஏலத்தின் அடிப்படையிலான முழு வழங்கல் முறைமைக்கு பதிலீடாக 2017 யூலையில் திறைசேரி முறிகளுக்கான ஓர் புதிய வழங்கல் முறைமை அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. இப்புதிய முறைமையினூடாக வழமையான மாதாந்த திறைசேரி முறிகளின் ஏலங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய முறைமையின் கீழ் திறைசேரி முறிகளின் ஒவ்வொரு வழங்கல்களும் மூன்று கட்டங்களாகக் காணப்படுகின்றது. கட்டம் I நியாயமான சந்தைக் கோரல்களினூடாக போட்டித்தன்மை வாய்ந்த பலவகை விலைகளின் அடிப்படையிலான ஏல முறைமையில்

அறிவிக்கப்பட்ட முழுத்தொகையினையும் வழங்குதலைக் குறிக்கின்றது. கட்டம் II ஆனது தொகையினை அடிப்படையாகக் கொண்ட தன்னார்வக் கோரல்களுக்கு திறக்கப்பட்டுள்ள அதேவேளை கட்டம் I மற்றும் II இல் காணப்படுகின்ற ஏதாவது பற்றாக்குறையான வழங்குதல்களை முதனிலை வணிகர்களுக்கு கட்டாய அடிப்படையில் வழங்குவதனை கட்டம் III குறிக்கிறது. (சிறப்புக் குறிப்பு 07: திறைசேரி முறிக்கான புதிய வழங்கல் முறைக்கான அறிமுகம் - பார்க்கவும்). திறைசேரி முறிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆரம்ப வழங்கல் முறைமையானது முதனிலை வணிகர்களது செயல்திறனான பங்குபற்றுதலை மதிப்பிடும் செயல்திறன் மீளாய்வு பொறிமுறையினை அறிமுகப்படுத்துகின்றது. மேலும் முதனிலை வணிகர்கள் மற்றும் பாரியளவு முதலீட்டாளர்களது முதலீட்டு திட்டமிடலை விருத்திசெய்யும் நோக்குடன் காலாண்டு திறைசேரி முறி ஏல நாட்காட்டியானது முன்கூட்டியே வெளியிடப்படுகின்றது. இதன்பிரகாரம், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முறைமையானது அரசாங்கத்தின் உள்நாட்டு படுகடன்களினது வினைத்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையினை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வழமையான முன்விலைக்கோரல் கருத்துரைத்தல் செயற்பாட்டினூடாக வெளிப்படைத்தன்மை மேலும் அதிகரிக்கப்பட்டது. அரசு பிணையங்கள் சந்தையினை மேலும் முன்னேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் ஆயத்த நிலையில் உள்ளன. இதன்பிரகாரம், மத்திய வங்கியானது அரசு பிணையங்களுக்கான இரண்டாம்தர சந்தையினை மேலும் விரிவாக்கும் பொருட்டு ஏற்கனவேயுள்ள கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளை மேலும் விருத்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் அதேவேளை ஓர் இலத்தரணியல் வர்த்தகக்கட்டுப்படுத்தல் தளம் மற்றும் மத்திய மாற்றுத்தரப்பினர் தீர்ப்பனவு முறைமை என்பனவற்றை உருவாக்கும் செயல்முறையினைத் தொடர்ந்து வருகின்றது. இதற்கு மேலதிகமாக புதிய திறைசேரி முறிகள் ஆரம்ப வழங்கல் முறைமையிக்கு இணைந்த வகையில் திறைசேரி உண்டியல்களுக்கான ஓர் புதிய ஆரம்ப வழங்கல் முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியத்தன்மை குறித்து ஆராய்ந்து வருகின்றது.

அரசிறைப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் அறிமுகத்துடன் பொதுப் படுகடன் முகாமைத்துவம் மேலும் வலுப்படுத்தப்பட்டது. பொறுப்பு முகாமைத்துவ செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்ட விதிகளை வழங்குகின்ற அரசிறைப் பொறுப்பு முகாமைத்துவ சட்டமானது 2018 மாச்சு மாதம் நடைமுறைக்கு வந்தது. ஒரு நாட்டினுடைய பொறுப்பு முகாமைத்துவக் கட்டமைப்பின் வினைத்திறனான நிறுவனமயமாக்கல் இயலுமையானது பன்னாட்டு தரப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர் சமூகத்தால் கொடுகடன் சாதகமாகக் கருதப்படுகின்றது. ஏற்கனவேயுள்ள கொடுகடன்களை மீளக் கொள்வனவு செய்தல், ஏற்கனவேயுள்ள கடன்களை புதிய கடன்களுக்கு மாற்றி செய்தல் மற்றும்

முன்நிதியிடல் ஒழுங்கமைப்புக்கள் போன்ற பொறுப்பு முகாமைத்துவ செயற்பாடுகளின் நடைமுறைப்படுத்தல்கள் அரசாங்கத்தினுடைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் இருப்புக்களில் காணப்படக்கூடிய இடர்நேர்வினை விருத்தி செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தகைய நடவடிக்கைகளிலிருந்தான பயன்களுள் பிணையங்களின் முதிர்வுப் பட்டியலை சமூகமாக்குவதன் மூலம் கொடுகடன் இருப்புக்களின் மீண்டும் மீண்டும் ஏற்படும் இடர்நேர்வினைக் குறைப்பது முதன்மையானதாக காணப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக கொடுகடன் இருப்பினுடைய மீண்டும் மீண்டும் ஏற்படும் இடர்நேர்வினை மேலும் குறைப்பதற்கு தாங்கியிருப்பு நிதி ஒன்றும் உருவாக்கப்படவுள்ளது.

அரசாங்கமானது 11ஆவது மற்றும் 12ஆவது நாட்டுக்கான பன்னாட்டு முறியினை முறையே 2017 மே மற்றும் 2018 ஏப்பிரலில் வெற்றிகரமாக வழங்கியமையானது முதலீட்டாளர்களது தொடர்ச்சியான நம்பிக்கையை பிரதிபலித்தது. இதன்பிரகாரம், அரசாங்கமானது ஆண்டுக்கு 6.20 சதவீதம் என்கின்ற விளைவு வீதத்தில் 10 ஆண்டு முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட 1.5 பில்லியன் ஐ.அ.டொலரினை 2017 மே மாதம் திரட்டக்கூடியதாக இருந்தது. மேலும் 12 ஆவது நாட்டுக்கான பன்னாட்டு முறியினை 2018 ஏப்பிரலில் வழங்கியது. இது ஐ.அ.டொலர் 2.5 பில்லியனைத் திரட்டும்பொருட்டு இலங்கையினால் விநியோகிக்கப்பட்ட மிகப் பெரிய கரைகடந்த பிணையாகக் காணப்படுகிறது. இதன்பிரகாரம், தலா ஐ.அ.டொலர் 1.25 பில்லியனைக் கொண்ட 5.75 சதவீத விளைவு விகிதத்தில் 5 வருட முதிர்ச்சிக் காலத்தைக் கொண்ட முறியினையும் 6.75 சதவீத விளைவு விகிதத்தினைக் கொண்ட 10 வருடகால நாட்டுக்கான பன்னாட்டு முறியினையும் வழங்கியது. இதற்கு மேலதிகமாக ஆண்டுகாலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணய கால நிதியிடல் வசதி ஒன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இவை 2017 மேயில் ஐ.அ.டொலர் 450 மில்லியன் மற்றும் 2017 ஓகத்தில் ஐ.அ.டொலர் 550 மில்லியனையும் கொண்ட இரண்டு தொகுதிகளாகப் பெறப்பட்டது.

அரசாங்கமானது 2017ஆம் ஆண்டுகாலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளின் பிரதான தொகைசார் செயற்பாட்டு வகையான இறைச் செயற்பாட்டுடன் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகளின் மூன்றாண்டு கால நிகழ்ச்சித்திட்டமானது நாட்டினுடைய வெளிநாட்டுத் துறையினை பலப்படுத்தும் அதேவேளை இது அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு உதவும் வகையில் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டமானது ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதித்தன்மையினை ஏற்படுத்தும் அதேவேளை கொடுகடன் திரட்சியினை ஏற்படுத்தும் இறைப்பற்றாக்குறையினை குறைத்தல் மற்றும்

வெளிநாட்டுச் செலாவணி ஒதுக்குகளை கட்டியெழுப்பும் நோக்குடனான சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை உள்ளடக்கியுள்ளது. அரசாங்கத்தின் இறைச் செயற்பாட்டுடன் தொடர்புடைய தெரிவு செய்யப்பட்ட கணியம்சார் செயலாற்ற பிரமாண முதன்மை மீதி காணப்படுகின்றது. 2017 சனவரி தொடக்கம் யூன் வரையான காலப்பகுதி மற்றும் 2017 சனவரி தொடக்கம் திசம்பர் வரையான காலப்பகுதிக்குரிய மிகையாக முறையே ரூ.16.1 பில்லியன் மற்றும் ரூ.2.1 பில்லியன் காணப்பட்டது. இதன்பிரகாரம் 2017இல் அரசாங்கமானது முதன்மை மீதிக்கான கணியம்சார் செயற்பாட்டு பிரமாண வகையினை வெற்றிகரமாக அடைந்து கொண்டது.

2017இல் இரண்டு பன்னாட்டு கொடுகடன் தரப்படுத்தல் முகவர்களால் இலங்கைக்கான கொடுகடன் தரப்படுத்தலின் தோற்றப்பாடானது உயர்த்தப்பட்டது. பிடஜ் நிறுவனம் 2017 பெப்புருவரி 09 இல் இலங்கையினுடைய நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்ளாட்டு நாணய வழங்குநர் செலுத்தத்தவறும் தரமிடலை B+ இல் உறுதிப்படுத்தியதுடன் தரமிடலுக்கான தோற்றப்பாட்டினை எதிர்மறையிலிருந்து உறுதியான நிலைக்கு உயர்த்தியது. பிடஜ் நிறுவனம் அவர்களுடைய மதிப்பீட்டில் இலங்கையினுடைய இறை நிதிகளின் முன்னேற்றம், கொள்கை இணக்கத்தன்மையின் முன்னேற்றம் மற்றும் உறுதியான வளர்ச்சி என்பனவற்றை குறித்துக்காட்டியது. மேலும் ஸ்டாண்டட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் 2017 நவெம்பர் 20இல் நீண்டகாலத் தரமிடலை B+ இற்கு உறுதிப்படுத்தியதுடன் தோற்றப்பாட்டினை எதிர்மறையிலிருந்து உறுதித்தன்மை நிலைக்கு உயர்த்திய அதேவேளை இலங்கை நிறுவனங்களின் பலம்வாய்ந்த தன்மையினையும் பொருத்தமான விதத்தில் ஆளுகை நடைமுறைகள் பின்பற்றப்படுவதனையும் குறித்துக்காட்டியிருந்தது. இதற்குமுன்னர், 2017 மார்ச் 07ஆம் திகதி ஸ்டாண்டட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் நாட்டிற்கான குறுங்காலக் கொடுகடன் தரமிடலை B இலும் நீண்டகாலத் தரமிடலை B+ இலும் உறுதிப்படுத்தியதுடன் இறைச் செயலாற்றலின் முன்னேற்றத்தினை குறித்துக்காட்டியிருந்தது. எவ்வாறாயினும், பலயீனமான வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் மற்றும் பொதுப் படுகடனின் வெளிநாட்டுச் செலாவணி வீதத்தின் தாக்கம் அதிகரித்தமை என்பவற்றினைக் குறிப்பிட்டு தோற்றப்பாட்டினை எதிர்மறையிலேயே பேணியது. மூடிஸ் முதலீட்டுச் சேவைகள் நிறுவனமானது 2018 யூலை 13ஆம் திகதி இலங்கையின் நாட்டிற்கான தரமிடலை B1 இலும் தோற்றப்பாட்டினை எதிர்மறையிலும் உறுதிப்படுத்தியது. மீண்டும் 2017 திசம்பர் 12இல் மூடிஸ் முதலீட்டுச் சேவைகள் நிறுவனமானது எதிர்மறைத் தோற்றப்பாட்டுடன் நாட்டிற்கான தரமிடலை B1 இல் உறுதிப்படுத்தியது. அண்மையில் 2018 பெப்புருவரி 07இல் பிட்ச் நிறுவனம் இலங்கையின் நாட்டிற்கான தரமிடலை B+ இலும் தோற்றப்பாட்டினை உறுதித்தன்மையிலும் பேணியதுடன் இறைத் திரட்சியின் முன்னேற்றத்தினையும் நாணய நிலையில் ஒழுக்கப்பாட்டினைப் பேணுதலையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தது.

அரசிறையினை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சியை நோக்கிய வழிமுறைகளை மேற்கொண்ட போதிலும் 2017இல் இறைத்துறைச் செயற்பாடானது எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளிலிருந்து விலகியே காணப்பட்டது. இறை இலக்குகளிலிருந்து விலகிச்செல்வதிலிருந்து தவிர்ந்துக்கொள்ளல் மற்றும் இறை நடத்தையினை அடைந்து கொள்ளுவதிலும் இறைத் திரட்சி நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. ஒட்டுமொத்த பேரண்டப் பொருளாதார உறுதித்தன்மையினை அடைந்துகொள்வதற்கு இறைவிதிகளைப் பின்பற்றுவதன் மூலம் இறை நடத்தையினைப் பேணுவது முக்கியமானதாகக் காணப்படுகின்றது. அரசிறையின் பற்றாக்குறை, செலவினத்தின் மிகையாக்கம், உயர் வரவுசெலவுத் திட்டப் பற்றாக்குறைகள் மற்றும் அரச கடன்களின் அதிகரிப்பு என்பன பொது முதலீடு மீதான செலவில் ஓர் வீழ்ச்சிக்கு இட்டுச்செல்லும் அதேவேளை இறைத்திரட்சியினை ஓர் கடினமான இலக்காக மாற்றுகின்றது. தற்போதைய கொடுகடன்களின் பரிமாணங்கள் இறை தவறுகை என்பன பாரதாரமான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச்செல்லும். அரசிறைச் சேகரிப்பினை உயர்த்தும் நோக்குடன் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும்கூட அத்தகைய தொடர்ச்சியான நடவடிக்கை வருமான இலக்குகளை அடைவதற்கு உதவுவதாக அமையும். வினைத்திறனற்ற அரச செலவினங்களைக் சிக்கனப்படுத்தும் நோக்குடன் வர்த்தக ரீதியில் சாத்தியமான நிறுவனங்களாக மாற்றும்பொருட்டு அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சி நிறுவனங்களினை மீள் கட்டமைத்தல், இறை வெளிப்படைத் தன்மையினை விருத்திசெய்தல், பொது நிதி முகாமைத்துவத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் உதவுதொகை தொடர்பில் உரிய வகையில் இலக்கிடல் என்பன பொதுச் செலவினங்களின் தரத்தினை உயர்த்துவதுடன் நடுத்தரகால வரவுசெலவுத் திட்டக் கட்டமைப்பினுள் தேசிய முன்னுரிமையுடன் இணைந்து செல்ல இயலச்செய்யும். வட்டிக் கொடுப்பனவுகள் தனியொரு மிகப்பெரிய மீண்டெழும் செலவினமாக தொடர்ந்தும் காணப்படுவதுடன் 2006 தொடக்கம் 2015 காலப்பகுதியினுள் அரசதுறை ஊழியர்கள் எண்ணிக்கை 33.7 சதவீதத்தினால் 1.1 மில்லியனுக்கு உயர்ந்ததன் காரணமாக ஒத்தஇயல்புடைய ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து மொத்த உள்ளாட்டு உற்பத்தியின் சதவீதமாக சம்பளங்களுக்கான செலவுகள் உயர்வாகக் காணப்படுகின்றது. இக்காலப்பகுதியில் தொழில்வாய்ப்பு உருவாக்கத்திற்கான பிரதான மூலகமாக அரசதுறை காணப்படுகின்றது. மேலும், குடியியல் விடயங்களில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள் பொதுத் துறையின் அளவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன சேர்ந்து மீண்டெழும் செலவினத்தில் முக்கிய பங்காக காணப்படும். (9.4 சதவீதம்) ஓய்வூதியக் கொடுப்பனவுகளை அதிகரித்தது. எதிர்காலத்தில் வயதானவர்களின் எண்ணிக்கை ஓர் முக்கிய பிரச்சனையாக விளங்குமென எதிர்பார்க்கப்படுவதனால் தற்போது நிதியிடப்படாமல் காணப்படும் அரச துறை

ஓய்வூதியத் திட்டத்தின் நிலைத்திருக்கும் தன்மையினை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் அவசியம். இப் பின்னணியில் 2017 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட பங்களிப்புடனான ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் முக்கியமுடையதொன்றாக காணப்படுவதுடன் பொதுத்துறை ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதினை உயர்த்துதல் மற்றும் மொரு தெரிவாகக் காணப்படும். இதற்கு மேலதிகமாக உச்ச அளவிலான மாற்றல் கொடுப்பனவுகள், நலன்புரி கொடுப்பனவுகள் மீதான செலவுகள் என்பன அரசு வரவுசெலவுத் திட்டத்தில் தொடர்ச்சியாக கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இத்தகைய அபிவிருத்திகள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முன்னுரிமைச் செலவீனங்களுக்காக இறை இடைவெளிகளின் கிடைக்கும் தன்மையினை மட்டுப்படுத்துவதுடன் நாட்டின் சமூபு பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு சவால்களை உருவாக்குகின்றது. வெளிநாட்டுக் கடன்படுதல்களில் மிகையாகவும் தொடர்ச்சியாகவும் தங்கியிருத்தல் காணப்படுகிறது. அதுவும் குறிப்பாக வர்த்தக அடிப்படையிலான கடன்களில் தங்கியிருத்தலானது நாட்டினுடைய வெளிநாட்டுச் செலவாணி இடர்நேர்வு மற்றும் சர்வதேச வட்டி வீதங்களில் அதிகரிப்புடன் இணைந்ததான இடர்நேர்வுகள் என்பன அதிகரிக்க காரணமாக அமைந்தது. வெளிநாட்டு கடன்களின் பொறுப்பு முகாமைத்துவ செயற்பாடுகள் முன்னெச்சரிக்கையுடன் முகாமைத்துவம் செய்யப்படின அரசு படுகடன்களில் மீள்கூழற்சி திட்டமானது சுருக்கமானதாகக் காணப்படும். ஜனரஞ்சகமான கொள்கைகள் மற்றும் வசதிகளை பெற்றுக்கொள்வதில் நாட்டம் கொண்ட கலாச்சாரம் நிலவுகின்ற ஓர் நாட்டின் இறைத்திரட்சியானது அரசியல் ரீதியில் சவால்நிறைந்ததொன்றாகும். எனவே, இறைத்திரட்சியை அடையும் பாதையில் குறித்துரைக்கப்பட்ட இலக்குகளை அடைதல் தொடர்பில் ஒருமித்த அரசியல் அபிப்பிராயத்தை உருவாக்குதல் மற்றும் பொதுமக்கள் மத்தியிலான விழிப்புணர்வு என்பன முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.


6.3 அரசாங்க வரவு செலவுத்திட்டத் தொழிற்பாடுகள்

அரசிறையும் கொடைகளும்

அரசிறை

2017 ஆம் ஆண்டும் வரி அரசிறை சேகரிப்பில் தொடர்ந்தும் அதிகரித்த நிலை காணப்படுகின்ற போதும் வரியல்லா அரசிறை மூலங்களிலிருந்தான குறைந்த வருமானத்தின் விளைவாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசு அரசிறை வீழ்ச்சியடைந்திருக்கிறது. அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட அரசிறை ஒருங்கிணைப்பு அளவீடுகளின் அடிப்படையில் வருமானத்தினை பிரதிபலிக்கின்றவாறு மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக அரசிறை 2016இல்

வரைபடம் 6.2
அரசிறையின் உள்ளடக்கம் - 2017



மூலம்: நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

பதிவுசெய்யப்பட்ட 12.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் 12.6 சதவீதத்தினால் அதிகரித்தது. 2016 ஆம் ஆண்டின் இறுதியின் போது பெறுமதிசேர் வரி 15 சதவீதமாக அதிகரித்தது உட்பட பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பல திருத்தங்களின் விளைவாக அரசிறை சேகரிப்பு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தமையானது 2017 ஆம் ஆண்டில் வரி அரசிறை முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. எவ்வாறிருப்பினும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளிலிருந்தான இலாபங்கள் மற்றும் பங்கிலாபங்களின் மாற்றல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியின காரணமாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரியல்லா அரசிறை 2016 இல் பதிவுசெய்யப்பட்ட 1.9 சதவீதத்திலிருந்து 2017 இல் 1.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததன் விளைவாக மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை வருமானம் 2016இல் பதிவுசெய்யப்பட்ட 14.2 சதவீதத்திலிருந்து 2017 இல் 13.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

பெயரளவு நியதிகளில் மொத்த அரசிறையானது 2016இன் ரூ.1,686.1 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.1,831.5 பில்லியனுக்கு 8.6 சதவீதத்தினால் அதிகரித்தது. வரி அரசிறை 2016இல் ரூ.1,463.7 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.1,670.2 பில்லியனுக்கு 14.1 சதவீதத்தினால் அதிகரித்தது. அதிகரித்த வரி வருமானத்திற்கு, பெறுமதிசேர் வரி அரசிறையின் கணிசமானளவான வளர்ச்சியும் அதனைத் தொடர்ந்து பெற்றோலியம் மீதான கலால் தீர்வை மற்றும் பொருளாதார பணிக் கட்டண வரி, துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலைய அபிவிருத்தித் தீர்வைகள், தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி ஆகியவற்றின் அதிகரித்த அரசிறை சேகரிப்புக்களே காரணமாகும். அதேவேளை, ஆண்டுகாலப்பகுதியில் இறக்குமதித் தீர்வை, கம்பனி மற்றும் கம்பனியல்லா வரிகள், பிடித்துவைத்திருத்தல் வரி, குடிவகை மற்றும் சிகரட் மீதான கலால் தீர்வை, தொலைத்தொடர்பு வரி மற்றும் செஸ் வரி ஆகியவற்றின் அரசிறை சேகரிப்பானது குறைவடைந்திருந்தது. மறைமுக வரிகளிலிருந்தான அரசிறை 2017இல் வரி

அரசிணையின் முக்கிய மூலமாக விளங்கி மொத்த வரி அரசிணையில் 83.6 சதவீதத்திற்கு வகைகூறியது. அதேவேளை, நேர்வரிகளிலிருந்தான அரசிணை பங்கு கடந்தவருடத்தின் 17.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் சிறிதளவு வீழ்ச்சியடைந்து, மொத்த வரி அரசிணையில் 16.4 சதவீதத்திற்கு மாத்திரம் வகைகூறியமைக்கு பெறுமதிச் சேர் அரசிணை சேகரிப்பின் குறிப்பிடத்தக்களவு அதிகரித்ததன் விளைவாக மறைமுக வரி அரசிணையில் பதிவுசெய்யப்பட்ட அதிகரிப்பே காரணமாகும். அதேவேளை மொத்த அரசிணையில் வரி அரசிணையின் பங்கு 2016ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 86.8 சதவீதத்திலிருந்து 2017இல் 91.2 சதவீதத்திற்கு கணிசமானளவு அதிகரித்தமைக்கு வரியல்லா அரசிணைச் சேகரிப்புக்கள் 2016ஆம் ஆண்டில் 222.4 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டு 161.4 பில்லியன் வீழ்ச்சியினை பிரதிபலித்ததே காரணமாகும்.

மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக வருமான வரிகளிலிருந்தான அரசிணை 2016இல் பதிவுசெய்யப்பட்ட 2.2 சதவீதத்திலிருந்து 2017இல் 2.1 சதவீதத்திற்கு சிறிதளவு வீழ்ச்சியடைந்திருந்தது. அதேவேளை, வரி வருமானத்திலிருந்தான அரசிணை பெயரளவு நியதிகளில் முன்னைய ஆண்டின் ரூ.258.9 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.274.6 பில்லியனுக்கு 6.1 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்திருந்தது. ஆண்டுகாலப்பகுதியில் பொருளாதாரப் பணிக் கட்டணத்திலான வருவாய் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தினைப் பதிவுசெய்தமைக்கு பொருளாதாரப் பணிக் கட்டணப் பொறுப்பின் காலாண்டு மொத்தப் புரள்வு ரூ.50.0 மில்லியனிலிருந்து ரூ.12.5 மில்லியனாக குறைக்கப்பட்டதும் மோட்டார் வாகன இறக்குமதியின் மீது பொருளாதாரப் பணிக் கட்டணம் விதிக்கப்பட்டதும் காரணமாகும். அதேவேளை பொருளாதாரப் பணிக் கட்டணத்திலிருந்தான அரசிணை 2016இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.20.5 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டு ரூ.44.7 பில்லியனுக்கு 118.6 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்திருக்கின்றது. உள்ளூட்டு இறைவரித் திணைக்களத்தில் உழைக்கும் பொழுதே செலுத்தும் வரியிலிருந்தான அரசிணை 2016இல் ரூ.28.2 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டு ரூ.32.9 பில்லியனுக்கு 16.9 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசிணை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமை ஆரம்பிக்கப்பட்டமையுடன் வரி இணங்குவிப்புக்கள் அதிகரித்தமையே காரணமாகும். எப்படியிருப்பினும், கம்பனி மற்றும் கம்பனியல்லா வருமான வரிகளிலிருந்தான அரசிணை 2016ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.154.3 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.143.6 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. இதற்கு இலாபத்தினை உருவாக்குகின்ற தொழில்களுக்கு பொருளாதாரப் பணிக் கட்டணப் பொறுப்புக்குள் உள்ளடக்கப்பட்டதும் மற்றும் 2016ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிலிருந்து செலுத்தத்தக்க வருமான வரிக்கெதிராக வழங்கப்பட்ட பொருளாதார பணிக் கட்டண வரிக்கழிவு என்பனவே முக்கிய காரணமாக காணப்பட்டது. எனினும், பிடித்துவைத்தல் வரியிலிருந்தான

அட்டவணை 6.2
அரசிணையின் பொருளாதாரப் பகுப்பாய்வு

விடயம்	2016	2017		2018 ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிக மானவை	
ரூபா மில்லியன்				
வரி அரசிணை	1,463,689	1,827,000	1,670,178	2,034,000
வருமான வரிகள்	258,857	334,550	274,562	370,000
பெறுமதி சேர் வரிகள்	283,470	380,000	443,760	550,000
கலால் வரிகள்	454,952	579,035	469,500	535,040
இறக்குமதி தீர்வை	156,487	165,500	136,501	175,000
ஏனைய வரிகள்	309,924	367,915	345,855	403,960
வரியல்லா அரசிணை	222,374	183,300	161,353	183,200
மொத்த அரசிணை	1,686,062	2,010,300	1,831,531	2,217,200
மொ.உ.உ. இன் சதவீதமாக (அ)				
வரி அரசிணை	12.3	13.5	12.6	14.3
வருமான வரிகள்	2.2	2.5	2.1	2.6
பெறுமதி சேர் வரிகள்	2.4	2.8	3.3	3.9
கலால் வரிகள்	3.8	4.3	3.5	3.8
இறக்குமதி தீர்வை	1.3	1.2	1.0	1.2
ஏனைய வரிகள்	2.6	2.7	2.6	2.8
வரியல்லா அரசிணை	1.9	1.4	1.2	1.3
மொத்த அரசிணை	14.2	14.9	13.8	15.6

(அ) 20.03.2018 இல் கிடைக்கக்கூடியதாகவுள்ள தொகை மூலம்: நிதி மற்றும் வெகுசன மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட 2016 இற்கான திருத்தப்பட்ட மொத்த உள்ளூட்டு உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது.

அரசிணை 2016ஆம் ஆண்டு ரூ.55.9 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டு ரூ.53.3 பில்லியனுக்கு 4.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து ஆண்டு காலப்பகுதியில் பற்றாக்குறை நிதியீட்ட நோக்கங்களுக்காக திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பிணைய வழங்கல்களின் அளவில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்த வட்டி வீதம் என்பவற்றை பிரதிபலித்தது.

2016ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பெறுமதிசேர் வரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் விளைவாக 2017இல் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிணை குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருக்கின்றது. அதன்படி, பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிணை பெயரளவு நியதிகள் மற்றும் மொ.உ.உற்பத்தியின் சதவீதம் ஆகிய இரண்டு நியதிகளிலும் அதிகரித்தது. பெறுமதிசேர் வரி வீதம் 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதத்திற்கு அதிகரித்தமை, பெறுமதிசேர் வரித்தளம் விரிவடைந்தமை மற்றும் பெறுமதிசேர் வரி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பல விலக்கல்கள் நீக்கப்பட்டமை, பெறுமதிசேர் வரி பதிவிற்கான காலாண்டுப் புரள்வு ரூ.3.75 மில்லியனிலிருந்து ரூ.3.0 மில்லியனாக குறைத்தமை மற்றும் அரசிணை நிருவாக முகாமைத்துவத் தகவல் முறைமை ஆரம்பிக்கப்பட்டமையுடன் இணங்குவிப்புக்கள் அதிகரித்தமை என்பனவே இதற்கு முக்கிய காரணங்களாகும். இதற்கமைய, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிணை

2016இல் 2.4 சதவீதத்திலிருந்து 2017இல் 3.3 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில் பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை ரூ.443.8 பில்லியனுக்கு 56.5 சதவீதத்தினால் அதிகரித்தது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பெறுமதிசேர் வரி அரசிறை 2016ஆம் ஆண்டு ரூ.168.1 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.275.4 பில்லியனுக்கு 63.8 சதவீதத்தினால் அதிகரித்தது. மேலும் இறக்குமதி மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறையும் ஆண்டுகாலப்பகுதியில் ரூ.168.4 பில்லியனுக்கு 46.0 சதவீதத்தினால் அதிகரித்தது. மொத்த வரி அரசிறையின் மீதான பெறுமதிசேர் வரியிலிருந்தான அரசிறை சதவீதமானது 2016இல் 19.4 சதவீதத்திலிருந்து ஆண்டுகாலப்பகுதியில் 26.6 சதவீதமாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இதற்கு மேலதிகமாக, மொத்த அரசிறையின் மீதான பெறுமதிசேர் வரி அரசிறை பங்களிப்பானது 2016இல் 16.8 சதவீதத்திலிருந்து 2017ஆம் ஆண்டு 24.2 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.

2017ஆம் ஆண்டில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறை வருமானம் குறைவடைந்த போதும் பெயரளவு நியதிகளில் அது அதிகரித்திருக்கின்றது. மொத்த வரி அரசிறையில் தனிப்பெரும் பங்களிப்பாளராக கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறை சேகரிப்புக்கள் தொடர்ந்தும் விளங்குகின்றன. இருந்தபோதும், மொத்த வரி அரசிறையில் கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறைப் பங்களிப்பானது 2016இல் 31.1 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு 28.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பெயரளவு நியதிகளில் கலால் தீர்வைகளிலிருந்தான அரசிறை ரூ.455.0 பில்லியனிலிருந்து ரூ.469.5 பில்லியனுக்கு 3.2 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது, இதற்கு குடிவகை, சிகரட் மற்றும் புகையிலை மீதான கலால் தீர்வை அரசிறை குறைவடைந்ததற்கு மத்தியிலும் பெற்றோலிய உற்பத்தி மற்றும் உந்து ஊர்திகளின் மீதான கலால் தீர்வை அரசிறை அதிகரித்தமையே பிரதான காரணமாகும். இதேவேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக இது முன்னைய ஆண்டில் 3.8 சதவீதத்திலிருந்து இவ்வாண்டு காலப்பகுதியில் 3.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், பெற்றோலிய உற்பத்திகளின் மீதான கலால் தீர்வை அரசிறை ரூ.74.0 பில்லியனுக்கு 32.8 சதவீதத்தினால் அதிகரித்தமையானது ஆண்டுகாலப் பகுதியில் பெற்றோலிய உற்பத்திகளின் இறக்குமதி அதிகரிப்பு மற்றும் 2016இல் இறுதிப் பகுதியில் டீசலிற்கான கலால் தீர்வை அதிகரிப்பு என்பவற்றை பிரதிபலிக்கின்றது. நிதி நிறுவனங்களின் கடன்பாடுகளின் விரிவாக்கத்தின் மீது இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட பெறுமதியின் மீதான கடன் விகிதம் காரணமாக உந்து ஊர்திகளின் இறக்குமதி வீழ்ச்சியடைந்தது, உந்து ஊர்திகளின் மீதான கலால் தீர்வை விகிதத்தின் அதிகரிப்புக் காரணமாக உந்து ஊர்திகளின் கலால் தீர்வை அரசிறை சேகரிப்பு 2017ஆம் ஆண்டில் ரூ.189.7

பில்லியனாக சிறிதளவு அதிகரித்தது. அதேவேளை, குடிவகை மீதான கலால் தீர்வை அரசிறையானது 2017ஆம் ஆண்டில் ரூ.113.7 பில்லியனாக 5.5 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு வெறிய மற்றும் தேறல் குடிவகைகளின் விற்பனை குறைவடைந்தமையே காரணமாகும். சிகரட் மற்றும் புகையிலை மீதான கலால் தீர்வை அரசிறையானது 2017ஆம் ஆண்டில் ரூ.86.0 பில்லியனாக 3.1 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு சிகரட் மற்றும் புகையிலையின் விற்பனை குறைவடைந்தமையே காரணமாகும். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரப் பிரச்சாரம் காரணமாக சிகரட் மற்றும் குடிவகைகளின் நுகர்வு குறைவடைந்தமை மற்றும் பயன்படுத்தப்படும் கலால் தீர்வையின் அதிகரிப்பு என்பன காரணமாக சிகரட் மற்றும் குடிவகைகளின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்தது.

2017இல் இறக்குமதித் தீர்வைகள் அரசிறை சேகரிப்புக்கள் குறைவடைந்த போதும் சிறப்புப் பண்டத் தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்தன. அவ்வாறே, மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மற்றும் பெயரளவு நியதிகளில், இரண்டிலுமே இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை ஆண்டுமுழுவதும் குறைவடைந்திருந்தமையானது விசேடமாக பெற்றோல், டீசல் மற்றும் பால்மா மீதான தீர்வை விலக்களிப்புக்களின் விளைவாக ஏற்பட்டதாகும். 2017இல் இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறைச் சேகரிப்புக்கள் 2016இல் 1.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மொ.உ.உற்பத்தியின் 1.0 சதவீதத்திற்கு குறைவடைந்தது. பெயரளவு நியதிகளில், இறக்குமதித் தீர்வைகளிலிருந்தான அரசிறை 2017ஆம் ஆண்டில் ரூ.136.5 பில்லியனுக்கு 12.8 சதவீதத்தினால் குறைவடைந்தது. வரி அரசிறையில் இறக்குமதித் தீர்வையின் பங்கு 2016இல் பதிவுசெய்யப்பட்ட 10.7 சதவீதத்திலிருந்து 2017இல் 8.2 சதவீதமாக குறைவடைந்தது. அதேவேளை, விவசாய சமூகத்தினை பாதுகாக்கும் பொருட்டு குறிப்பிட்ட பொருட்கள் மீது பிரயோகிக்கத்தக்க இறக்குமதித் தீர்வைகளில் ஏற்பட்ட அதிகரிப்பின் விளைவாக சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான அரசிறை முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.55.8 பில்லியனிலிருந்து ரூ.71.4 பில்லியனுக்கு 27.9 சதவீதத்தினால் பெயரளவு நியதிகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. வரி அரசிறையில் சிறப்புப் பண்டத் தீர்வையிலிருந்தான பங்கு முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 3.8 சதவீதத்திலிருந்து இவ்ஆண்டு காலப்பகுதியில் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது.

ஆண்டுகாலப் பகுதியில் மற்றைய அனைத்து வரிகளிலிருந்தான அரசிறை கலப்பு செயல்திறனை வெளிப்படுத்தியது. இதற்கமைய, துறைமுகங்கள் மற்றும் வானூர்திநிலைய அபிவிருத்தி தீர்வையிலிருந்தான அரசிறை 2016ஆம் ஆண்டு ரூ.88.8 பில்லியனிலிருந்து 2017 ஆம் ஆண்டிற்கு 102.4 பில்லியனாக 15.2 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு, துறைமுகம் மற்றும் வானூர்திநிலைய அபிவிருத்தி தீர்வைக்குட்பட்ட பல பொருட்களின் அதிகரித்த இறக்குமதியே

காரணமாகும். இதற்கமைய, செஸ் தீர்வையிலிருந்தான அரசிறை 2016 ஆம் ஆண்டு ரூ.61.7 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டு ரூ.59.6 பில்லியனுக்கு 3.5 சதவீதத்தினால் குறைவடைந்தமைக்கு, 2017ஆம் மற்றும் 2018ஆம் ஆண்டுகளின் பாதிட்டினால் வழங்கப்பட்ட கட்டண விலக்குகளின் மூலம் இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு செஸ் தீர்வையிலிருந்து விலக்களிக்கப்பட்டமை காரணமாகும். பெயரளவு நியதிகளில் தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்தான அரசிறை ரூ.69.0 பில்லியனுக்கு 20.2 சதவீதத்தினால் ஆண்டுக்காலப்பகுதியில் அதிகரித்தமைக்கு, உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாகும். அவ்வாறே, ஆண்டுகாலப் பகுதியில் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்தான அரசிறை ரூ.49.7 பில்லியனாக 27.4 சதவீதத்தினால் அதிகரித்ததுடன் இறக்குமதி நடவடிக்கைகள் மீதான தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி ரூ.19.3 பில்லியனாக 5.0 சதவீதத்தினால் அதிகரித்தது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரிகளிலிருந்தான அரசிறையின் முன்னேற்றமானது பிரதானமாக, 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பல சேவைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி விலக்கானது நீக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டதாகும். தொலைத்தொடர்புட்டல் தீர்வையிலிருந்தான அரசிறை 2016ஆம் ஆண்டிலிருந்து ரூ.36.0 பில்லியனிலிருந்து இவ்வாண்டுப் பகுதியில் ரூ.33.4 பில்லியனுக்கு 7.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமைக்கு 2017ஆம் ஆண்டு செத்தெம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்குவரும் வகையில் இணையத்தளப் பணிகள் மீதான 10 சதவீத தொலைத்தொடர்புட்டல் தீர்வை விலக்கிக் கொள்ளப்பட்டமையே காரணமாகும்.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மற்றும் பெயரளவு நியதிகளில், இரண்டிலுமே வரியல்லா அரசிறை 2017 ஆம் ஆண்டில் குறைவடைந்துள்ளது. இவ்வாறாக, மொ.உ.உற்பத்தியின் சதவிகிதமாக 2016இல் பதிவுசெய்யப்பட்ட 1.9 சதவீதத்திலிருந்து ஆண்டுகாலப்பகுதியில் 1.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு, முக்கிய அரச தொழில்முயற்சிகளின் பலயீனமான நிதி செயற்பாடுகளே காரணமாகும். பெயரளவு நியதிகளில் வரியல்லா அரசிறை 2016இல் ரூ.222.4 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.161.4 பில்லியனுக்கு 27.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிலிருந்தான இலாபம் மற்றும் பங்கிலாபங்களின் மாற்றல்கள் முன்னைய ஆண்டோடு ஒப்பிடுகையில் ரூ.108.2 பில்லியனிலிருந்து 2017ஆம் ஆண்டு ரூ.54.0 பில்லியனாக 50.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை வாடகை வருமானமானது 2017ஆம் ஆண்டு ரூ.4.5 பில்லியனாக 59.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த போதும் வட்டி வருமானமானது ரூ.7.4 பில்லியனாக 53.2 சதவீதத்தினால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கதாகும். சமூகப்

பாதுகாப்பு பங்களிப்பிலிருந்தான அரசிறை 2016ஆம் ஆண்டு ரூ.18.0 பில்லியனாக காணப்பட்ட போதும் 2017ஆம் ஆண்டு 22.9 பில்லியனாக 27.1 சதவீதத்தால் அதிகரித்தமைக்கு, அரச பணியாளர்களின் ஓய்வூதிய கொடுப்பனவற்ற இடைக்கால கொடுப்பனவு உட்பட அடிப்படை சம்பள அதிகரிப்பு காரணமாகும். மேலும் கட்டணங்கள் 2016இல் ரூ. 68.4 பில்லியனில் இருந்து 66.6 பில்லியனாக சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. அதன்விளைவாக மொத்த அரசிறையில் வரியல்லா அரசிறையின் பங்கு 2016இல் பதிவுசெய்யப்பட்ட 13.2 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதத்திற்குக் வீழ்ச்சியடைந்துள்ளது.

கொடைகள்

பல்புடை மற்றும் இருபுடை மூலங்களிலிருந்து பெறப்பட்ட மொத்த வெளிநாட்டுக் கொடைகள் 2016இல் ரூ. 7.5 பில்லியனிலிருந்து இவ்வாண்டுகாலப் பகுதியில் ரூ.8.0 பில்லியனாக அதிகரித்தது. பலதர்ப்பு மூலங்களிலிருந்து கிடைத்த கொடைகள் 2016ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் ரூ.5.5 பில்லியனாக 6.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. அவ்வாறே மொத்தக் கொடைகளில் பலதர்ப்பு மூலங்களிலிருந்தான பங்கு தொடர்ந்தும் 2016இலும் மற்றும் 2017இலும் ஒரேமாதிரியாக 68.0 சதவீதமாக காணப்படுகின்றது. அதேவேளை இருதர்ப்பு மூலங்களிலிருந்தான கொடைகள் 2017ஆம் ஆண்டில் ரூ.2.6 பில்லியனாக 7.9 சதவீதத்தினால் அதிகரித்துக் காணப்பட்டது. இவ்வாண்டில் கொடைகளை வழங்கிய முக்கிய அபிவிருத்தி பங்குதாரர்களாக பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் ஐப்பானிய அரசாங்கம் என்பன விளங்கின.

செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல்

செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2016இன் 19.6 சதவீதத்திலிருந்து 2017இல் 19.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமை மீண்டெழும் செலவினத்தினைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட முயற்சிகளின் பெறுபேறாகும். இதன்படி, மீண்டெழும் செலவினம் மொ.உ.உற்பத்தியின் 14.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்த அதேவேளை மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 4.9 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்து காணப்பட்டது. மூலதனச் செலவினத்தையும் அரசாங்கத்திற்கான கடன் வழங்கலையும் உள்ளடக்கியதான அரசாங்க முதலீடுகள் 2016இன் 5.0 சதவீதத்திலிருந்து 2017இல் 4.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. பெயரளவு நியதிகளில் மொத்தச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் 2016இன் ரூ.2,333.9 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.2,573.1 பில்லியனுக்கு 10.2 சதவீதத்தினால் அதிகரித்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் 2016இன் 14.8 சதவீதத்திலிருந்து 2017இல் 14.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேவேளை பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினம் 2016இல் ரூ.1,757.8 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.1,927.7 பில்லியனுக்கு 9.7 சதவீதத்தினால் அதிகரித்தது. மீண்டெழும் செலவினம் அதிகரித்தமைக்கு வட்டிக் கொடுப்பனவில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் காரணமாக ஏற்பட்ட செலவுகள் என்பன பிரதானமாக பங்களித்திருக்கின்றன. மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினம் குறைவடைந்தமைக்கு, வட்டிக் கொடுப்பனவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு மத்தியிலும் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் வீழ்ச்சியும் அத்துடன் நடைமுறை மாற்றல்களும் இதற்குப் பங்களித்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வட்டிக் கொடுப்பனவுகள் 2016ஆம் ஆண்டின் 5.1 சதவீதத்திலிருந்து 2017இல் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தன. பெயரளவு நியதிகளில், வட்டிக் செலவினம் 2016இன் ரூ.610.9 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.735.6 பில்லியனுக்கு 20.4 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு திறைசேரி முறிகளுக்கு மற்றும் வெளிநாட்டுக் கடன்களுக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த வட்டி வீதங்கள் முக்கிய காரணங்களாக அமைந்தன. வட்டி வீதம் தவிர்ந்த அனைத்து முக்கிய மீண்டெழும் செலவின வகைகளிலும் ஏற்பட்ட வீழ்ச்சி இவ்வபிவிருத்திக்குப் பங்களித்தது. எனினும், வட்டிக் கொடுப்பனவில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு பெயரளவு நியதிகளில் மீண்டெழும் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பும் அதனைத் தொடர்ந்து சம்பளங்கள் மற்றும் கூலிகள் என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்புக்களும் பங்களித்தன. உள்நாட்டுப் படுகடன் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2016இல் ரூ.484.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.570.6 பில்லியனுக்கு 17.9 சதவீதத்தினால் அதிகரித்தது, இது 2017இல் மொத்த வட்டிக் கொடுப்பனவுகளில் 77.6 சதவீதத்திற்கு காணப்பட்டது. 2017ஆம் ஆண்டில் திறைசேரி முறிகள் மீதான வட்டிக் செலவுகள் ரூ.438.2 பில்லியனாக 22.8 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு 2016இல் உயர்ந்த வட்டி வீதங்களில் திறைசேரி முறிகளின் தேறிய வழங்கல்கள் அதிகரித்தமையே காரணமாக அமைந்தது. திறைசேரி உண்டியல் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2016இன் ரூ.78.8 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.81.3 பில்லியனுக்கு 3.2 சதவீதத்தினால் சிறிதளவு அதிகரித்தது. மேலும், இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் ரூபாக் கடன்கள் மீதான வட்டிக் செலவுகள் 2017இல் முறையே ரூ.33.8 பில்லியனாகவும் ரூ.2.9 பில்லியனாகவும் காணப்பட்டன. வெளிநாட்டுப் படுகடன் மீதான வட்டிக் செலவுகள் 2016இன் 126.7 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.164.9 பில்லியனுக்கு 30.2 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தமைக்கு அண்மைக் காலமாக வெளிநாட்டுப் படுகடன் இருப்பு விசேடமாக நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் உட்பட வணிகக் கடன்கள் அதிகரித்தமையே முக்கிய காரணமாகும். 2017ஆம்

அட்டவணை 6.3

மீள் கொடுப்பனவுகளைக் கழித்த செலவினம் மற்றும் கடன் வழங்கலின் பொருளாதாரப் பகுப்பாய்வுகள்

விடயம்	2016	2017		2018
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	
ரூபா மில்லியன்				
மீண்டெழும் செலவினம்	1,757,782	1,946,000	1,927,693	2,152,000
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	746,250	838,336	756,591	862,954
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	576,471	615,000	588,518	630,000
வட்டிக் கொடுப்பனவுகள்	610,895	680,087	735,566	820,000
வெளிநாடு	126,713	123,291	164,942	170,000
உள்நாடு	484,182	556,796	570,623	650,000
நடைமுறை மாற்றல்களும் மாண்பங்களும்	400,637	427,577	435,536	469,046
இதில் குடும்ப அலகுகளும் ஏனைய துறைகளும்	317,153	358,613	350,420	392,632
சமுத்திர	40,740	43,950	39,707	43,950
ஒய்வுதியம்	171,903	180,830	181,059	197,659
வளமாக்கி மாணியம்	27,771	36,500	30,361	32,000
ஏனையவை	76,739	97,333	99,293	119,023
முலதனச் செலவினம்	577,036	697,780	638,343	746,863
உண்மைச் சொத்துக்களின் கையேடு	328,202	502,035	360,333	528,499
முலதன மாற்றல்கள்	248,834	195,745	278,010	218,364
மீள் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	-934	1,520	7,021	3,336
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	2,333,883	2,645,300	2,573,056	2,902,200
மொ.உ.உ. இன் சதவீதமாக (அ)				
மீண்டெழும் செலவினம்	14.8	14.4	14.5	15.2
பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம்	6.3	6.2	5.7	6.1
இதில் சம்பளங்கள் மற்றும் கூலிகள்	4.8	4.6	4.4	4.4
வட்டிக் கொடுப்பனவுகள்	5.1	5.0	5.5	5.8
வெளிநாடு	1.1	0.9	1.2	1.2
உள்நாடு	4.1	4.1	4.3	4.6
நடைமுறை மாற்றல்களும் மாண்பங்களும்	3.4	3.2	3.3	3.3
இதில் குடும்ப அலகுகளும் ஏனைய துறைகளும்	2.7	2.7	2.6	2.8
சமுத்திர	0.3	0.3	0.3	0.3
ஒய்வுதியம்	1.4	1.3	1.4	1.4
வளமாக்கி மாணியம்	0.2	0.3	0.2	0.2
ஏனையவை	0.6	0.7	0.7	0.8
முலதனச் செலவினம்	4.8	5.2	4.8	5.3
உண்மைச் சொத்துக்களின் கையேடு	2.8	3.7	2.7	3.7
முலதன மாற்றல்கள்	2.1	1.4	2.1	1.5
மீள் கொடுப்பனவுகளை கழித்த கடன் வழங்கல்	0.1	...
மொத்த செலவினமும் தேறிய கடன் வழங்கலும்	19.6	19.6	19.4	20.4


(அ) 20.03.2018 இல் கிடைப்பனவாக இருந்த தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட 2016 இற்கான திருத்தப்பட்ட மொ.உ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது.

மூலம்: நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

ஆண்டு காலப்பகுதியில் வட்டிக் கொடுப்பனவுகள் மீண்டெழும் செலவினத்தில் தனிப்பெரும் விடயமாக தொடர்வதுடன் மொத்த மீண்டெழும் செலவினத்தில் 38.2 சதவீதத்திற்கும் அரசினறையால் 40.2 சதவீதத்திற்கும் வகைகூறுகின்றது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக பொருட்கள் மற்றும் பணிகள் மீது உறப்பட்ட செலவினம் 2016இன் 6.3 சதவீதத்திலிருந்து 2017இல் 5.7 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. அதேபோன்று பெயரளவு நியதிகளில், பொருட்கள் மற்றும் பணிகள் மீது உறப்பட்ட செலவினம் 2016இன் ரூ.746.3 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.756.6 பில்லியனுக்கு 1.4 சதவீதத்தினால் அதிகரித்தது. பாரிய வெலுவகை உருப்படியான சம்பளங்கள் மற்றும் கூலிகள் மீதான செலவினம் 2016இன் மொ.உ.உ.உற்பத்தியின் 4.8

வரைபடம் 6.3
அரசு நடைமுறைச் செலவினத்தின்
உள்ளடக்கம் - 2017



சதவீதத்திலிருந்து 2017இல் மொ.உ.உற்பத்தியின் 4.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த போதும் பெயரளவு நியதிகளில் ரூ.588.5 பில்லியனுக்கு 2.1 சதவீதத்தினால் அதிகரித்தன. பாதுகாப்பு ஆளணியினர் உட்பட மத்திய அரசாங்க ஊழியர்களுக்குச் செலுத்தப்பட்ட சம்பளங்களும் கூலிகளும் ரூ.438.8 பில்லியனுக்கு 1.4 சதவீதத்தினால் அதிகரித்தவேளை மாகாணசபை ஊழியர்களுக்குச் மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சம்பளங்களும் கூலிகளும் ஆண்டுக்கால்குதியில் ரூ.149.7 பில்லியனுக்கு 4.2 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு, அரசு துறை ஊழியர்களுக்காக 2016 சனவரி 01 இலிருந்து புதிய சம்பள அமைப்பு அமுல்படுத்தப்பட்டதுடன் அடிப்படைச் சம்பளத்திற்கான இடைக்காலப் படிக்கொடுப்பனவிற்கு மாற்றியமை காரணமாக மேலதிக நேரம் மற்றும் ஏனைய படிகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மொத்த மீண்டெழும் செலவினத்தில் சம்பளங்கள் மற்றும் கூலிகளின் பங்கு 2016இன் 32.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் 30.5 சதவீதத்திற்கு சிறிதளவு குறைவடைந்து மீண்டெழும் செலவினத்தில் இரண்டாவது தனிப்பெரும் விடயமாக வகைகூறியது. மேலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம், 2016இன் 1.4 சதவீதத்திலிருந்து 2017இல் 1.3 சதவீதத்திற்கு சிறியளவால் வீழ்ச்சியடைந்தது. இதேபோல் பெயரளவு நியதிகளில் ஏனைய பொருட்கள் மற்றும் பணிகள் மீதான செலவினம், 2017இல் ரூ.168.1 பில்லியனாக 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் 2016இன் 3.4 சதவீதத்திலிருந்து 2017இல் 3.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தமைக்கு அரசு கூட்டுத்தாபனங்கள் மற்றும் வீட்டு அலகுகளுக்கான நடைமுறை மாற்றல்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணங்களாகும். அதேவேளை, பெயரளவு நியதிகளில் நடைமுறை மாற்றல்களும் உதவுதொகைகளும் 2016இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.400.6

பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.435.5 பில்லியனுக்கு 8.7 சதவீதத்தினால் அதிகரித்தன. அரசு கூட்டுத்தாபனங்கள் மற்றும் வீட்டு அலகுகளுக்கான நடைமுறை மாற்றல்களில் அதிகரிப்பின் கூட்டு விளைவாகவே இது ஏற்பட்டது. மொத்த நடைமுறை மாற்றல்களில் வீட்டலகுகள் மற்றும் ஏனைய துறைகளுக்கான நடைமுறை மாற்றல்கள் 80.5 சதவீதத்திற்கு வகைகூறிய வேளையில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மாற்றல்கள் 2017இல் முறையே 12.5 சதவீதத்திற்கும் 7.1 சதவீதத்திற்கும் வகைகூறின.

ஒய்வூதியக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட வீட்டலகுகளுக்கான நடைமுறை மாற்றல்கள் 2016இன் மொ.உ.உற்பத்தியில் 2.7 சதவீதத்திலிருந்து 2017இல் மொ.உ.உற்பத்தியில் 2.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தன. இருப்பினும், பெயரளவு நியதிகளில் வீட்டலகுகளுக்கான நடைமுறை மாற்றல்கள் 2016இன் ரூ.317.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.350.4 பில்லியனுக்கு 10.5 சதவீதத்தினால் அதிகரித்தன. வீட்டலகுகளுக்கான மாற்றல்களின் கீழ் தனிப்பெரும் விடயமாக விளங்கும் ஒய்வூதியக் கொடுப்பனவுகள் 2017இல் ரூ.181.1 பில்லியனுக்கு 5.3 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு ஒய்வூதியப்பெறுவோரின் எண்ணிக்கை 600,752 இற்கு 21,338 இனால் இவ்வாண்டுப் பகுதியில் அதிகரித்தமை காரணமாக அமைந்தது. இவ்வாண்டுப் பகுதியில் சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டத்தின் மீதான செலவினம் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.40.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ.39.7 பில்லியனுக்கு 2.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. மேலும், உடல் ஊனமுற்ற படைபினருக்கான நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களின் மீதான செலவினம் 2016இன் ரூ.26.7 பில்லியனிலிருந்து 2017இல் 27.8 பில்லியனாக 4.2 சதவீதத்தினால் அதிகரித்தது. 2017இல் வீட்டலகுகளுக்கு வழங்கப்பட்ட முக்கிய உதவுதொகைகளிடையே பாடசாலைப் பாடப்புத்தகங்களை, பாடசாலைச் சீருடைகளை வழங்குதல் மற்றும் ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டம் போன்ற பாடசாலைப் பிள்ளைகளை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களும் காணப்பட்டன. இதற்கிடையில், வளமாக்கி உதவுதொகை மீதான செலவினம் 2016இன் ரூ.27.8 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.30.4 பில்லியனுக்கு 9.3 சதவீதத்தினால் அதிகரித்தது. மேலும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகள் மீதான மீண்டெழும் செலவினமானது மொ.உ.உற்பத்தியில் 0.1 சதவீதமாக காணப்பட்டது.

2017ஆம் ஆண்டு அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மொ.உ.உற்பத்தியில் 0.4 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்ட அதேவேளை அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் இவ்வாண்டுப் பகுதியில் மொ.உ.உற்பத்தியில் 0.2 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இருந்தபோதும், பெயரளவு நியதிகளில், இவ்வாண்டுப் பகுதியில் அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் அதிகரித்த


அட்டவணை 6.4
செலவினத்தின் தொழிற்பாட்டு பகுப்பாய்வு

விடயம்	2016	2017		2018
		ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீடுகள்	தற்காலிகமானவை	
ரூபா மில்லியன்				
மீண்டெழும் செலவினம்	1,757,782	1,946,000	1,927,693	2,152,000
அரசு பொதுப்பணிகள்	408,176	464,881	424,975	484,732
பொது நிர்வாகம்	104,519	154,085	113,175	153,432
பாதுகாப்பு	224,315	231,081	228,013	239,091
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	79,343	79,715	83,787	92,209
சமூக பணிகள்	607,626	620,903	640,368	709,535
கல்வி	179,319	175,097	187,628	205,049
சுகாதாரம்	155,402	152,860	161,312	180,977
நலநீதி	251,490	264,585	264,510	303,369
சமூகப் பணிகள்	21,415	28,361	26,919	20,139
பொருளாதார பணிகள்	129,435	131,054	126,310	132,288
வேளாண்மை மற்றும் நீர் பாசனம்	63,787	73,989	71,460	71,997
வலு மற்றும் நீர் வழங்கல்	1,334	2,940	1,478	1,589
போக்குவரத்து மற்றும் தொடர்புட்ப	48,959	33,856	34,657	41,729
ஏனையவை	15,354	20,269	18,715	16,973
ஏனையவை	612,544	729,161	736,040	825,445
இதில் வட்டி கொடுப்பனவுகள்	610,895	680,087	735,566	820,000
மூலதன செலவினம் மற்றும் கடன் வழங்கல்	594,013	708,300	657,386	761,000
அரசு பொதுப்பணிகள்	50,504	86,087	46,348	55,853
பொது நிர்வாகம்	46,128	74,539	41,362	47,445
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு	4,376	11,548	4,986	8,408
சமூக பணிகள்	117,297	183,170	135,306	207,371
கல்வி	58,971	90,873	69,752	105,707
சுகாதாரம்	30,747	46,843	35,509	52,867
விடமைப்பு	7,152	9,263	9,553	24,006
சமூகப் பணிகள்	20,426	36,191	20,493	24,791
பொருளாதார பணிகள்	424,021	437,428	474,118	494,333
வேளாண்மை மற்றும் நீர் பாசனம்	68,990	79,121	66,663	77,550
வலு மற்றும் நீர் வழங்கல்	48,840	32,685	54,872	49,204
போக்குவரத்து மற்றும் தொடர்புட்ப	200,478	165,827	228,847	176,199
ஏனையவை	105,713	159,795	123,736	191,380
ஏனையவை	2,191	1,615	1,614	3,443
மொத்த செலவினமும் கடன் வழங்கலும்	2,351,795	2,654,300	2,585,079	2,913,000
மொ.உ.உ இன் சதவீதமாக (அ)				
அரசு பொதுப்பணிகள்	3.9	4.1	3.5	3.8
சமூக பணிகள்	6.1	6.0	5.8	6.5
பொருளாதார பணிகள்	4.6	4.2	4.5	4.4
ஏனையவை	5.2	5.4	5.6	5.8
இதில் வட்டி கொடுப்பனவுகள்	5.1	5.0	5.5	5.8
மொத்த செலவினமும் கடன் வழங்கலும்	19.8	19.7	19.5	20.5

(அ) 20.03.2018 இல் கிடைப்பனவாக இருந்த தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட 2016 இற்கான திருத்தப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகளை அடிப்படையாக கொண்டது.

அதேவேளை அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் வீழ்ச்சியடைந்தது. இவ்வாண்டுப் பகுதியில் அரசு நிறுவனங்களுக்கான நடைமுறை மாற்றல்கள் ரூ.54.4 பில்லியனாக 8.2 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு கல்வித் துறைக்கான நடைமுறை மாற்றல்களில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். மேலும், அரசு கூட்டுத்தாபனங்களுக்கான நடைமுறை மாற்றல்களும் ரூ.30.7 பில்லியனாக 7.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமை அரசு கூட்டுத்தாபனங்களின் விளைதிறனை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை பிரதிபலித்தது என்றாலும் இலங்கைப் புகைவண்டித் திணைக்களம் மற்றும் அஞ்சல்

வரைபடம் 6.4
தொழிற்பாடுகளின்படி மொத்தச் செலவினம் - 2017



திணைக்களம் என்பனவற்றின் செயற்பாட்டு இழப்புக்களை ஈடுசெய்வதற்கு வழங்கப்பட்ட மாற்றல்கள் சிறிதளவாக அதிகரித்தது.

வரையறுக்கப்பட்ட இறை இடைவெளிக்கு மத்தியிலும், மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2016ஆம் ஆண்டின் 4.8 சதவீதத்திலிருந்து 2017ஆம் ஆண்டில் 4.9 சதவீதத்திற்கு அதிகரித்தது. இருப்பினும், பெயரளவு நியதிகளில் மூலதனச் செலவினமும் தேறிய கடன்வழங்கலும் முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ரூ.576.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ஆண்டுப்பகுதியில் ரூ.645.4 பில்லியனுக்கு 12.0 சதவீதத்தினால் அதிகரித்தது. அதேவேளை, மூலதனச் செலவினத்தினையும் அரசாங்கத்தின் கடன்வழங்கலையும் உள்ளடக்கும் அரசு முதலீடுகள் 2016இல் 5.0 சதவீதத்திலிருந்து 2017இல் 4.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில் இது 2016இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.594.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.657.4 பில்லியனாக 10.7 சதவீதத்தினால் அதிகரித்தது. மூலதனச் சொத்துக்களின் கொள்வனவு, கட்டடவாக்கம் மற்றும் நிலையான சொத்துக்களின் அபிவிருத்தி என்பன உள்ளடங்கலாக உண்மைச் சொத்துக்களின் கையேற்புத் தொடர்பில் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் உற்பட்ட செலவினம் 2016இல் ரூ.328.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.360.3 பில்லியனாக 9.8 சதவீதத்தினால் அதிகரித்தது. மூலதன மாற்றல்கள் ரூ.278.0 பில்லியனாக 11.7 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு அரசு கூட்டுத்தாபனங்களுக்கான மூலதன மாற்றல்கள் 16.7 சதவீதத்தினால் அதிகரித்தமையே காரணமாகும். அதேவேளை, அரசு கூட்டுத்தாபனங்களுக்கான அரசாங்கத்தின் கடன்வழங்கல் 2016இல் பதிவுசெய்யப்பட்ட ரூ.17.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.19.0 பில்லியனுக்கு 12.2 சதவீதத்தினால் அதிகரித்தது.

பொருளாதார மற்றும் சமூகப் பணிகளில் அரசாங்கம் தனது முதலீடுகளை இவ்வாண்டுப்பகுதியிலும் தொடர்ந்தது. இதன்படி, 2017இல் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளில்

அரசு முதலீடுகள் முறையே ரூ.474.1 பில்லியனாகவும் ரூ. 135.3 பில்லியனாகவும் காணப்பட்டன. பொருளாதார சேவைகளில் பிரதானமாக நாட்டின் போக்குவரத்து வலைப்பின்னலை அபிவிருத்திசெய்வதை நோக்காக கொண்ட அரசு முதலீடும் சமூகப் பணிகளில் பிரதானமாக கல்வி மற்றும் நலத்துறைகளின் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்காக அரசு முதலீடும் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, குறிப்பிடத்தக்களவான முதலீடுகள் நாட்டின் வீதி அபிவிருத்தியினை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கல்வி உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக, குறிப்பாக “அண்மையிலுள்ள பாடசாலை மிகச் சிறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஊடாகவும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிப்படைந்த பாடசாலைகளை புனரூபிதாரணம் செய்வதற்கும் அரசு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேவேளை, இவ்வாண்டு காலப்பகுதியில் நலத்துறை மீதான அரசு முதலீடுகள் முக்கியமாக வைத்தியசாலைகளின் படுக்கை வளாகங்கள், சிறுநீரக கூழ்ப்பிரிப்பு நிலையம், நவீன ஆய்வுகூடங்கள் என்பவற்றின் நிர்மாணம் மற்றும் மேம்பாடு அத்துடன் நலத்துறையினால் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை அதிகரிப்பதற்கேற்ற வகையில் பயிற்சி பாடசாலைகளை மேம்படுத்தல் என்பவற்றின் மீது கவனத்தினைச் செலுத்தியிருந்தது.

முக்கிய இறை நிலுவைகள்


ஆண்டுகாலப் பகுதியில் ஆரம்பமீதி மிகையாக பதிவுசெய்யப்பட்ட போதும் மொத்த அரசு சேகரிப்புக்களின் தவறுதல்களின் காரணமாக வரவு செலவுத்திட்டப் மீதிகள் மற்றும் நடைமுறைக் கணக்கு மீதிகள் சிறிதளவாக மோசமடைந்ததுடன் வட்டியல்லா செலவுகளில் முன்னேற்றத்தினையும் பிரதிபலித்தது. அதன்படி, வட்டிக் கொடுப்பனவுகளை உள்ளடக்கிய ஆரம்ப மீதியானது 2016இல் அவதானிக்கப்பட்ட ஆரம்பப் பற்றாக்குறை ரூ.29.4 பில்லியனுக்கு எதிராக 2017ஆம் ஆண்டில் ரூ.2.1 பில்லியன் மிகையினைப் பதிவுசெய்துள்ளது இது ஆண்டுமுழுவதும் வரவு செலவுத்திட்ட நடைமுறைகளினூடான செலவு முகாமைத்துவத்தின் முன்னேற்றத்தினைப் பிரதிபலிக்கின்றது. அரசு சேகரிப்புக்களில் ஏற்பட்ட குறைவானது மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக 2016ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட 14.2 சதவீதமாக காணப்பட்ட போதும் 2017இல் 13.8 சதவீதமாக காணப்பட்டது. இது அரசாங்கச் செலவினங்களும் மற்றும் கடன்களும் குறைவடைந்தபோதும், முன்னைய ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையான 5.4 சதவீதத்திலிருந்து 2017இல் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு பங்களித்துள்ளது. இதற்கமைய, அரசாங்கத்தின் குறைச் சேமிப்பு நிலையை எடுத்துக்காட்டும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை 2016இல் பதிவுசெய்யப்பட்ட பற்றாக்குறையான 0.6 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 2017இல் மொ.உ.உற்பத்தியின் 0.7 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது.

வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையினை நிதியிடல்

2017இல் திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை பெருமளவிற்கு வெளிநாட்டு மூலங்களினூடாக நிதியிடப்பட்டது. அவ்வாறே 2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு மூலங்களினூடாக நிதியிடப்படவை வரவு செலவுத்திட்ட இலக்கிலான மொ.உ.உற்பத்தியின் 2.5 சதவீதத்திற்கு எதிராக மொ.உ.உற்பத்தியின் 3.3 சதவீதத்தைப் பதிவுசெய்துள்ளது. திரண்ட வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை 2016ஆம் ஆண்டின் 61.2 (ரூ.391.9 பில்லியன்) சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2017இல் மொத்த நிதியிடல் தேவைப்பாட்டில் ஏறத்தாழ 59.9 (ரூ.439.2 பில்லியன்) சதவீதம் வெளிநாட்டு நிதியிடல் மூலம் நிதியிடப்பட்டுள்ளது. அதேவேளை உள்ளநாட்டு மூலங்களினூடாக நிதியிடல் 2017ஆம் ஆண்டில் 40.1 (ரூ.294.3 பில்லியன்) சதவீதமாக அதிகரித்ததுடன் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்ளநாட்டு மூலங்களினூடாக நிதியிடல் 2016இன் 2.1 சதவீதத்திலிருந்து 2017இல் 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டில் வெளிநாட்டு மூலங்களினூடாக திரட்டப்பட்ட நிதியானது அதிகரித்தமைக்கு, நாட்டின் பன்னாட்டு முறிகள் வழங்கப்பட்டமை மற்றும் வெளிநாட்டு நாணய அடிப்படையிலான நிதியீட்ட வசதிகளின் அதிகரிப்பு என்பன பிரதான காரணங்களாகும். அவ்வாறே வெளிநாட்டுக் கடன்கள் மூலமான வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை நிதியீட்டமானது 2016இல் ரூ.391.9 பில்லியன் அல்லது மொத்தப் பற்றாக்குறையின் 61.2 சதவீதத்திற்கு எதிராக 2017இல் ரூ.439.2 பில்லியன் அல்லது மொத்தப் பற்றாக்குறையின் 59.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி, தேறிய வெளிநாட்டு நிதியிடல் உள்ளடக்கியுள்ளவை நாட்டிற்கான பன்னாட்டு முறிகளினூடான கடன்பாடுகள் ரூ.228.5 பில்லியனாகவும் (ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்), வெளிநாட்டு நாணய கால நிதிய வசதிகள் ரூ.152.7 பில்லியனாகவும் (ஐ.அ.டொலர் 1.0 பில்லியன்), திறைசேரி முறிகள் மீதான வெளிநாட்டு

வரைபடம் 6.5
பற்றாக்குறைக்கான நிதியிடல் (மொ.உ.உ-இன் சதவீதமாக)



முதலீடுகள் ரூ.43.7 பில்லியனாகவும், திறைசேரி உண்டியல்கள் மீதான வெளிநாட்டு முதலீடுகள் ரூ.13.6 பில்லியனாகவும் மற்றும் வெளிநாட்டு கடன் திட்டத்தினூடான தேறிய கடன் ரூ.779.0 பில்லியனாகவும் காணப்பட்டது. வெளிநாட்டு கடன் திட்டத்தினூடான மொத்த அடிப்படையிலான தொகை ரூ.220.1 பில்லியனிற்கு எதிராக 2017இல் மீளச்செலுத்தவேண்டிய தொகை ரூ.219.4 பில்லியனாகும். சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி (எக்சிம் வங்கி), பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பு, யப்பானிய அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2017இல் வெளிநாட்டு நிதியிடலின் முக்கிய மூலங்களாக விளங்கின.

தேறிய உள்நாட்டு நிதியிடலின் உள்ளமைப்பினைப் பொறுத்தவரை 2017இல் அரசாங்கம் வங்கித்தொழிலல்லாத துறையிலிருந்தான கடன்பாடுகளிலும் பார்க்க வங்கித்தொழில் துறையிலிருந்தான கடன்பாடுகளிலேயே கூடுதலாகத் தங்கியிருந்தது. அவ்வாறே, வங்கித்தொழில் துறையிலிருந்தான அரசாங்கத்தின் நிதியிடல் 2016இன் 56.3 சதவீதத்துடன் (ரூ.140.0 பில்லியன்) ஒப்பிடுகையில் 2017இல் 63.8 சதவீதமாக (ரூ.187.7 பில்லியன்) அதிகரித்துக் காணப்பட்டமைக்கு, வர்த்தக வங்கிகளின் நிதியிட்டத் தொகை 2016இல் ரூ.43.1 பில்லியன் தேறிய மீளச்செலுத்துகைகளுக்கு எதிராக 2017இல் ரூ.375.7 பில்லியனாக குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. இந்த வர்த்தக வங்கிகளின் அதிகரித்த நிதியிட்டத்திற்கு பிரதான காரணம் வர்த்தக வங்கிகள் வைத்திருந்த திறைசேரி உண்டியல் ரூ.200.9 பில்லியனாகவும் மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகள் ரூ.53.3 பில்லியனாகவும் அதிகரித்தமையாகும். அதேவேளை அரசாங்க உள்நாட்டு நிதியிடலின் மீதான வர்த்தக வங்கிகளின் நிதியிட்டத்தின் விளைவாக, மத்திய வங்கியிலிருந்தான கடன்பாடுகள் பகுதியளவில் ரூ.187.9 பில்லியன் மீளச் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியிலிருந்தான நிதியிட்டங்கள்

அட்டவணை 6.5
உள்நாட்டு நிதியிடல் மூலங்கள்

விடயம்	2014	2015	2016	ரூ. பில்லியன் 2017 (அ)
கருவிகளின் படி	378.7	592.7	248.4	256.9
திறைசேரி முறிகள் (ஆ)	369.1	442.6	349.8	109.1
திறைசேரி உண்டியல்கள் (இ)	26.1	-26.4	98.5	-81.6
ரூபாக்க கடன்கள்	-	-31.4	0.0	0.0
இலங்கை அபிவிருத்தி முறிகள்	21.0	223.0	-120.5	53.3
மத்திய வங்கி தற்காலிக முற்பணைகள்	34.7	7.2	-67.8	116.5
ஏனையவை (ஈ)	-72.2	-22.3	-11.5	59.5
மூலங்களின் படி	378.7	592.7	248.4	256.9
வங்கி	126.9	291.8	140.0	187.7
வங்கியல்லா	251.8	300.9	108.5	69.1

மூலங்கள்: நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு இலங்கை மத்திய வங்கி


(அ) தற்காலிகமானது வெகுசன ஊடக அமைச்சு

(ஆ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி முறிகள் மற்றும் அரசிற்கு சொந்தமான வியாபார தொழில் முயற்சிகளை மீளமைப்பதற்காக 2014 மற்றும் 2015 இல் திரட்டப்பட்ட நிதிகள் நீங்கலாக

(இ) வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் நீங்கலாக

(ஈ) 2017இல் நிதி மன்ற ஆணையை முன்னெடுத்தல் உள்ளடக்கியது

வரைபடம் 6.6
வங்கி நிதியிடலின் மூலங்கள்



2017ஆம் ஆண்டில் திறைசேரி உண்டியல் முதிர்ச்சியடைந்ததன் காரணமாக குறைவடைந்து ரூ.304.5 பில்லியனாகக் காணப்பட்டது. அதேவேளை, வங்கித்தொழிலல்லாத துறைகளிலிருந்தான நிதியிடல் 2016இன் ரூ.108.5 பில்லியனாக காணப்பட்ட போதும் 2017இல் ரூ.61.8 பில்லியனாக குறைவடைந்தது.

2017இல், தேறிய நியதிகளில், கருவிகள் வழி மூலமுமான அரசு உள்நாட்டு கடன்பாடுகள் மேலும் வீழ்ச்சியடைந்த வேளையில் கருவிகளல்லா வழி மூலமுமான கடன்பாடுகள் சிறிதளவால் அதிகரித்தது. இதன்படி, உள்நாட்டு கருவிகள் வழி மூலமுமான படுகடன் 2016இன் ரூ.327.8 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.80.8 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்த வேளையில், கருவிகளல்லா கடன்பாடுகள் 2016இன் ரூ.79.4 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.213.5 பில்லியனால் அதிகரித்தமைக்கு தற்காலிக முற்பணைகள் மற்றும் வர்த்தக வங்கிகளின் மேலதிக பற்றுக்கள் என்பவற்றினூடான உயர்ந்த கடன்பாடுகளே பிரதான காரணமாகும். திறைசேரி முறிகளினூடாகக் கடன்பாடுகள் 2016இன் ரூ.349.8 பில்லியனிலிருந்து 2017 இல் ரூ.109.1 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தன. 2017 இல், ரூ.81.7 பில்லியனுக்கு வகைகூறிய திறைசேரி உண்டியல்களின் மீள்கொடுப்பனவு 2016இன் ரூ. 98.5 பில்லியனாக விளங்கியது. தேறிய நியதிகளில் இலங்கை அபிவிருத்தி முறிகள் ஊடான கடன்பாடுகள் 2016இன் ரூ.120.5 பில்லியன் கொண்ட தேறிய மீள்கொடுப்பனவு ஒன்றுக்கு எதிராக ரூ.53.3 பில்லியனாக விளங்கியது.

2017இல் இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் கரைகடந்த வங்கித்தொழில்துறை என்பவற்றிலான மிகவுயர்ந்த கடன்பாடுகளின் காரணமாக வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுக் கடன்பாடுகள் கணிசமாக அதிகரித்தது. ஒன்று சேர்ந்த அடிப்படையில் இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான மொத்தக் கடன்பாடுகள் ரூ.53.3 பில்லியனாக அதிகரித்த வேளையில் ஒன்று

சேர்ந்த அடிப்படையில் கரைகடந்த வங்கித்தொழில் அலகுகளில் இருந்தான கடன் பெறுகைகள் 2017இல் ரூ.33.3 பில்லியனுக்கு மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்தது. இலங்கை அபிவிருத்தி முறிகளிலிருந்தான அதிகரித்த கடன் பெறுகைகளானது ரூ.338.5 பில்லியன் (ஐ.அ.டொலர் 2.2 பில்லியன்) கொண்ட மொத்த கடன் பெறுகைகளுக்கும் ரூ.285.2 பில்லியன் (ஐ.அ.டொலர் 1.9 பில்லியன்) கொண்ட மொத்த மீள்கொடுப்பனவுகளுக்கும் இடையிலான வித்தியாசமாக காணப்பட்டது. ஒன்று சேர்ந்த அடிப்படையில், உள்நாட்டு மூலங்களிலிருந்தான வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் 2016இன் ரூ.112.9 பில்லியனான தேறிய மீள்கொடுப்பனவுகளுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.86.6 பில்லியனாக விளங்கிய வேளையில், ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட தேறிய உள்நாட்டு நிதியிடல் 2016 இன் ரூ.361.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.207.7 பில்லியனாக விளங்கியது.

6.4 அரசு படுகடனும் படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளும்

மத்திய அரசு படுகடன்

2017இன் இறுதியிலுள்ளவாறு, மொ.உ.உற்பத்திக்கான மத்திய அரசு படுகடன் விகிதமானது 2016இல் பதிவு செய்யப்பட்ட 78.8 சதவீதத்திலிருந்து 77.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. படுகடன் இருப்புக்களின் பெயரளவு வளர்ச்சியுடன் தொடர்புடைய பெயரளவு மொ.உ. உற்பத்தியின் பெயரளவிலான மிக உயர்ந்த வளர்ச்சியின் விளைவாக, மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதத்தின் ஒரு குறைவு 2017இல் அவதானிக்கப்பட்டது. எனினும், உண்மை நியதிகளில், 2017இன் இறுதியில் மொத்த வெளிநின்ற மத்திய அரசு படுகடன் இருப்பானது ரூபா 10,313.0 பில்லியனுக்கு 9.9 சதவீதத்தால் அதிகரித்தது. மத்திய அரசின் படுகடனின் இருப்பானது ரூ. 925.7 பில்லியனால் அதிகரித்தமைக்கு தேறிய கடன்பாடுகளிலான அதிகரிப்பு மற்றும்

அட்டவணை 6.6
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்
(ஆண்டு முடிவில் உள்ளவாறு)

விடயம்	2014	2015	2016	ரூ. மில்லியன் 2017 (அ)
மொத்த அரசு படுகடன்	7,390,899	8,503,227	9,387,303	10,313,045
உள்நாட்டு படுகடன் (ஆ)	4,277,783	4,959,196	5,341,507	5,594,427
முதிர்வு காலத்தின்படி				
குறுங்காலம்	941,162	913,291	968,396	1,031,181
நடுத்தர மற்றும் நீண்டகால	3,336,620	4,045,905	4,373,111	4,563,246
நிறுவனங்களின்படி				
வங்கி	1,669,882	1,924,036	2,114,901	2,328,544
வங்கியல்லா	2,607,901	3,035,160	3,226,606	3,265,883
வெளிநாட்டு படுகடன்	3,113,116	3,544,031	4,045,796	4,718,618
வகைகளின் படி				
சலுகைக் கடன்கள்	1,490,978	1,729,895	1,897,680	2,130,482
சலுகையற்ற கடன்கள்	457,668	507,047	538,859	560,207
வர்த்தக (இ)	1,164,470	1,307,089	1,609,257	2,027,928
நாணயத்தின் படி				
சி.எ.உ.	679,835	734,552	755,614	829,537
ஐ.அ.டொலர்	1,292,052	1,733,790	2,207,431	2,650,431
யப்பானிய பென்	429,638	470,109	496,852	516,218
யூரோ	162,743	181,084	183,561	208,075
ஏனையவை	548,848	424,495	402,338	514,356
குறிப்பு: செலாவணிவீத வேறுபாடுகள்	-90,230	228,731	161,697	211,868


(அ) தற்போலிகமானது மூலங்கள்: நிதி மற்றும் வெகுசன
(ஆ) (i) வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஊடக அமைச்சு
ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி தேசிய கொள்கைகள்
முறிகள். (ii) 2012 சனவரியில் இலங்கை மற்றும் பொருளாதார
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அலுவலர்கள் அமைச்சு
வழங்கப்பட்ட ரூ.78,447 மில்லியன் திறைசேரி இலங்கை மத்திய
முறிகள் சனவரி 2017 இல் சில முறிகள் வங்கி
முதிர்வடைவதால் சனவரி 2017 இலிருந்து வெளிநின்ற தொகையானது 56,662
மில்லியன் மற்றும் (iii) சிறிவங்கன்
எயர்லைன்சை மூலதனமாக்குவதற்காக
வெளியிடப்பட்ட ரூபா 13,125 மில்லியன்
கொண்ட அரசாங்க முறிகள் நீங்கலாக
(இ) ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி
உண்டியல் மற்றும் திறைசேரி வெளிநாட்டு
முதலீடுகளின் வெளிநின்ற தொகைகளை
உள்ளடக்குகின்றது

வெளிநாட்டு நாணயங்களுக்கெதிரான ரூபாவின் தேய்மானம் போன்றவையே பிரதானமான காரணமாகும். மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டு படுகடனானது 2016இன் இறுதியின் 44.9 சதவீதத்திலிருந்து 2017 இறுதியில் 42.1 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்த வேளையில் வெளிநாட்டுப் படுகடனானது 2016 இறுதியில் காணப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 34.0 சதவீதத்திலிருந்து 2017இன் இறுதியில் மொ.உ.உற்பத்தியின் 35.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. இவ்வதிகரிப்பில், ரூ.225.5 பில்லியன், முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கெதிராக ரூபாவின் தேய்வே காரணமாக அமைந்தது. அதேவேளை கழிவிடல் காரணியும் (இது திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகளின் வழங்கல் மற்றும் முதிர்ச்சிகளின் ஏட்டுப்பெறுமதி மற்றும் முகப்பெறுமதிக்கிடையிலான தேறிய வேறுபாடு) படுகடன் இருப்பு ரூ.17.2 பில்லியனால் வீழ்ச்சியடைய பங்களித்தமைக்கு 2017 காலப்பகுதியில் கழிவிடலில் வழங்கப்பட்ட அரசு பிணையங்களின் தேறிய மீளளிப்புகளே காரணமாகும்.

மொத்த வெளிநின்ற படுகடன் இருப்புக்களின் உள்நாட்டு படுகடனின் இருப்பு 2016இன் இறுதியின் 56.9 சதவீதத்திலிருந்து 2017இன் இறுதியின் 54.2 சதவீதத்திற்கு

6


வரைபடம் 6.7
மத்திய அரசின் வெளிநின்ற படுகடன்



தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக வீழ்ச்சியடைந்தமைக்கு உள்நாட்டு மூலங்களிலிருந்தான குறைந்தளவிலான கடன்பாடுகளே முக்கிய காரணமாகும். பெயரளவு நியதிகளில், உள்நாட்டு படுகடன் இருப்பானது 2016இல் 7.7 சதவீதமான அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடுகையில் 2017 இன் இறுதியில் ரூ.5,594.4 பில்லியனுக்கு 2017இல் 4.7 சதவீதத்தால் மட்டுமே அதிகரித்தது. மொத்த உள்நாட்டு படுகடனுக்கான குறுங்காலப் படுகடனின் பங்கு 2016இன் இறுதியின் 18.1 சதவீதத்திலிருந்து 2017இன் இறுதியில் 18.4 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது. தற்காலிக முற்பணங்களின் வெளிநின்ற தொகை 2016 இறுதியின் ரூ.83.3 பில்லியனிலிருந்து 2017இன் இறுதியில் ரூ.199.8 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. எனினும், குறுங்கால படுகடன் இருப்பு மீதான தற்காலிக முற்பணங்களின் அதிகரிப்பின் விளைவானது உள்நாட்டு முதலீட்டாளர்களால் வைத்திருக்கப்பட்ட திறைசேரி உண்டியல் இருப்புக்கள் 2016இல் ரூ. 779.6 பில்லியனிலிருந்து 2017இல் 697.2 பில்லியனுக்கு வீழ்ச்சியடைய பெரும்மளவிற்கு பங்களித்தன. அதேநேரம் உள்நாட்டு இருப்புக்களின் நடுத்தர காலத்திலிருந்து நீண்ட காலத்திற்கு படுகடன் பங்கு 2017இல் 81.6 சதவீதத்திற்கு சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது. நடுத்தரகால படுகடன் இருப்பில் திறைசேரி முறிகள் 2017இன் இறுதியில் மொத்த உள்நாட்டு படுகடன் கருவியில் 68.3 சதவீதத்திற்கு வகைகூறியதுடன் அதன் வெளிநின்ற தொகையானது 2016இன் இறுதியில் ரூ.3,714.8 பில்லியனிலிருந்து 2017இன் இறுதியில் ரூ.3,822.6 பில்லியனுக்கு அதிகரித்தது. அதேநேரம், இலங்கை அபிவிருத்தி முறிகளின் இருப்பு 2017இன் இறுதியில் ரூ.637.9 பில்லியனுக்கு அதிகரித்தது.

மத்திய வங்கிக்கு சொந்தமான படுகடன் 2016இன் இறுதியில் ரூ.415.0 பில்லியனிலிருந்து 2017இன் இறுதியில் ரூ.209.4 பில்லியனுக்கு குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்த போதிலும் உள்நாட்டு வங்கித்தொழில் துறைக்கான மத்திய அரசின் படுகடன் கடப்பாடானது 2017இன் இறுதியில் ரூ.2,328.5 பில்லியனுக்கு அதிகரித்தது. இதன்படி, மொத்த உள்நாட்டு படுகடனின் வங்கித்தொழில் துறையின் பங்கு 2016இன் இறுதியின் 39.6 சதவீதத்திலிருந்து 2017இன் இறுதியில் 41.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. மத்திய வங்கியால் வைத்திருக்கப்படும் படுகடன்களின் குறைவானது 2017 காலப்பகுதியில் ரூ.321.5 பில்லியனுக்கு வகைகூறிய திறைசேரி உண்டியல்களின் மீளளிப்புக்களால் உந்தப்பட்டது. எனினும், தற்காலிக முற்பணக்கணக்குகள் மீதான படுகடன் இருப்புக்கள் ஆண்டுக்காலப்பகுதியில் ரூ.199.8 பில்லியனுக்கு அதிகரித்தது. வர்த்தக வங்கிகளுக்கு சொந்தமான வெளிநின்ற படுகடன் 2017 இறுதியில் ரூ.2,119.1 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு வர்த்தக வங்கிகளால் திறைசேரி உண்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட மிகஉயர்ந்த முதலீடுகளே முக்கிய காரணமாகும். வர்த்தக வங்கிகள் வசமுள்ள திறைசேரி உண்டியல்களின் இருப்பு 2017இன் இறுதியில் ரூ.463.2 பில்லியனுக்கு அதிகரித்தது.

வரைபடம் 6.8
மத்திய அரசின் வெளிநின்ற உள்நாட்டு படுகடனின் உள்ளடக்கம் - 2017




வங்கியல்லா துறை வைத்திருந்த படுகடனானது ரூ.3,265.9 பில்லியனான வெளிநின்ற தொகையொன்றினை பதிவுசெய்து 2017இல் சிறிதளவு அதிகரித்த போதிலும், மொத்த உள்நாட்டுப் படுகடனின் வங்கியல்லாத துறை படுகடனின் பங்களானது முன்னைய ஆண்டின் 60.4 சதவீதத்திலிருந்து 2017இல் 58.4 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது.

வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டு படுகடன் 2017இன் இறுதியில் ரூ.702.1 பில்லியனான வெளிநின்ற படுகடனை பதிவுசெய்து 2017இன் சிறிதளவால் அதிகரித்தது. 2017இன் இறுதியில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் கணக்கு மீதான படுகடன் இருப்பானது ரூ.637.9 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 4.17 பில்லியன்) அதிகரித்த வேளையில் 2017 இறுதியில் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவிகளில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் ரூ.64.2 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 420 மில்லியன்) அதிகரித்தது. அதேவேளை, 2017 காலப்பகுதியில், ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட உள்நாட்டுப் படுகடன் 2017 இறுதியில் ரூ.153.0 பில்லியனால் ரூ.4,892.3 பில்லியனுக்கு அதிகரித்தது.

மத்திய அரசின் வெளிநாட்டு படுகடன்களின் மொத்த இருப்பு வெளிநாட்டு மூலங்களிலிருந்தான உயர்ந்த கடன்பாடுகளின் மூலம் 2017இல் தொடர்ந்தும் அதிகரித்தது. வெளிநாட்டு படுகடன்களின் வெளிநின்ற இருப்பு 2016இன் இறுதியில் ரூ.4,045.8 பில்லியனில் இருந்து 2017இன் இறுதியில் ரூ. 4,718.6 பில்லியனுக்கு அதிகரித்தது. வெளிநாட்டு மூலங்களிலிருந்தான குறிப்பாக சலுகையல்லாக் கடன்கள் ஊடாக பெருமளவிற்கு ஏற்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியீட்டல் பற்றாக்குறையே பிரதான காரணமாகும். வர்த்தகக் கடன்கள் உள்ளடங்கலான சலுகையல்லாக் கடன்கள் 2017இல் ரூ.2,588.1 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கல் (ஐ.அ.டொலர் 1.5 பில்லியன்) வெளிநாட்டுநாணய கால நிதிய வசதி (ஐ.அ.டொலர் 1.0 பில்லியன்) மற்றும் திறைசேரி

வரைபடம் 6.9
மத்திய அரசின் வெளிநின்ற வெளிநாட்டு படுகடனின் உள்ளடக்கம் - 2017



உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் வெளிநின்ற வெளிநாட்டு வைத்திருப்புகளின் அதிகரிப்பு (ரூ.62.6 பில்லியன்) என்பனவே பிரதான காரணங்களாகும். இதன்படி, வெளிநாட்டுப் படுகடன் சொத்துப்பட்டியலின் சலுகையல்லாத கடன்களின் பங்கு 2016இல் 53.1 சதவீதத்திலிருந்து 54.8 சதவீதத்திற்கு அதிகரித்தது. அதேவேளை, 2017இல் நாட்டிற்கான பன்னாட்டு முறி வழங்கல்களின் மூலம் நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் வழங்கலின் வெளிநின்ற இருப்புக்கள் 2017இன் இறுதியில் ரூ.1,475.0 பில்லியனுக்கு (ஐ.அ.டொலர் 9.65 பில்லியன்) அதிகரித்தது.


ரூபா நியதிகளில், பல முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் தேய்வு 2017இன் இறுதியில் ரூபா 225.2 பில்லியனால் அதிகரித்தது. ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கை ரூபா, ஐ.அ.டொலர், யப்பானிய யென், இந்திய ரூபா, சிறப்பு எடுப்பனவு உரிமை, ஐக்கிய இராச்சியப் பவுண் மற்றும் யூரோ என்பவற்றுக்கு எதிராக முறையே 2.0 சதவீதத்தினாலும், 5.1 சதவீதத்தினாலும், 7.5

சதவீதத்தினாலும், 7.5 சதவீதத்தினாலும், 10.5 சதவீதத்தினாலும் மற்றும் 13.5 சதவீதத்தினாலும் தேய்வடைந்தது. அரசாங்க வெளிநாட்டு படுகடன் இருப்பு 2017இன் இறுதியில் ஐ.அ.டொலர் (56.2 சதவீதம்), சிறப்பு எடுப்பனவு உரிமை (17.6 சதவீதம்), யப்பானிய யென் (10.9 சதவீதம்), யூரோ (4.4 சதவீதம்) மற்றும் ஏனைய நாணயங்கள் (10.9 சதவீதம்) என்பவற்றின் குறித்துரைக்கப்பட்ட படுகடனை உள்ளக்கியிருந்தது. இதன்காரணமாக, வெளிநாட்டு படுகடன்களின் வெளிநின்ற இருப்பு ரூ.211.9 பில்லியனால் அதிகரித்தமைக்கு முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா தேய்வடைந்தமையே பிரதான காரணமாக அமைந்த வேளையில் வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட உள்ளாட்டு படுகடன் இருப்பு (இலங்கை அபிவிருத்தி முறிகள் மற்றும் கரைகடந்த வங்கித் தொழில் பிரிவுகளிலிருந்தான கடன்கள்) ரூ.13.4 பில்லியனால் அதிகரித்தமைக்கு ஐ.அ.டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் தேய்வே காரணமாகும். ரூபா நியதிகளில் இலங்கை ரூபா தேய்வடைந்தமையானது அரச வெளிநாட்டு நாணய படுகடன் இருப்புக்களில் ஒரு அதிகரிப்பாக பிரதிபலிக்கப்பட்ட போதிலும், வெளிநாட்டு நாணயத்தில் குறித்துரைக்கப்பட்ட ஒன்று சேர்ந்த படுகடன் இருப்பு அத்தகைய தேய்வடைவுகளை பொருட்படுத்தாது வெளிநாட்டு நியதிகளில் மாறாது காணப்பட்டது. வெளிநாட்டு நாணயங்களில் குறித்துரைக்கப்பட்ட இருப்புக்கள் அரசாங்கத்திற்கான வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களை பயன்படுத்தி தீர்க்கப்படக்கூடியதாக இருப்பதால் ரூபா நியதிகளில் அதன் அதிகரிப்பின் விளைவானது பயனற்றதாகும். எனவே, இலங்கை ரூபாவின் தேய்வு அல்லது உயர்வு காரணமாக ரூபா நியதிகளிலான படுகடன் இருப்புக்களின் பெறுமதிமாற்றமானது ஒரு மேலதிக உண்மைச் செலவாகவே அல்லது அரசாங்கத்திற்கான தேறிய அடிப்படையிலான ஒரு உண்மைச் சேமிப்புக்களாகவே கருதமுடியும்.

மத்திய அரசு படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகள்

மொத்தப் படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள் 2016இல் ரூ.1,352.4 பில்லியனிலிருந்து 2017இன் ரூ.1,603.0 பில்லியனுக்கு பெயரளவு நியதிகளில் 18.5 சதவீததால் அதிகரித்தமைக்கு கடன் தீர்ப்பனவு மற்றும் வட்டிக்கொடுப்பனவு ஆகிய இரண்டிலுமான அதிகரிப்பே காரணமாகும். உள்ளாட்டு மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவு ரூ. 1,213.5 பில்லியன்களுக்கு 14.8 சதவீதத்தால் அதிகரித்த வேளையில் 2017 காலப்பகுதியில் வெளிநாட்டு மூலங்களுக்கான படுகடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள் ரூ.389.6 பில்லியன்களுக்கு 31.7 சதவீதத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்தது. கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள் 2017இல் ரூ.867.5 பில்லியனுக்கு 17.0 சதவீதத்தால் அதிகரித்தமைக்கு திறைசேரி முறிகளிலான ரூ.355.9 பில்லியன்கள் கொண்ட 44.9 சதவீதத்திலான திறைசேரி முறிகள் உயர்ந்த கடன் தீர்ப்பனவு கொடுப்பனவுகள்

வரைபடம் 6.10
மொத்த வெளிநின்ற படுகடனின் நாணய உள்ளடக்கம் - 2017




அட்டவணை 6.7
அரசு படுகடன் பணிக்கொடுப்பனவுகள்

விடயம்	ரூ.மில்லியன்			
	2014	2015	2016	2017 (அ)
படுகடன் பணிக்கொடுப்பனவுகள்	1,076,257	1,317,791	1,352,443	1,603,049
உள்நாடு	777,488	918,112	1,056,624	1,213,498
வெளிநாடு	298,769	399,679	295,820	389,551
கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள்	632,662	808,117	741,549	867,484
உள்நாடு	449,554	523,824	572,442	642,875
வெளிநாடு	183,109	284,293	169,107	224,609
வட்டிக்கொடுப்பனவுகள்	443,595	509,674	610,895	735,566
உள்நாடு	327,934	394,289	484,182	570,623
குறுங்காலம்	78,811	57,728	78,787	81,275
நடுத்தர மற்றும் நீண்டகாலம்	249,123	336,561	405,394	489,348
வெளிநாடு	115,660	115,386	126,713	164,942

(அ) தற்காலிகமானது மூலங்கள்: நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவலர்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கி

அதேபோன்று ரூ.224.5 பில்லியனுக்கு 32.8 சதவீதம் கொண்ட வெளிநாட்டு கடன்கள் மீதான அதிகரித்த கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளுமே பிரதான காரணங்களாகும். அதேவேளை மொத்த வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017இன் ரூ.735.6 பில்லியனுக்கு 20.4 சதவீதத்தால் அதிகரித்தது. 2017இல், உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகளின் அதிகரிப்பானது ரூ.438.2 பில்லியனாக விளங்கி 22.8 சதவீதத்தால் உயர்வடைந்த உயர்ந்த வட்டிக் கொடுப்பனவுகளே பிரதான காரணமாகும். இதற்கு 2017இன் நடுப்பகுதியின் சந்தையில் நிலவிய மிகஉயர்ந்த வட்டி வீதங்களே பெரும்பாலும் காரணமாகும். வெளிநாட்டு கடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் 2016 உடன் ஒப்பிடுகையில் 2017இல் ரூ.164.0 பில்லியனுக்கு

வரைபடம் 6.11
மத்திய அரசின் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள் (மொ.உ.உ.இன் சதவீதமாக)



அட்டவணை 6.8
மத்திய அரசின் படுகடன் குறிக்காட்டிகள்

குறிக்காட்டிகள்	2014 2015 (அ) 2016 (அ) 2017 (அ)			
	மத்திய அரசின் படுகடன்/மொ.உ.உ.	71.3	77.7	78.8
உள்நாட்டு படுகடன்/மொ.உ.உ.	41.3	45.3	44.9	42.1
வெளிநாட்டு படுகடன்/மொ.உ.உ.	30.0	32.4	34.0	35.5
மொத்த வெளிநாட்டு படுகடன்/ஏற்றுமதிகள் (இ)	142.5	154.4	159.3	161.9
மொத்தப்படுகடன் பணி/மொ.உ.உ.	10.4	12.0	11.4	12.1
மொத்தப்படுகடன் பணி/அரசு அரசினாடு (ஈ)	90.0	90.6	80.2	87.5
இதில் உள்நாட்டு படுகடன் பணி/அரசு அரசினாடு (ஈ)	65.1	63.1	62.7	66.3
மொத்தப்படுகடன் பணி/அரசு செலவினம் (உ.)	44.3	42.5	44.0	46.6
இதில் உள்நாட்டு படுகடன் பணி/அரசு செலவினம் (உ.)	32.0	29.6	34.4	35.3
வெளிநாட்டுப்படுகடன் பணி/ஏற்றுமதிகள் (இ)	13.7	17.4	11.6	13.4
மொத்த வட்டி/மொ.உ.உ.	4.2	4.7	5.1	5.5
உள்நாட்டு வட்டி/மொ.உ.உ.	3.2	3.6	4.1	4.3
உள்நாட்டு வட்டி/அரசு மீண்டெழும் செலவினம்	24.8	23.2	27.5	29.6
வெளிநாட்டு வட்டி/ஏற்றுமதிகள் (இ)	5.0	5.0	5.0	5.7

(அ) 2013,2018 இல் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களத்தால் வழங்கப்பட்டு 2015 மற்றும் 2016 திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையானது. மூலம்: நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அமைச்சு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவலர்கள் அமைச்சு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத்திணைக்களம் இலங்கை மத்திய வங்கி

(ஆ) தற்காலிகமானது

(இ) பொருட்களினதும் பணிகளினதும் ஏற்றுமதிகள்

(ஈ) அரசினாடு பொருளாதார வடிவமைப்பில் உள்ளது

(ஊ) அரசு செலவினம் கடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளை உள்ளடக்குகிறது

29.6 சதவீதத்தால் (ரூ.37.4 பில்லின்) அதிகரித்தமைக்கு வெளிநாட்டு வர்த்தக கடன்பாடுகளின் கணக்குகளிலான வட்டிக்கொடுப்பனவுகளின் அதிகரிப்பே பிரதான காரணமாகும்.

படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகள் மீதான பிரதான குறிக்காட்டிகள் 2017இல் ஒரு பலவீனமான செயலாற்றத்திணைக்காட்டியதுடன் படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளின் அதிகரிப்பை பிரதிபலித்தது. 2017இல் மொத்த படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவு முன்னைய ஆண்டின் மொ.உ.உ.உற்பத்தியின் 11.4 சதவீதத்திலிருந்து மொ.உ.உ.உற்பத்தியின் 12.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக உள்நாட்டு படுகடன்களுக்கான கடன்தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2017இல் 4.8 சதவீதத்தினால் மாறாது காணப்பட்ட வேளையில், 2017இல் வெளிநாட்டு படுகடன்கள் மீதான கடன் தீர்ப்பளவுக் கொடுப்பனவுகள் 2016இன் மொ.உ.உ.உற்பத்தியின் 1.4 சதவீதத்திலிருந்து மொ.உ.உ.உற்பத்தியின் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொ.உ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த வட்டி கொடுப்பனவுகள் 2016இல் 5.1 சதவீதத்திலிருந்து 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது. 2017இல், உள்நாட்டு மூலங்களுக்கான வட்டிக்கொடுப்பனவுகள் 2016இல் மொ.உ.உ.உற்பத்தியின் 4.1 சதவீதத்திலிருந்து மொ.உ.உ.உற்பத்தியின் 4.3 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில், 2017இல் வெளிநாட்டு படுகடன்கள் மீதான வட்டிக் கொடுப்பனவுகள் முன்னைய ஆண்டின் மொ.உ.உ.உற்பத்தியின் 1.1 சதவீதத்திலிருந்து மொ.உ.உ.உற்பத்தியின் 1.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும்,



அரசு வருவாய்களுக்கான படுகடன் தீர்ப்பளவு கொடுப்பனவுகளின் விகிதமானது 2016இல் 80.2 சதவீதத்திலிருந்து 2017இல் 87.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன்

உள்நாட்டு வங்கித்தொழில் துறைக்கான படுகடன் மற்றும் செயற்றிட்டங்கள் தொடர்பான வெளிநாட்டு படுகடன் போன்றவற்றை உள்ளடக்கிய முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின்⁴ வெளிநின்ற படுகடனானது மொ.உ.உற்பத்திகளின் சதவீதமாக 2017இல் வீழ்ச்சியடைந்தது. இதன்படி, முக்கிய அரசுநிதியல்லா கூட்டுத்தாபனங்களின் மொ.உ.உற்பத்திக்கான படுகடன் விகிதம் முன்னைய

4 இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தடன் தொடர்பான வெளிநின்ற படுகடனை இது உள்ளடக்குகின்றது.

அட்டவணை 6.9

முக்கிய நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் வெளிநின்ற படுகடன் (ஆண்டு முடிவில் உள்ளவாறு)

கூட்டுத்தாபனம்	2014	2015	2016	2017 (அ)
ரூ.மில்லியன்				
உள்நாட்டுப்படுகடன் (ஆ)				
இலங்கை மின்சார சபை	47,384	35,812	30,875	27,057
இலங்கை உரக் கூட்டுத்தாபனம்	30,593	23,833	27,861	22,634
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்	245,618	264,471	192,601	177,058
கொழும்பு வர்த்தக வளமாக்கி	13,342	10,208	13,655	11,177
தேசிய விடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை	4,777	4,739	4,134	3,264
நெல் சந்தைப்படுத்தல் சபை	5,574	13,772	13,926	11,534
வீதி அபிவிருத்தி அதிகார சபை	58,325	74,912	81,792	100,745
சீநிலங்கள் எயர்லயின்ஸ்	9,055	33,040	49,696	57,405
இலங்கை துறைமுக அதிகாரசபை	11,801	14,642	12,356	14,622
ஏனைய கூட்டுத்தாபனங்கள்	19,578	47,537	68,217	88,865
குவெளிநாட்டு படுகடன் (இ)	308,673	338,064	332,305	330,221
வரையறுக்கப்பட்ட இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள்	25,909	26,284	23,791	23,955
இலங்கை மின்சார சபை	160,195	173,874	166,613	155,535
இலங்கை துறைமுக அதிகார சபை	122,568	137,906	141,901	150,730
நிதியல்லா அரசு கூட்டுத்தாபனங்களின் மொத்தப்படுகடன்	754,720	861,030	827,419	844,581
மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக (ச)				
உள்நாட்டு படுகடன்	4.3	4.8	4.2	3.9
வெளிநாட்டு படுகடன்	3.0	3.1	2.8	2.5
மொத்த படுகடன்	7.3	7.9	6.9	6.4

(அ) தற்காலிகமானது

(ஆ) உள்நாட்டு வர்த்தக வங்கிகளில் வெளிநின்ற பெறுமதி

(இ) வெளிநின்ற செயற்றிட்டம் தொடர்பான வெளிநின்ற படுகடனானது உள்ளடக்குகின்றது

(ஈ) 20.03.2018 இல் தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட 2015 மற்றும் 2016 திருத்தப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையானது

6

ஆண்டின் 6.9 சதவீதத்திலிருந்து 2017இன் இறுதியளவில் 6.4 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. எனினும், பெயரளவு நியதிகளில் முக்கிய அரசு நிதியல்லாக்கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடன் 2016இன் இறுதியில் ரூ.827.4 பில்லியனிலிருந்து 2017 இறுதியில் ரூ. 844.6 பில்லியனுக்கு அதிகரித்தது. உள்நாட்டு வர்த்தக வங்கிகளுக்கான அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் உள்நாட்டு படுகடன் ரூ. 495.1 பில்லியனிலிருந்து ரூ.514.4 பில்லியனுக்கு அதிகரித்து முக்கிய நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடன்களின் 60.9 சதவீதத்திற்கு வகைகூறியது. அதேவேளை, செயற்றிட்டம் தொடர்பான வெளிநாட்டுப் படுகடன் ரூ.330.2 பில்லியனுக்கு அதிகரித்தது. முக்கிய அரசு நிதியல்லா கூட்டுத்தாபனங்களின் மொத்த வெளிநின்ற படுகடனுக்கு செயற்றிட்டத்துடன் தொடர்பான வெளிநாட்டு படுகடனின் தொடர்பான பங்கு 2016இன் இறுதியின் 40.2 சதவீதத்திலிருந்து 2017இன் இறுதியில் 39.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

6.5 துணை தேசிய அரசாங்கத்தின் வரவுசெலவு திட்ட தொழிற்பாடுகள்

துணை தேசிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கைப் பணிப்புரைகளும் வழிமுறைகளும்

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு, துணை தேசிய அரசாங்கங்களுக்கு கொள்கை வழிகாட்டல்களை வழங்குவதில் 2017இல் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றியது. இலங்கையின் துணை தேசிய அரசாங்க முறைமையானது 9 மாகாண சபைகளையும் 341 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கியுள்ளது. 2017இன் இறுதியில் உள்ளூராட்சி மன்ற முறைமை 22 மாநகர சபைகளையும் 43 நகர சபைகளையும் 276 பிரதேச சபைகளையும் உள்ளடக்கியுள்ளன. துணை தேசிய மட்டத்தில் அபிவிருத்தி தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் சமநிலையான பிராந்திய அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு முதலீடுகளுக்கு வசதியளித்தல் போன்றவற்றுக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு துணை தேசிய அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றின.

துணை தேசிய அரசாங்க மட்டத்தில், மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்தும் நோக்குடன் உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. நலவசதிகள், நூலக வசதிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் போன்ற சமூகப் பணிகளை மேம்படுத்தும் நோக்குடன் உள்ளூராட்சி மன்ற மேம்பாட்டுத்துறை செயற்றிட்டம் (புறநகம் நிகழ்ச்சித் திட்டம்) 2017இலும் தொடர்ந்த வேளையில், நீர்வழங்கல் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியதுடன் பிரதேச சபை வீதிகளை மேம்படுத்தியது. மேலும், பிரதேச சபைகளின் பணி வழங்கலின் தரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் அவர்களின் செயற்பாடுகளை தன்னியக்கப்படுத்தும்

வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வி வசதிகளை முன்னேற்றும் நோக்குடன், அறிவு மையத்தின் அத்திவாரமொன்றாக பாடசாலை கல்வியை மாற்றுகின்றமை மற்றும் நூலக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் என்பன ஆண்டுக்காலப்பகுதியிலும் தொடர்ந்தது. தொற்றக்கூடிய மற்றும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாத்தல் போன்ற நோக்குடன் நலத்துறை அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஆண்டுக்காலப்பகுதியிலும் தொடர்ந்த வேளையில் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் நலக்கவனிப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன. மேலும், கொழும்பு பெரும்பாக நீர் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவ செயற்றிட்டம், உள்ளூராட்சி அரசாங்க பிரதேச சபைகளை வலுப்படுத்துதல், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு செயற்றிட்டம் மற்றும் கிராமிய பாலங்களை நிருமாணிக்கும் செயற்றிட்டம், உள்ளூர் அதிகார சபைகளுக்கு கழிவுகளை சேகரிக்கும் வாகனங்களை வழங்குதல், முன்னேற்றம் கண்டுவரும் பிராந்தியங்களின் கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் மற்றும் கிராமியப் பிரதேசங்களில் 1000 கிலோமீற்றர் நீளமுடைய வீதிகளை விருத்திசெய்தல் என்பன இவ்வாண்டு காலப்பகுதியிலும் தொடர்ந்தன. வடக்கு கிழக்கு உள்ளூராட்சிப் பணிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம், வடமாகாண வீதிகளை இணைக்கும் செயற்றிட்டம் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி செயற்றிட்டம் மற்றும் “டொரின் டொரட-கமின் கமட்ட” நிகழ்ச்சித் திட்டம் என்பன உள்ளடங்கலான துணை தேசிய அரசாங்கத்துடன் தொடர்பான பல்வேறு கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஆண்டு காலப்பகுதியில் பூர்த்திசெய்யப்பட்டன. மேலும், சூழலைக் பாதுகாக்கும் நோக்குடன், சுகாதாரமான சூழலொன்றினை உருவாக்க தேசியக் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் 2017இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வீட்டுத் துறை உரமாக்கல் மற்றும் கழிவுகளைப் பிரித்தல் என்பவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் உரமாக்கல் நிலையங்கள் மற்றும் கழிவு சேகரிக்கும் நிலையங்கள் நிருமாணிக்கப்பட்டன.

சமநிலையானபிரதேச அபிவிருத்தியை அடைந்துகொள்ளும் நோக்குடன், 2018இல் நடைமுறைப்படுத்துவதற்காக ஆண்டுக் காலப்பகுதியில் பல்வேறு வழிமுறைகள் நிதி ஆணைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி, தீர்மானங்கள் மேற்கொள்ளும் செயல்முறையின் காத்திரத்தன்மையினை முன்னேற்றும் நோக்குடன் திட்டமிடல் மற்றும் கண்காணித்தல் என்பவற்றிற்கான தேசிய மற்றும் துணைத் தேசிய மட்ட தகவல் தேவைப்பாட்டினை வழங்குவதற்கான முகாமைத்துவ தகவல் முறைமையொன்றினை நிறுவுவதற்கு ஆணைக்குழு பரிந்துரை செய்தது. மேலும், நிதியங்களின் காத்திரமான பயன்பாட்டினை உறுதிசெய்தல் மற்றும் முதலீடுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை என்பவற்றை பேணுதல் போன்ற நோக்கங்களுடன் அபிவிருத்தி

விடயங்களின் கீழ் வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகளுக்கான நிதியங்களின் விநியோகமானது மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஆணைக்குழு பரிந்துரைக்கின்றது. மேலும், தனியார் பாடசாலைகள், தனியார் வகுப்புக்கள், உயர்கல்விக்கான உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டுக் கல்லூரிகள், நலப்பணி வழங்குநர்கள் மற்றும் நிடிணத்துவ பணி வழங்குநர்கள் போன்ற இதுவரை பயன்படுத்தப்படாத வருமான மூலங்களின் ஊடாக மாகாண வருமான திரட்டலினை மேம்படுத்துவதற்காக பரிந்துரைகள் வழங்கப்பட்ட வேளையில் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.3.0 மில்லியன் வரையிலான வருமானம் பெறும் வியாபார நிறுவனங்களிடமிருந்து தேசத்தை கட்டியெழுப்பும் வரி சேகரிப்பதற்கு பிரதேச சபைகள் அனுமதிக்கப்பட்டன. கிராமப் பகுதிகளில் முதலிட விருப்புகின்ற தனியார் முதலீட்டாளர்களுக்காக வட்டி உதவுத்தொகை, வரி விடுமுறை, சலுகை வீதங்கள் மற்றும் கடன்திட்டங்கள் என்பன உள்ளடங்கலான ஊக்குவிப்பு பொதியொன்றினை அறிமுகம் செய்தல் மீதான மேலதிக பரிந்துரைகளை ஆணைக்குழு வழங்கியது. இம்முன்னெடுப்புகள் அரசு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டங்களில் கூடுதலான வசதிகளை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுவதனால் இது அரசாங்கம் ஏனைய முன்னுரிமை துறைகளில் முதலீடுவதனை இயலச்செய்யும். மேலும், அரசிறை செயற்பாட்டு கொடையொன்றை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது மாகாண ரீதியான அரசிறை சேகரிப்பை ஊக்குவிக்கும் நோக்குடன் அதிகரித்தளவில் பன்முகப்படுத்தப்பட்ட அரசிறை சேகரிப்பினை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

மாகாண சபைகளின் வரவுசெலவுத் திட்ட செயற்பாடுகள்

மாகாண சபைகளின் வரவுசெலவுத் திட்ட செயற்பாடுகள் 2016இல் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக வரி வருமானம் அதேமட்டத்தில் மாறாது காணப்பட்ட போதிலும் 2017இல் பெயரளவு நியதிகளில் மாகாண சபைகளின் வரி அரசிறை தொடர்ந்தும் அதிகரித்தது. மாகாண சபைகளின் மொத்த வரி அரசிறை 2016இன் ரூ.79.6 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.85.2 பில்லியனுக்கு 7.0 சதவீதத்தினால் அதிகரித்தமைக்கு மத்திய அரசாங்கத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்ட தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரி அரசிறையே முக்கிய காரணமாகும். எனினும், மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மொத்த அரசிறை 2016இல் 0.7 சதவீதத்திலிருந்து 2017இல் 0.6 சதவீதத்திற்கு சிறிதளவில் வீழ்ச்சியடைந்தது. பெயரளவு நியதிகளில், வரி அரசிறைகள் ரூ.76.6 பில்லியனுக்கு 8.0 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், வரியல்லா அரசிறை 2016இன் ரூ.8.7 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.8.6 பில்லியனுக்கு 1.0 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. 2017இல் மாகாண சபைகளின் மொத்த வரி அரசிறைக்கு தனிப்பெரும் பங்களிப்பாக உருவாகிய மத்திய அரசிலிருந்து மாற்றல் செய்யப்பட்ட தேசத்தை கட்டியெழுப்பும் வரியரசிறையானது ரூ.32.3 பில்லியனுக்கு 27.4 சதவீதத்தால் அதிகரித்தது. இது, 2016 நவெம்பர் மற்றும் 2017 ஓகத்து ஆகிய மாதங்களில் பல்வேறு

அட்டவணை 6.10
மாகாண சபைகளுக்கான வரவு செலவுத்திட்ட வெளிப்பாடு

வீடயம்	ரூ.மில்லியன்			
	2014	2015	2016 (அ)	2017 (ஆ)
மொத்த அரசிறை	59,133	67,972	79,595	85,172
வரி அரசிறை	52,569	61,476	70,942	76,607
வரி அற்ற அரசிறை	6,564	6,496	8,653	8,565
மொத்த செலவினம்	216,824	269,586	276,147	286,031
மீண்டெழும் செலவினம்	172,131	222,223	237,664	236,575
இதில் தனிப்பட்ட ஊதியம்	131,162	171,871	182,497	187,018
மூலதனச் செலவினம்	44,693	47,363	38,483	49,457
மத்தி அரசின் மாற்றல்கள்	157,691	201,614	196,552	200,860
மொத்த கொடைகள்	126,144	167,551	169,106	166,348
பிரமாணங்களை அடிப்படையாக கொண்ட கொடைகள்	3,392	3,753	3,035	3,236
குறிப்பாக மாகாணத்திற்கான அபிவிருத்திக் கொடைகள்	8,343	13,345	12,177	20,250
சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டு கொடைகள்	19,812	16,965	12,234	11,025

(அ) திருத்தப்பட்டது மூலம்: நிதி அமைச்சு
(ஆ) தற்காலிகமானது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

பொருட்கள் மற்றும் பணிகள் மீது வழங்கப்பட்ட விலக்களிப்புக்கள் அகற்றப்பட்டமை மற்றும் 2016 நவம்பரிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் தேசத்தை கட்டியெழுப்பும் வரிக்காக பதிவு செய்யும் குறைந்த மட்டத்தின் காலாண்டு ஒன்றிற்கு ரூ.3.75 மில்லியனிலிருந்து காலாண்டு ஒன்றிற்கு ரூ.3.0 மில்லியனாக குறைத்தமை என்பதுவே பிரதான காரணங்களாகும். எனினும், முத்திரை தீர்வையிலிருந்தான அரசிறையானது 2016இல் ரூ.32.5 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.31.5 பில்லியனுக்கு 3.3 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து உறுதிமாற்றல் மீதான முத்திரை தீர்வையிலிருந்தான குறைந்த அரசிறை சேகரிப்புக்களை பிரதிபலித்தன. உரிமக் கட்டணங்களிலிருந்தான அரசிறையும் 2017இல் ரூ.10.9 பில்லியனுக்கு 5.9 சதவீதத்தால் அதிகரித்தது. மத்திய அரசிடமிருந்தான தேசத்தினைக் கட்டியெழுப்பும் வரியின் அரசிறை மாற்றல்களும் முத்திரைத் தீர்வையிலிருந்தான அரசிறையும் மாகாண சபைகளின் மொத்த வரி அரசிறைகளின் முறையே 42.1 சதவீதத்திற்கும் மற்றும் 41.1 சதவீதத்திற்கும் வகைகூறின. அரசிறை சேகரிப்பில் மேல்மாகாண சபையின் ஒப்பீட்டு ரீதியான பங்கு 2016இன் 51.8 சதவீதத்திலிருந்து 2017இல் 51.9 சதவீதத்திற்கு சிறிதளவில் அதிகரித்தது. மேல் மாகாணத்தினைத் தொடர்ந்து தென் மற்றும் தென் மேற்கு மாகாணங்கள் என்பன மாகாணங்களின் மொத்த அரசிறைச் சேகரிப்பில் முறையே 9.5 சதவீதத்திற்கும் 9.4 சதவீதத்திற்கும் வகைகூறின. அதேவேளையில் சப்ரகமுவ மாகாணத்தின் அரசிறைச் சேகரிப்பின் தொடர்பான பங்கு 2016இல் 5.3 சதவீதத்திலிருந்து 2017 இல் 4.4 சதவீதத்திற்கு குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தன.

2017இல் மாகாண சபைகளின் மீண்டெழும் செலவினமானது பெயரளவு நியதிகளிலும் மொ.உ.உற்பத்தியின் சதவீதமொன்றாகவும் சிறிதளவு வீழ்ச்சியடைந்தது. இதன்படி பெயரளவு நியதிகளில், மீண்டெழும் செலவு

2016இல் ரூ.237.7 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.236.6 பில்லியனுக்கு 0.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்த வேளையில் மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மீண்டெழும் செலவினமானது 2016இன் 2.0 சதவீதத்திலிருந்து 2017இல் 1.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. மீண்டெழும் செலவினத்தின் குறைவானது தனியாள் ஊதியங்கள் தவிர்ந்த பராமரிப்பு மற்றும் பயண செலவினங்கள் உள்ளடங்கலாக அனைத்து முக்கிய வகைகளிலுமான குறைந்த செலவினங்களே முக்கிய காரணங்கள் ஆகும். தனியாள் ஊதியங்கள் ரூ.187.0 பில்லியனுக்கு 2.5 சதவீதத்தால் அதிகரித்ததுடன் மாகாண சபைகளின் மொத்த மீண்டெழும் செலவினத்தின் 79.1 சதவீதத்திற்கு வகைகூறி மீண்டெழும் செலவினத்தின் தனிப்பெரும் விடயமாக தொடர்ந்தும் காணப்பட்டது. கல்வி மற்றும் நலத்துறைகள் மாகாண சபைகளின் தனியாள் ஊதியங்களின் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை ஈத்துக் கொள்ளுகின்றன. தொழிற்பாட்டு அடிப்படையில் சமூகப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினம் ரூ.214.5 பில்லியனுக்கு 1.4 சதவீதத்தினால் அதிகரித்த வேளையில், மாகாண நிர்வாகம் மற்றும் பொருளாதாரப் பணிகள் மீதான மீண்டெழும் செலவினமும் 2017இல் ரூ.18.1 பில்லியன் மற்றும் ரூ. 4.0 பில்லியனிற்கு முறையே 15.4 சதவீதம் மற்றும் 14.4 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன. மொத்த மீண்டெழும் செலவினத்தின் நியதிகளில், மிக உயர்ந்த செலவினங்களைக் கொண்ட மூன்று மாகாண சபைகளாக மேல், மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் விளங்கி முறையே 21.3 சதவீதத்திற்கும் 12.5 சதவீதத்திற்கும் 11.8 சதவீதத்திற்கும் வகைகூறின.

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக மூலதனச் செலவினம் 2016இல் 0.3 சதவீதத்திலிருந்து 2017இல் 0.4 சதவீதத்திற்கு அதிகரித்த வேளையில் பெயரளவு நியதிகளில், மூலதனச் செலவினம் 2017இல் ரூ.49.5 பில்லியனுக்கு 28.5 சதவீதத்தினால் அதிகரித்தது. இது மாகாண ரீதியாக குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் 2016இல் ரூ. 12.2 பில்லியனிலிருந்து 2017இல் ரூ.20.3 பில்லியனுக்கு 66.3 சதவீதத்தினால் அதிகரித்தமையே பிரதான காரணமாகும். விசேட செயற்றிட்டங்கள் மீதான மூலதனச் சொத்துக்கள் மற்றும் மூலதன செலவினங்கள் ஆகிய இரண்டிலுமான கையேற்பு ஆண்டுக்காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. எனினும், உள்ளூராட்சி அரசாங்கங்களுக்கான மூலதன மாற்றல்கள் 2017இல் ரூ.2.3 பில்லியனுக்கு 28.1 சதவீதத்தால் அதிகரித்தது.

2017இல், தொகை வடிவிலான கொடைகள், சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள், மாகாண ரீதியாகக் குறித்துரைக்கப்பட்ட அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட கொடைகள், ஆகியவற்றின் ஊடான மாகாண சபைகளுக்கான மத்திய அரசாங்கத்தின் மாற்றல்கள் ரூ. 200.9 பில்லியனுக்கு 2.2 சதவீதத்தினால் அதிகரித்தன. மத்திய அரசாங்கத்தின் மாகாண சபைகளுக்கான மாற்றல்களில் மிகப்பெரும்

அளவினதான தொகை வடிவிலான கொடைகள், ரூ.166.3 பில்லியனாக அமைந்து மொத்த மாற்றல்களில் 82.8 சதவீதத்தினைப் பிரதிபலித்தது. இம்மாற்றல்கள் மாகாண சபைகளின் மீண்டெழும் செலவின நிகழ்ச்சித் திட்டத்தின் மூலவள இடைவெளியினை நிரப்புவதற்காக வழங்கப்படுகிறது. சிறப்புச் செயற்றிட்டங்களுக்கான கொடைகள், மாகாண சிறப்பு அபிவிருத்திக் கொடைகள் மற்றும் பிரமாணத்தினை அடிப்படையாகக் கொண்ட கொடைகள் என்பனவற்றின்

கீழான மாற்றல்கள் முறையே ரூ.11.0 பில்லியனாகவும் ரூ.20.3 பில்லியனாகவும் ரூ.3.2 பில்லியனாகவும் காணப்பட்டன. ஆண்டுகாலப்பகுதியில், மாகாண சபைகளின் செலவினத்தில் ஏறத்தாழ 70.2 சதவீதம் மத்திய அரசாங்கத்திலிருந்தான மாற்றல்களின் மூலமே நிதியிடப்பட்டன. மாகாண சபைகளால் அரசிறைச் திரட்டல்களை அதிகரிக்கும் நோக்குடன் அதிகமான முயற்சிகள் மற்றும் தீர்மான பணிப்புரைகள் தேவையாகயிருக்கின்றமையை இது வலியுறுத்துகின்றது.

